



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,720 — FRIDAY, OCTOBER 1, 1954

(Published by Authority)

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	1540	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government/Agents —		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	1553
North-Western Province	—	Notices under the Land Development Ordinances	1567
North-Central Province	—	Land Redemption Notices	1567
Province of Uva	—	Miscellaneous Land Notices	1567
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

### Preliminary Notices

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,999 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 1st day of October, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 13th day of August, 1954

B K ABEXARATNA,  
Assistant Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Notes—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### SCHEDULE

The following lots situated in the village of Rambawela in the Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries.—

North The village limit of Wetakoluwewa. Part of road from Pangala (the village limit of Wetakoluwewa),

East Part of P W D road from Wetakoluwewa to Galwaduwegama (the village limit of Galwaduwegama) the village limits of Galwaduwegama and Makulgawewa,

South The village limit of Makulgawewa,

West The village limit of Pangala.

1549—J N B 88133-850 (9/54)

E 1

Lot No	Block Survey Village Plan No 358 Name of Land	Extent		
		A	R	P
1	Nugagahamulayaya	2	1	16
2	—Road and reservation	0	0	30
3	Nugagahamulayayawatta	0	2	3
4	Nugagahamulayayawatta	0	2	14
5	Nugagahamulayayawatta	0	3	10
6	—Stream	0	0	1
7	Nugagahamulayayawatta (reservation along stream)	0	0	29
8	Nugagahamulayayawatta	0	3	9
9	Nugagahamulayayawatta	1	0	2
10	—Road (half area)	0	0	29
12	Kahatagahayawatta	0	0	12
13	Kahatagahayawatta (reservation along P W D road)	0	0	2
15	Kahatagahayawatta (reservation along P. W D road)	0	0	4
17	Kahatagahayawatta (reservation along P W D road)	0	0	3
18	Kahatagahayawatta	0	1	27
19	Kahatagahayawatta	0	0	38
20	Kahatagahayawatta	0	3	25
21	Kahatagahayawatta (reservation long colony road)	0	2	22
22	Nugagahamulayayawatta (reservation along colony road)	0	0	14
23	Nugagahamulayayawatta (reservation along colony road)	0	0	13
24	Nugagahamulayayawatta (reservation along colony road)	0	0	10
25	Nugagahamulayayawatta (reservation along colony road)	0	0	8
26	Nugagahamulayayawatta (reservation along colony road)	0	0	10
27	—Road	0	2	32
28	Thaduwayayaya (reservation along colony road)	0	0	39
29	Waragolleyaya (reservation along colony road)	0	0	33
30	Nugagahamulayayawatta (reservation along colony road)	0	0	19
31	Nugagahamulayayawatta (reservation along colony road)	0	0	13
32	Nugagahamulayayawatta	0	8	13
33	Nugagahamulayayawatta	0	3	32

Lot No.	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.			A.	R.	P.
34	—Foot path	0	0	18	15	Batuyaya (reservation along stream)	0	2	4
35	Kahatagahayawatta	0	1	15	16	Batuyayahena	5	3	23
36	Kahatagahayaya	7	2	19	17	—P W D road	0	1	24
37	Kahatagahayawatta	1	1	30	18	—Waste land (reservation along road and tank bund)	0	0	36
38	Kahatagahayawatta	0	1	0	19	Gaiwaduwigama Wewa (tank and bund)	5	3	26
40	—P. W. D. road (half area)	0	1	12	21	—Horrow Ela	0	0	7
41	Kahatagahayaya	0	0	17					
44	Kahatagahayawatta	0	2	12					
45	Kahatagahayawatta	0	3	28					
48	Kahatagahayawatta	0	1	36					
49	Nugagahamulayaya, Kahatagahayaya (part for Dewahuwa Scheme)	37	3	12					
50	Waragolleyaya	16	0	3					
51	—Rock	0	0	33					
52	—Road and reservation	1	1	30					
53	—Masonry wall	0	0	1					
55	Kahatagahayawatta	0	1	37					
59	Kahatagahayaya (reservation along foot path)	0	0	32					
59½	Kahatagahayaya	1	2	39					
60	Rambawelawewa (tank and bund)	7	0	29					
62	Rambawela Paranagama	2	3	11					
64	—Foot path	0	0	5					
65	Paluwatta	0	0	3					
	Total	92	2	8					

(Matale S. O. No. 9—1954)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,000 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 1st day of October, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 13th day of August, 1954

B K ABEYARATNA,  
Assistant Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Galwaduwigama in the Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries.—

North: The village limit of Wetakoluwewa;

East: The village limit of Kadadekawewa;

South: The village limits of Makulgaswewa and Rambawela;

West: The village limit of Rambawela, part of P. W. D. road from Wetakoluwewa to Makulgaswewa (the village limits of Rambawela and Wetakoluwewa.)

## Block Survey Village Plan No. 359

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Batuyawatte (reservation along P. W. D. road)	0	0	9
2	Batuyawatte	0	1	9
3	Batuyayahena	0	1	19
4	Batuyawatte	0	0	39
5	Batuyawatte	0	0	31
6	Batuyawatte	0	1	3
8	—P. W. D. road (half area)	0	1	26
9	Batuyawatte	0	1	7
10	Batuyaya (reservation along stream)	0	2	39
11	—Stream (dry)	0	0	1
12	Batuyayahena	4	0	28
13	—V. C. cart track	0	0	33
14	—Stream (dry)	0	0	2

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,001 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 1st day of October, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 13th day of August, 1954.

B K ABEYARATNA,  
Assistant Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Makulgaswewa in the Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North: The village limit of Rambawela, the village limit of Galwaduwigama, bund (the village limit of Galwaduwigama), minor road (the village limit of Galwaduwigama), the village limit of Galwaduwigama, stream (the village limit of Galwaduwigama), the village limit of Galwaduwigama.

East: The village limit of Kadadekawewa, part of V. C. road (the village limit of Kadadekawewa), the village limit of Damana, part of stream (the village limit of Damana),

South: Part of stream—dry (the village limit of Damana), part of stream (the village limit of Ihaladiggala), the village limit of Ihaladiggala, part of stream (the village limit of Ihaladiggala), part of stream (the village limit of Bulancwewa), the village limit of Bulancwewa, road (the village limit of Bulancwewa),

West: The village limit of Pangala.

## Block Survey Village Plan No. 360

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Paluwatte	2	0	9
3	Paluwatte (means of access)	0	0	10
7	—Masonry well	0	0	1
8	—Channel	0	0	2
9	—Government Visiting Dispensary	0	0	3
10	Ihalawelahena	0	1	2
11	—V. C. road	0	1	12
12	—V. C. road (half area)	0	0	21
13	Pissigewelagavahena (reservation along V. C. road)	0	0	28
14	Galatampitiyawatte (reservation along road)	0	0	9
15	Galatampitiyawatte (reservation along road)	0	0	6
16	Galatampitiyawatte (reservation along road)	0	0	7
17	—Foot path	0	0	1
18	—Waste land (reservation along foot path)	0	0	8
19	Galatampitiyawatte	0	1	31
20	Galatampitiyawatte	0	1	13
21	Galatampitiyawatte	0	1	35
22	Pissigewelagavahena	8	0	15
24	—Minor road	2	3	23
25	Ihalawepaulahena (part of Crown reserve)	0	3	23

Lot No	Name of Land	Extent A R P
26	Ihalawepaulahena (part of Crown reserve)	0 3 25
27	—Horrow Ela	0 0 7
28	—Government School	0 0 15
29	Palugahawalayaya, Ihalawelahena (reserved for Dewahuwa Scheme)	8 0 31
30	—Foot path	0 0 14
31	Ihalawewa (tank and bund)	10 0 10
32	Ihalawelahena	33 0 33
33	—Road and reservation	0 1 38
34	Ihalawelahena	1 1 26
35	Ihalawelahena	1 2 10
36	—Road and reservation	0 3 13
37	Ihalawelahena (reserved for park for Dewahuwa Colony)	6 1 3
38	—Road and reservation	1 0 17
39	Ihalawelahena (reservation along stream)	3 1 23
40	—Stream (dry)	0 2 14
41	Ihalawelahena, Meneryyaya	19 3 31
42	Ihalawelahena, Meneryyaya (reservation along P W D road)	1 3 35
43	Muguna Malgasyaya (reservation along P W D road)	0 1 2
44	—Foot path	0 0 17
45	Pissigewewa (tank and bund)	7 2 7
46	Pissigewelagawahena (reservation along tank bund)	1 3 34
47	Galbokkehena	0 3 17
48	—Rock	0 2 11
49	Galbokkehena, Alutwewahena (reservation along streams)	12 2 0
50	—Rock	1 0 10
51	—Stream (dry)	0 0 14
52	—Stream (dry)	0 0 24
53	—Stream (dry)	0 1 3
54	—Rock	0 3 24
55	Galbokkehena Mukalana, Gommattawa Mukalana (reservation along stream)	7 1 37
56	Pissigekandegala	34 3 26
57	Pissigegamawatte (reservation along P W D road)	0 0 5
58	Pissigegamawatte	0 0 27
59	Pissigegamawatte (reservation along P W D road)	0 0 5
60	Pissigegamawatte	0 0 20
61	Pissigegamawatte (reservation along P W D road)	0 0 3
62	Pissigegamawatte	0 0 14
63	Pissigegamawatte (reservation along P W D road)	0 0 3
64	Pissigegamawatte	0 0 13
65	Pissigegamawatte (reservation along P W D road)	0 0 5
66	Pissigegamawatte	0 0 22
67	—Road and Reservation	2 0 25
68	Ihalawelahena (reservation along stream)	0 0 22
69	—Stream (dry)	0 0 1
70	Ihalawelahena	10 1 25
71	—Road and Reservation	0 3 9
72	Ihalawelahena	15 2 22
73	Ihalawelahena (reservation along stream)	3 1 35
74	—Stream (dry)	0 0 30
75	Ihalawelahena	10 1 8
76	Mungunamalgasyaya (reservation along P W D road)	0 0 10
77	Mungunamalgasyaya	0 0 39
78	Munguna Malgasyaya (reservation along stream)	1 2 18
79	—Stream (dry) (half area)	0 0 11
80	Muguna Malgasyaya	26 1 16
81	Galbokke Mukalana	9 3 33
82	Gommattawa Mukalana, Galbokke Mukalana (reservation along streams)	3 0 31
83	—Stream (dry)	0 0 16
84	—Stream (dry)	0 0 29
85	—Stream (dry)	0 0 13
86	—Stream (dry)	0 0 23
	Total	261 0 7

(Matale S O No 11—1954)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No 3,002 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 1st day of October, 1954, such land will

be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 17th day of August, 1954

S L DE SILVA,  
Assistant Settlement Officer

\*\* The words "Settlement Notice Class" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Ihala Potupitiya in the Uda Pattuwa of the Kukul Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries—

North The village limit of Botiyatenna;  
East The village limit of Ilumbekanda (part of), part of Berugatiye Dola (the village limit of Ilumbekanda (part of));  
South Part of Potupiti Ganga (the village limit of Ilumbekanda (part of)),  
West. Part of Debalahene Dola (the village limit of Kekillapitiya (part of)), the village limit of Kekillapitiya (part of)

## Block Survey Village Plan No 984

Lot No	Name of Land	Extent A R P
1	Debalahene Dola (half area) (stream)	2 0 25
2	Beragala Mukalana	247 3 39
3	Mahaheralgahahene Dola (stream)	3 0 3
4	—Stream	1 0 28
5	Mirishene Dola (stream)	8 1 30
6	Berugatiye Dola (half area) (stream)	0 3 22
7	Kodikaragodakanda	4 0 21
8	—Stream	0 1 11
9	Kodikaragodakanda, Kalawanawattahena, Guulamoderahena	22 3 23
10	Bengala Mukalana	1 1 25
11	Wattchene Dola (stream)	2 2 36
12	Kodikaragodakanda	20 0 30
13	—Footpath	0 0 1
14	—Footpath	0 0 2
15	Guulamoderahena, Kabarawalaokandahena, Kodikaragodakanda	27 3 1
16	Iskolewatta	1 0 38
17	—Footpath	0 0 38
18	Potupiti Ganga (half area) (stream)	8 3 32
19	Kabarawala Okanda (reservation along stream)	0 1 1
20	—Footpath	0 0 6
21	Beragalamukalana, Kekunahene Atura	6 0 33
22	Kodikaragodakanda	90 2 23
23	Annakkalahene Roda	1 3 33
24	Kodikaragodakanda	8 0 13
25	—Footpath	0 0 6
26	—Stream	1 0 2
27	—Footpath	0 0 17
28	—Stream	1 1 26
29	Veevadaunahena	8 0 27
30	—Stream	0 2 10
31	Berugatiyehena, Kodikaragodakanda	19 3 8
32	—Footpath	0 0 5
33	Nahelme Dola (half area) (stream)	0 0 28
34	Tennahene Atura	0 3 36
35	Kodikaragodakanda	16 1 8
36	Kodikaragodakanda	34 3 36
37	Annakkalahene Dola (stream)	1 0 25
38	Halpawelakumbura (reservation along stream)	0 2 2
39	Halpawelawatta (reservation along stream)	1 0 12
	Total	546 3 37

(Ratnapura S. O. No. 2—1954)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,003 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 1st day of October, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 17th day of August, 1954.

S. L. DE SILVA,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Aruggoda in the Uda Pattuwa of the Kukul Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries —

North Part of Tebugala Dola (the village limit of Tebugala);

East The village limits of Gammedda, Kathlana and Pahala Potupitiya (part of),

South The village limit of Gampalawalakada;

West. The village limits of Gampalawalakada and Tebugala, part of Tebugala Dola (the village limit of Tebugala)

## Block Survey Village Plan No. 941

Lot No	Name of Land	Extent		
		A	R	P.
1	Tebugala Dola (stream—half area)	1	1	31
2	—Stream ..	0	1	24
3	Pallemadolithamnehena, Delgahamandiye-hena, Madolwuwelahena	71	3	17
5	—Stream ..	0	1	3
6	Ambagahatennehena	6	2	24
7	—Footpath ..	0	0	30
8	Pallemadoltennehena, Heenkurahanhena	46	0	17
9	Thibbotuwagamukalana	62	0	39
11	—Footpath ..	0	1	15
13	Alutkallawatta	0	3	28
15	Kekunettealutkallawatta	0	2	19
16	Kekunellehena	2	2	21
17	Ilukewattapallaha	1	1	8
18	Haliwatta Dola (stream)	0	1	19
19	Haliwattahena, Kekunellehena	3	0	26
20	—Footpath ..	0	0	27
21	Haliwattadeniya	0	1	19
24	Dehigahahena	50	0	16
25	Siriwardenehamigewatta	3	1	19
26	Herathamigewatta akas Gallenahenewatta	2	3	24
27	—Footpath ..	0	0	9
28	Iluktennehena, Gallenahena	19	3	27
29	Herathamigewatta akas Iluktennehena	2	3	16
30	Dikgodella Mukalana	16	2	25
31	—Irrigation Ela	0	1	19
32	—Footpath ..	0	0	12
33	Gallenehena	30	1	4
34	—Stream ..	0	0	20
35	Gnimataladeniyepahala	1	0	37
36	Batuhene Mukalana	10	2	25
37	Gnimataladeniya	0	3	6
39	—Irrigation Ela	0	0	18
41	—Footpath ..	0	0	7
42	—Irrigation Ela	0	0	19
44	Ukkuwadeniyeeswedduma	0	1	26
45	Ukkuwadeniyemukalana	13	1	19
46	—Stream ..	0	1	17
47	Batahene Indumitiya	5	2	11
48	—Footpath ..	0	0	7
Total		358	1	30

(Ratnapura S. O No 3—1954)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,004 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 1st day of October, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 17th day of August, 1954

S. L. DE SILVA,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Gampalawalakada in the Uda Pattuwa of the Kukul Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries —

North The village limits of Panapola and Aruggoda;

East. The village limit of Pahala Potupitiya (part of), part of Gamme Dola (the village limit of Pahala Potupitiya) (part of),

South Part of Potupiti Ganga (the village limit of Hapugoda),

West Part of Ime Dola (the village limit of Panapola), the village limit of Panapola.

## Block Survey Village Plan No. 942

Lot No.	Name of Land	Extent		
		A	R	P.
1	Aruggoda Mukalana	7	1	20
2	Iluktennehena	8	0	11
3	—Footpath ..	0	0	8
4	—Footpath ..	0	0	5
5	Iluktennemukalana	2	3	29
6	Iluktennehena, Kendagulahena	18	3	16
7	—Stream ..	0	0	33
8	—Stream ..	0	0	27
9	—Footpath ..	0	0	7
10	Kendagulane Mukalana	1	1	11
11	Andawalagawahena	0	1	1
12	Andawalagawa Dola	0	2	21
14	Galaudahene Mukalana	3	1	34
15	Potugalvilehena, Medaheressahena, Pethangahahena, Kunugahahena, Pelagahahena, Kadawatahena, Wadigalawattahena, Pengurmanpandurehena, Paragahahena, Polgahahena, Batahena, Kondugalahena, Kandewattahena, Udadaniyehena	157	1	29
16	Pelagahahene Mukalana	3	2	1
18	—Footpath ..	0	0	8
21	Gamme Dola (stream—half area)	0	0	33
22	Udadaniyagawahena, Kondugalahena, Kandewattahena	6	0	19
23	—Footpath ..	0	0	22
25	Kondugalahenewatta	2	2	4
26	Dolagawawatta	1	3	5
28	Dolagawawatta (reservation along Gamme Dola)	0	3	13
29	Dolagawawatta	0	0	26
30	Kondugalahena	1	0	29
31	Bendurugalagawaaluthwatta or Kondugalahenewatta	1	0	25
32	—Minor road ..	1	1	14
34	Galpottchenewatta	1	0	5
35	Etagahahena	2	0	31
36	Etagahahenewatta	2	1	26
38	Polgahahenewatta	1	1	5
39	Polgahahenewatta (reservation along Paragahahena Dola)	0	1	18
40	Etagahahena, Polwattahena	2	0	18
41	Paragahahena Dola	0	0	27
42	Paragahahenewatta (reservation along Paragahahena Dola)	0	1	18

Lot No	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A	R	P			A	R	P
43	Paragahahenewatta	1	3	3	66	—Stream	0	0	6
44	Kadawatahenegawamukalana or Kadawatahena Athura	1	0	24	67	Kadawatahena	1	0	37
45	—Stream	0	0	15	68	Kadawatahena	1	0	15
47	Kumbastane Dola	0	1	3	69	Paragahahenewatta (reservation along Potupiti Ganga)	1	2	34
48	—Road	0	1	6	70	Paragahahena Dola	0	0	3
49	—Stream	0	0	88	71	Paragahahena, Pallopothehena, Katugasallagawahena, Katugasallagawahena	6	1	38
50	—Stream	0	0	28	72	—Footpath	0	0	5
51	Medaharassewatta	0	2	31	73	Gangaaddarawatta (reservation along Potupiti Ganga)	1	1	5
52	Medaharassewatta (reservation along Ime Dola)	1	0	0	74	Gangaaddarawatta	0	1	23
53	Ime Dola (half area)	0	0	23	75	Imbulegahawatta	1	0	3
54	—Road	0	2	30	76	Kajugaswatta	1	0	4
55	Imedolagawawatta (reservation along Ime Dola)	1	1	32	77	Nekathdheniyehena, Kineeragodellehena, Imedolagawahena	10	0	12
56	Gambigahahenewatta	0	2	21	78	Nekathdheniyewatta	1	0	0
57	Gambigahahenewatta	0	2	17	80	Nekathdheniyewatta (reservation along Potupiti Ganga)	1	0	38
58	Gambigahahena, Pahalaokandahena	6	0	16	81	Nekathdheniyewatta	1	0	38
59	Potupiti Ganga (half area)	11	2	19	82	Imbulegahahena, Katugasallagawahena	2	0	18
60	Horakandeniyeawatta (reservation along Potupiti Ganga and stream)	2	2	7		Total	290	1	38
61	Horakandeniyeawatta	0	2	34					
63	—Stream	0	1	1					
64	Muththettuwahena	1	2	15					

(Ratnapura S O No. 4—1954)

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

#### Order No. 28 of 1954

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No 9,773 of September 24, 1947), I hereby direct each Government Agent mentioned in column 1 of the Schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of His Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that Schedule

Colombo, September 20, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### SCHEDULE

Column 1

The land shown as—

Column 2

J 1412/Q 3250—The Government Agent, Western Province      Lots 7, 11, 13, 17 and 22 in preliminary plan A 2,794  
J 1870/LD 3727—The Government Agent, Central Province      Lot 128 in preliminary plan A 1,492

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

#### Order under Section 36

ORDER No 456 OF 1954

Reference No. Q 3960/J/E/1194.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 17, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### SCHEDULE

I

II

Government Agent, Assistant Government Agent or other authorized officer

Description of Land

The Government Agent, Western Province, or other officer authorized by him

Lot 3 in preliminary plan A 3,175

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

#### Order under Section 36

ORDER No 461 OF 1954

Reference No LA/7624/J/E/2344

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 22, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

#### SCHEDULE

I

II

Government Agent, Assistant Government Agent or other authorized officer

Description of Land

The Government Agent, North-Western Province, or other officer authorized by him

Lot 111 in supplement No. 1 to final village plan 1,123

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No. 462 OF 1954

Reference No. LA. 3525/J/TW/427/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 22, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Matale District, or other officer authorized by him	Lot 486 in Extract No. 1 to village plan No. 253

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No. 463 OF 1954

Reference No. LD. 4383/J/TW/1431.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 20, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 1,965, lots 1, 4, 5, 7, 8 and 9 in preliminary plan A 1,966 and lots 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 and 14 in preliminary plan A 1,967

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No. 464 OF 1954

Reference No. Q. 3874/J/AL/943.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 20, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 3, 4, 5 and 7 in preliminary plan A 3,496

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No. 465 OF 1954

Reference No. Q. 3906/J/AL/1027.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 20, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1, 2, 4, 5, 6, 8 and 9 in preliminary plan A 3,349 and lots 1, 2, 3 and 5 in preliminary plan A 3,350

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No. 466 OF 1954

Reference No. LA/LRO/53/4—J/LLD/46/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 20, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 1,169

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No. 467 OF 1954

Reference No. LD. 4772/J/LLD/682/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 20, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 2,045

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No. 468 OF 1954

Reference No. Q. 4438/J/LLD/2684.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 22, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Government Agent, Western Province, or other officer authorized by him,	Lots 1, 2 and 3 in preliminary plan A 3,552

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No. 469 OF 1954

Reference No. Q. 4591/J/LLD/70/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 22, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 3,342

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No 470 OF 1954

Reference No LD. 4769/J/LLD/659/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 22, 1954.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 1, 2, 3, 4, 5 and 6 in preliminary plan A 2,030

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No 471 OF 1954

Reference No. Q. 4725/J/LLD/694/53

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 22, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 3,587

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No 472 OF 1954

Reference No. LD. 4781/J 54 L 83

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 22, 1954.

P B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 117, 118 and 119 in supplement No. 1 to final village plan 100

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No. 474 OF 1954

Reference No. LD 3261/J/E/1078.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39, of 1954, I PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 23, 1954.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Eastern Province, or other officer authorised by him	Lot 2 in preliminary plan A 1,090



L. D.—B. 49/50.

J 54 LG 308—S.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 5 of the Special Areas (Colombo) Development Ordinance, No. 40 of 1947, as amended by section 62 (1) of the aforesaid Act) that each of the lands set out in the Schedule hereto is needed for a public purpose and will be acquired under the aforesaid Act.

Colombo, August 20, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**SCHEDULE**

Preliminary plan No. A 3,267. Ward No. 5—Kotahena West

WITHIN THE MUNICIPAL LIMITS OF COLOMBO

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	B.	P.
1	Bilnawatta, Bilngahawatta, part of assessment No. 46, 15th Lane (off College Street)	Waste land ..	Mrs. Peterhemalge Magdalene Elsie Perera, 102, Alwis Place, Kotahena	0	0	0.42
2	Do.	Garden contains 15 coconut trees, 1 breadfruit tree 20-30 years, and 2 anoda trees 3 years	do.	0	0	23.33
3	Do.	Garden contains 1 coconut tree 25 years and 1 eramudu tree 30 years	do.	0	0	0.60
5	Bilngahawatta, assessment No. 68, 15th Lane (off College Street)	Garden contains 3 coconut trees 20-25 years, 1 umbrella tree 20 years, 1 mango tree 15 years and part of masonry drain	R. A. Maria Nona, Bulathsinghala Kalutanturige Dharmasena, both of 248/3, Alutnawata Road, Mutwal, Bulathsinghalage William Perera of 116, St. Mary's Lane, Mattakkuliyia, Colombo, Bulathsinghalage Francis Perera of 44, Bloemendhal Road, Kotahena, Bulathsinghalage Richard Perera, 41, New Lane, Slave Island, and Bulathsinghalage James Perera, Endaramulla, Wattala	0	0	29.45
7	Bilngahawatta, part of assessment No. 47/28, 15th Lane (off College Street)	Waste land ..	Mrs. P. Harriet Perera, 90, St. John's Way, Mutwal, Colombo	0	0	0.04
8	Bilngahawatta, part of assessment No. 47/26, 15th Lane (off College Street)	do.	do.	0	0	0.24
17	Bilngahawatta, assessment No. 115/101 and part of assessment Nos. 115/102, 115/103, 115/105, 115/106 and 115/107 Santiago Street	Part of garden (no cultivation)	Mrs. D. M. Danawathie Perera, 115/150, Santiago Street, Kotahena	0	0	4.31
17½	Bilngahawatta, assessment No. 115/104 and parts of assessment Nos. 115/102, 115/103, 115/105 to 115/107, Santiago Street	Garden contains 4 coconut trees, 2 jak trees 1-4 years and 3 plantain bushes 1 year	do.	0	0	6.11
20	Bilngahawatta, assessment Nos. 41/16 and 41/17, 15th Lane, and part of assessment No. 41/1, 15th Lane	Garden contains 2 breadfruit trees 10-30 years, 1 jak tree 10 years and 1 coconut tree 30 years	Lankesara Maria Nona, 15th Lane, Kotahena, L. Andy Singho, 209, Nelligahawatta, Peliyagoda, Kelaniya, B. K. Cicilia Perera (wife of L. Andy Singho), L. Andrappu, 205, Makola, Kadawatta, and Lankesara Rosalin Nona, Lankesara Kaththo Nona and Lankesara Pransa Appu, the heirs of the late Lankesara Nona, all of 15th Lane, Kotahena	0	0	7.67
21	Bilngahawatta, parts of assessment Nos. 47 and 47/16, 15th Lane (off College Street)	Part of garden (no cultivation)	Mrs. P. Harriet Perera, 90, St. John's Way, Mutwal, Colombo	0	0	1.54
22	Bilngahawatta, assessment No. 47/11 and parts of assessment Nos. 47, 47/13 and 47/12, 15th Lane (off College Street)	Waste land contains a tiled masonry building	do.	0	0	2.37
23	Bilngahawatta, Bilnawatta, assessment Nos. 85, 87, 89, 47/15, 47/27 and parts of assessment Nos. 47/12, 47/13, 47/16, 47/26, 47/28 and 47, 15th Lane (off College Street)	Garden contains 15 coconut trees 35 years, 2 jak trees 25 years, 1 mango tree 10 years, 1 kone tree 30 years, 4 suriya trees 20 years	do.	0	1	34.01
24	Bilngahawatta, Bilnawatta, part of assessment No. 115/61, Santiago Street	Waste land	D. M. Graetion Perera, "Piyasevena", Talawathuhenpita, Kelaniya	0	0	0.50
25	Bilngahawatta, Bilnawatta, assessment Nos. 115/51, 115/53, 115/55, 115/56 to 115/60 and part of assessment No. 115/61, Santiago Street	Garden contains 6 coconut trees 30 years, 1 mango tree 30 years, 1 jak tree 30 years, 1 cotta tree 15 years and part of masonry drain	do.	0	0	27.24
27	Bilngahawatta, Bilnawatta, assessment Nos. 115/33 and 115/34 and part of assessment No. 115/32, Santiago Street	Part of garden (no cultivation)	Mrs. H. M. Gnadasa, Pothuwila, Payyagala	0	0	28.73
28	Bilngahawatta, part of assessment No. 115/32, Santiago Str.et	Waste land contains a stand pipe and parts of retaining walls	do.	0	0	0.87
30	Kongahawatta, part of assessment Nos. 79/1 to 79/4, Santiago Street	Garden contains 1 coconut tree and 2 mango trees 10-12 years	S. Pathmanathan, "Alahapuri", Edmonton Road, Kirillapone	0	0	3.81
31	Do.	Waste land	do.	0	0	4.19
32	Kongahawatta, assessment Nos. 79/5 to 79/8 and parts of assessment Nos. 79/1 to 79/4, Santiago Street	Garden contains 1 coconut tree 20 years and 1 bo tree 5 years	do.	0	0	11.36
41	Part of premises bearing assessment Nos. 41/27 to 41/32, Pickeringa Road	Part of garden (no cultivation) contains a tiled masonry latrine and parts of masonry wall and drain	Ana Lana Manickam Chettiar, 217, Deans Road, Maradana	0	0	4.27

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
41½	Part of premises bearing assessment No. 41/32, Pickering Road	Waste land contains a part of a masonry drain	Ana Lana Manickam Chettiar, 217, Deans Road, Maradana	0	0	0.41
42	Parts of premises bearing assessment Nos. 41/27 to 41/32, Pickering Road	Waste land contains a bo tree 45 years and 1 kitul tree 6 years and parts of masonry drains	do.	0	0	12.36
43	Part of premises bearing assessment No. 41/27, Pickering Road	Waste land contains parts of masonry drains	do.	0	0	0.88
43½	Do.	Garden contains 2 plantain bushes 1 year	do.	0	0	0.37
44	Premises bearing assessment Nos. 53 and 53/8 and part of premises bearing assessment Nos. 55, 57 and 51, Pickering Road	Waste land contains parts of a tiled masonry building, masonry drains and portions of eaves	A. Muhammad Hussain Sahib, Hameediah Building, Ayyampet, Tanjore, South India, Local Agents, H. M. P. Mohideen Saibo, 53/4, Pickering Road, Kotahena	0	0	30.40
45	Part of premises bearing assessment Nos. 55 and 57, Pickering Road	Part of a tiled masonry building and waste land	do.	0	0	5.43
46	Part of premises bearing assessment No. 51, Pickering Road	Waste land	do.	0	0	1.27
47	Part of premises bearing assessment Nos. 50, 54, 50/2 and 50/16, Pickering Road, and part of assessment No. 39, Skinners Road North	Waste land (part of verandah)	Mrs. Emily M. Fernando, "Stonyhurst", Kotahena	0	0	3.50
48	Premises bearing assessment Nos. 50/3 to 50/5, 50/10 to 50/16, 56, 58, 60, 62, 66 and parts of assessment Nos. 50, 50/2, 50/16, 50/7, 50/8, 54 and 70, Pickering Road, and premises bearing assessment Nos. 41 to 51 and part of assessment No. 39, Skinners Road North	Waste land contains part of tiled masonry building	do.	0	0	26.34
49	Parts of premises bearing assessment Nos. 50/7, 50/8 and 70, Pickering Road	Waste land contains part of a tiled masonry building and masonry wall	do.	0	0	1.54
Total				1	3	33.56

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) All that land in extent about 34.31 perches, bearing assessment No. 147, Allen Avenue, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by Atapattu Place;  
East by property of Mr. D. A. W. Atapattu;  
South by property of Mrs. G. G. Dole;  
West by Allen Avenue.

(2) All that land in extent about 25 perches, bearing assessment No. 6, Atapattu Place, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by Atapattu Place;  
East by property of Mr. H. W. Dias;  
South by property of Mr. P. J. Sparkes;  
West by property of Mr. E. C. de Krester

(3) All that land in extent about 22 perches, bearing assessment No. 149, Allen Avenue, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by property of Mr. D. Jason Fernando;  
East by property of Mr. D. A. W. Atapattu;  
South by property of Mrs. G. J. Jayah;  
West by Allen Avenue.

(4) All that land in extent about 20 perches, bearing assessment No. 151, Allen Avenue, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by property of Mrs. G. G. Dole;  
East by property of Mr. D. A. W. Atapattu;  
South by property of Mr. F. G. Sparkes;  
West by Allen Avenue.

(5) All that land in extent about 1 rood and 24 perches, bearing assessment No. 159/1, Allen Avenue, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by property of Mr. F. G. Sparkes;  
East by property of Mr. Alex Atukorala;  
South by Gravel path;  
West by property of Mrs. L. C. de Silva.

(6) All that land in extent about 1 acre 0 rood and 4 perches, bearing assessment No. 248, Allen Avenue, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by properties of Mrs. G. J. Jayah, Mr. D. A. W. Atapattu, Mr. E. C. de Krester, Mr. A. J. Siebel, and Mr. H. W. Dias;  
East by property of Mr. Alex Atukorala;  
South by gravel path, property of Mrs. L. C. de Silva and Mr. L. A. D. P. Abeywardane;  
West by Allen Avenue.

(7) All that land in extent about 29 perches, bearing assessment No. 159, Allen Avenue, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by property of Mr. F. G. Sparkes;  
East by property of Mr. L. A. D. P. Abeywardane;  
South by gravel path;  
West by gravel path and property of Mr. F. G. Sparkes.

(8) All that land in extent about 1 rood, bearing assessment No. 4, Atapattu Place, situated at Dehiwala, within the U C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by Atapattu Place;  
East by property of Mr. A. J. Siebel;  
South by property of Mr. P. J. Sparkes;  
West by property of Mr. D. A. W. Atapattu.

(9) All that land in extent about 2 roods and 10 perches, bearing assessment No. 2, Atapattu Place, situated at Dehiwala, within the U C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows:—

North by Atapattu Place;  
East by property of Mr. E. C. de Krester;  
South by property of Mr. F. G. Sparkes;  
West by property of Mr. D. Jason Fernando, Mrs. G. G. Dole and Mrs. G. J. Jayah.

Ref. Q. 4784/J 54 T 266.  
Colombo, September 9, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

No. L. D. 4660.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All those three allotments of land in extent about 0 A. 1 R. 20 P., out of the Walawwe Kumbura, situated in Mapana-Watura, Kandy Gravets, and Pata Hewaheta Division, Kandy District; and bounded as follows:—

**Allotment No. 1—**

North by Hali-ela and cart road;  
East by Katugastota P. W. D. Road;  
South by Road to Walawwa;  
West by Walawwewatte.

**Allotment No. 2—**

North by Walawwekumbura Imaniyara;  
East by Hali-ela;  
South by Walawwewatte;  
West by Katugastota P. W. D. Road.

**Allotment No. 3—**

North by Hali-ela;  
East by Hali-ela;  
South by Walawwekumbura Imaniyara;  
West by Katugastota Road.

Ref. No. J/TW/2580  
Colombo, September 13, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

**Declaration under Section 5**

I, PUNCHI Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Four allotments, totalling in extent about 11 A. 2 R. 22 56 P. out of the Lands called Ambagahawatta and Hanguranketa Division of Hanguranketa Group, situated in Haregama Village, Village Headman's Division of Damunumeysa, Udahewaheta D. R. O's Division, Nuwara Eliya District, described as lots 1, 2, 3 and 4 in the Director of Public Works' Plan dated January 23, 1954, and bounded as follows:—

**Lot 1—**

North by land called Ambagahawatta claimed by Perumbadagedera Dingura, Perumbadagedera Kiri Puncheda and Perumbadagedera Subaya;  
East by the land called Ambagahawatta claimed by Pothgul Vihare, Hanguranketa;  
South and West by land called Hanguranketa Division of Hanguranketa Group.

**Lot 2—**

North by the land called Ambagahawatta claimed by Pothgul Vihare;  
East by the land called Ambagahawatta claimed by Perumbadagedera Kiri Ukuwa;  
South by the land called Hanguranketa Division of Hanguranketa Group;  
West by the land called Ambagahawatta claimed by Perumbadagedera Kiri Puncheda and Perumbadagedera Subaya.

**Lot 3—**

North by the land called Ambagahawatta claimed by Perumbadagedera Kiri Ukuwa;  
East by the land called Hanguranketa Division of Hanguranketa Group;  
South by the land called Hanguranketa Division of Hanguranketa Group;  
West by the land called Ambagahawatta claimed by Pothgul Vihare.

**Lot 4—**

North, East, South and West by the remaining portions of Hanguranketa Division of Hanguranketa Group.

Ref. No. J54 T47 (LD 1250).  
Colombo, September 2, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- (1) A portion, in extent about 0 A. 0 R. 20 80 P. out of the land called Ihalamune Malagahadeniya, situated in Kiyanduwa village, Weligam Korale, Matara District; and bounded as follows:—  
North and South by the remaining portions of same land,  
East by Nagahadola Tea Estate;  
West by Pahalamune Malagahadeniya.
- (2) A portion, in extent about 0 A. 0 R. 3 20 P. out of the land called Pahalamune Malagahadeniya, situated in Kiyanduwa village, Weligam Korale, Matara District, and bounded as follows:—  
North and West by Kehelgodawatta;  
East by Ihalamune Malagahadeniya,  
South by Tembilyaya.
- (3) A portion, in extent about 0 A. 0 R. 14 08 P. out of the land called Pahalamune Malagahadeniya, situated in Kiyanduwa village, Weligam Korale, Matara District; and bounded as follows:—  
North and West by Kehelgodawatta;  
East by Ihalamune Malagahadeniya;  
South by Tembilyaya.

Ref. No. J/54 L 257/LB 2226  
Colombo, September 14, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An allotment of land called Kadalkara Poomi, in extent about 2 acres, situated in Kalmunaikudi Division No. 4 Village, Karavaku and Ninatavur Pattus, Batticaloa District; and bounded as follows:—

North by Semmukar Olunkai;  
East by Kalmunai-Karativu Fisheries Road;  
South by Aliyar Road;  
West by the land claimed by Ahamedlebbe Meeramohideen, Kader Mohideen Segu Ahamadu and others.

Ministry's Reference No. J 54 E 189.  
Batticaloa Kachcheri's Ref. No. LD 3469.  
Colombo, September 21, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

No LA/7667.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An allotment of land called Atuwagawahena, in extent 2 A. 0 R. 11 1 P., situated in Udagama village, Ihalamunsideke Korale East, Hiriyala Hatpattu, Kurunegala District, surveyed and described as lot 17 in supplement No. 1 to final village plan 2,463.

Ref. No. J/E/2624  
Colombo, September 1, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

The land called Burutagahawatta, in extent about 0 A. 1 R. 24 P., situated in Hammillawetiyyawa village, Kunchitu Korale, Hurulu Palata, Anuradhapura District, North-Central Province, and bounded as follows:—

North by cart road to Yakkawewa,  
East by cart road;  
South and West by reservation along tank bund

Ref. No. J/LLD/594/53.  
Colombo, August 2, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion, in extent about 17 perches out of the land called Kadurugaha Idama, situated in the village of Ihalamwewa, Kunchutu, Tulana East, Hurulu Palata, Anuradhapura District, and bounded as follows:—

North by Padaviya Access Road,  
East by Crown chena and Access Road;  
South by parts of Kadurugaha Idama, Landakele and Drulgaha Idama;  
West by Crown chena and Padaviya Access Road.

(2) A portion, in extent about 13 perches out of the land called Landakele, situated in the village of Ihalamwewa, Kunchutu, Tulana East, Hurulu Palata, Anuradhapura District; and bounded as follows:—

North by Padaviya Access Road,  
East by Crown chena and Access Road;  
South by parts of Kadurugaha Idama, Landakele and Drulgaha Idama;  
West by Crown chena and Padaviya Access Road.

(3) A portion, in extent about 26 perches out of the land called Divulgaha Idama, situated in the village of Ithalawewa, Kunchuttu Tulana East, Hurulu Palata, Anuradhapura District; and bounded as follows:—

North by Padaviya Access Road;  
East by Crown chena and Access Road,  
South by parts of Kadurugaha Idama, Landakole and Divulgaha Idama;  
West by Crown chena and Padaviya Access Road.

(4) A portion, in extent about 39 perches out of the land called Helambagaha Idama, situated in the village of Ithalawewa, Kunchuttu Tulana East, Hurulu Palata, Anuradhapura District; and bounded as follows:—

North by the remaining portion of the same land,  
East by Crown chena and Padaviya Access Road;  
South by Padaviya Access Road;  
West by Private paddy field and Padaviya Access Road.

Ref. No. J 54 L 208.  
Colombo, September 8, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 0 A. 2 R. 33 P of the land called Mayilagaha Kumbura, situated in the Pahala Bagaya of the Puranawela, Bogahawewa, Kunchuttu Tulana East, Hurulu Palata, Anuradhapura District, and bounded as follows:—

North and South by parts of the same land;  
East and West by Padaviya Access Road reservation.

Ref. No. J/54 L 210  
Colombo, September 1, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- (1) A portion, in extent about 0.12 acre out of land called Ellekumbura (lot 9 in V. P. 820), situated in Udagama Village, Rajawaka Wasama, Helauda Palata, Meda Korale, Ratnapura District;
- (2) A portion, in extent about 0.06 acre out of the land called Kohombagahaarawa (lot 10 in V. P. 820), situated in Udagama Village, Rajawaka Wasama, Helauda Palata, Meda Korale, Ratnapura District;
- (3) A portion, in extent about 0.16 acre out of the land called Kammalewatta (lot 11 in V. P. 820), situated in Udagama Village, Rajawaka Wasama, Helauda Palata, Meda Korale, Ratnapura District;
- (4) A portion, in extent about 0.23 acre out of the land called Udapattiyekumbura (lot 18 in V. P. 820), situated in Udagama Village, Rajawaka Wasama, Helauda Palata, Meda Korale, Ratnapura District.

Ref. No. LL/A. 5644/J/LLD/584/53.  
Colombo, September 6, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions, totalling in extent about 0 A. 3 R. 27.70 P of the land called Orange Field Estate *alias* Hatangewatta, being a part of lot 139 and lot 141 in T. S. P 57, situated within the Rakwana Town Council limits, Atakalan Korale, Ratnapura District; and bounded as follows:—

North by Main Street and part of lot 140,  
East by Rakwana ganga and part of lot 141,  
South by Rakwana ganga and part of lot 140;  
West by an imaginary straight line drawn from Main Street to the Rakwana Ganga, leaving 10 ft to the left-side wall of the house occupied by Mr. M. A. Aron Perera and situated on part of lot 139.

Ref. No. LL/A 5641/J/LG/574/53.  
Colombo, September 14, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The following allotments of land, situated in Marapitiya and Morawaka villages in the Village Headman's Division of Morawaka; Beligal Korale, Kegalla District—

- (1) An extent of about 0 A. 0 R. 0.09 P., out of the land called Ambalanowitawatta; bounded as follows:—  
North by a portion of the same land;  
East and West by U. E. Mohammed's land;  
South by Colombo-Kandy P. W. D. Road.
- (2) An extent of about 0 A. 0 R. 0.42 P., out of the land called Ambalanowitawatta; bounded as follows:—  
North by land claimed by W. Kiribanda;  
East, South and West by land claimed by U. E. Mohammed.

- (3) An extent of about 0 A. 0 R. 0·8 P., out of the land called Baduwatta ; bounded as follows :—  
North and East by the D. R. C. Road ;  
South by land claimed by U. E. Mohammed ;  
West by land claimed by W. Kiribanda.
- (4) An extent of about 0 A. 0 R. 0 10 P., out of the land called Salamandenyawatta ; bounded as follows :—  
North, South and West by land claimed by Appusingho ;  
East by land claimed by W. Kiribanda.
- (5) An extent of about 0 A. 0 R. 0 10 P., out of the land called Mahaarambewatta ; and bounded as follows :—  
North and South by land claimed by Appusingho and Kiribanda ;  
East and West by portions of the same land.
- (6) An extent of about 0 A. 0 R. 0·14 P., out of the land called Godaporawatta ; and bounded as follows :—  
North by land called Pahalapallaha ;  
East, South and West by land claimed by Mrs. Gunaratmenke.
- (7) An extent of about 0 A. 0 R. 0·03 P., out of the land called Pahalapallaha ; and bounded as follows :—  
North by land called Datethenawatta ;  
East by land claimed by Dingiri Banda ,  
South by land called Godaporawatta ;  
West by paddy field claimed by Mrs. Ranmenika.
- (8) An extent of about 0 A. 0 R. 0 09 P., out of the land called Datethenawatta ; and bounded as follows :—  
North by land called Watagahapitiya ;  
South by land called Pahalapallaha ;  
East and West by land claimed by Mrs. Podumenika.
- (9) An extent of about 0 A. 0 R. 0·31 P., out of the land called Watagahapitiya ; and bounded as follows :—  
North by land called Beligahakotuwa ;  
South by land called Detethenawatta ;  
East and West by land claimed by Punchedappuhamy.
- (10) An extent of about 0 A. 0 R. 0 16 P., out of the land called Beligahakotuwa ; and bounded as follows :—  
North by land called Walgale Lenawatta ;  
South by land called Watagahapitiya ;  
East and West by land claimed by G. R. Mudiyanse.
- (11) An extent of about 0 A. 0 R. 0 04 P., out of the land called Walgale Lenawatta ; and bounded as follows :—  
North by land called Diwulgahamuladeniyawatta ;  
South by land called Beligahakotuwa ;  
East and West by land claimed by Dablin Singho.
- (12) An extent of about 0 A. 0 R. 0·14 P., out of the land called Diwulgahamuladeniyawatta ; and bounded as follows :—  
North by land called Gederawatta ;  
South by land called Walgale Lenawatta ;  
East and West by land claimed by Devendrahamy.
- (13) An extent of about 0 A. 0 R. 0·10 P., out of the land called Gederawatta ; and bounded as follows :—  
North by land called Gederawatta ;  
South by land called Diwulgahamuladeniyawatta ;  
East and West by land claimed by Bandrahamy.
- (14) An extent of about 0 A. 0 R. 0·15 P., out of the land called Gederawatta , and bounded as follows :—  
North by land called Illukgolla ;  
South by land called Gederawatta ;  
East and West by land claimed by Kiribanda.
- (15) An extent of about 0 A. 0 R. 0·14 P., out of the land called Illukgolla ; and bounded as follows :—  
North by the Fourth Mile Post, Nelundeniya-Alawwa P. W. D. Road ;  
South by land called Gederawatta ;  
East and West by land claimed by Devendrahamy.

Ref. No. J. 54 T 187/LM 5545.  
Colombo, September 2, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. Q. 4490/J/DEA/2830.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P
1	Kudaluwawatta	Rubber garden	Crown and leased to late A. J. Vander Pooten (Agents Messrs. Aitken Spence, & Co., Ltd., Colombo)	9 0 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on December 3, 1954, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 19, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, September 25, 1954.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. Q. 4492/J/DEA/2332.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose. —

Description of the land to be acquired :

Preliminary plan No. A. 3,592. Village—Tunnana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Pitawilalanda	Land and strip of paddy field	Crown and leased to L. G. Sirwardane, Kanawella, Hanwella	0 1 37
2	Do.	Garden with jak and rubber trees	Crown and leased to N. Jamis of Tunnana	0 1 27
3	Godakele	Garden and house	Crown and leased to D. P. Veluma, Tunnana	0 2 21
4	Do	do.	Crown and leased to K. W. Aga, Tunnana	1 0 15
5	Poduhena	do.	Crown and leased to R. P. Micha, Tunnana	0 3 31
6	Do.	do.	Crown and leased to P. P. Singitha, Tunnana	0 3 38
7	Do.	do.	Crown and leased to H. P. Seenathu, Tunnana	0 3 35
8	Do.	do.	Crown and leased to P. P. Saradia, Tunnana	1 0 5
9	Do.	do.	Crown and leased to P. P. Gunendra, Tunnana	0 3 5
10	Do.	do.	Crown and leased to A. Kiribabi, Tunnana	0 2 34
11	Do.	do.	Crown and leased to Y. P. Babbuwa, Tunnana	1 0 5
12	Do.	do.	Crown and leased to A. Kiribabi, Tunnana, and encroached by Y. Seda of Tunnana	0 1 4
13	Do.	Coconut garden	Crown and leased to Y. Seda, Tunnana	1 0 3
14	Do.	Garden and house	Crown and leased to R. P. Sawwa, Tunnana	0 3 39
15	Do.	do.	Crown and leased to D. P. Jema, Tunnana	1 0 8
16	Do.	do.	Crown and leased to E. P. Sootaya, Tunnana	0 3 39
17	Do.	do.	Crown and leased to N. P. Babbuwa, Tunnana	1 0 1
18	Do.	Coconut garden	Crown and leased to E. P. Eddin, Tunnana	0 3 38
19	Do.	do.	Crown and leased to D. P. Batta, Tunnana	0 2 34
20	Do.	do.	Crown and leased to P. Sarya, Tunnana	0 0 27

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on December 3, 1954, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 19, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, September 25, 1954.

A. ST. V. WIJERMANN,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

**Notice under Section 7**

Reference No. Q. 4784/J 54 T 266.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose. —

Description of the land to be acquired :

(1) All that land in extent about 34.31 perches, bearing assessment No. 147, Allen Avenue, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by Atapattu Place;  
East by property of Mr. D. A. W. Atapattu;  
South by property of Mrs. G. G. Dole;  
West by Allen Avenue.

Said to be owned by Mr. D. Jason Fernando, "Indranie", Kalubowla West, Dehiwala.

(2) All that land in extent about 25 perches, bearing assessment No. 6, Atapattu Place, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by Atapattu Place;  
East by property of Mr. H. W. Dias;  
South by property of Mr. P. J. Sparkes;  
West by property of Mr. E. C. de Kresten.

Said to be owned by Mr. A. James Siebel, 6, Atapattu Place, Dehiwala.

(3) All that land in extent about 22 perches, bearing assessment, No. 149, Allen Avenue, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by property of Mr. D. Jason Fernando;  
East by property of Mr. D. A. W. Atapattu;  
South by property of Mrs. G. J. Jayah;  
West by Allen Avenue.

Said to be owned by Mrs. G. G. Dole, 56/20, Ratnakara Place, Dehiwala.

(4) All that land in extent about 20 perches, bearing assessment No. 151, Allen Avenue, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by property of Mrs. G. G. Dole,  
East by property of Mr. D. A. W. Atapattu;  
South by property of Mr. F. G. Aparkes;  
West by Allen Avenue.

Said to be owned by Mrs. G. Gerrie Jayah, 56/20, Ratnakara Place, Dehiwala

(5) All that land in extent about 1 rood and 24 perches, bearing assessment No. 159/1, Allen Avenue, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by property of Mr. F. G. Sparkes;  
East by property of Mr. Alex Atukorala;  
South by Gravel path;  
West by property of Mrs. L. C. de Silva.

Said to be owned by Mr. L. A. D. Perera Abeywardane, 11, Sundara Road, Dehiwala.

(6) All that land in extent about 1 acre 0 rood and 4 perches, bearing assessment No. 248, Allen Avenue, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by properties of Mrs. G. J. Jayah, Mr. D. A. W. Atapattu, Mr. E. C. de Krestler, Mr. A. J. Siebel and Mr. H. W. Dias;  
East by property of Mr. Alex Atukorala,  
South by Gravel path, property of Mrs. L. C. de Silva and Mr. L. A. D. P. Abeywardane,  
West by Allen Avenue.

Said to be owned by (1) Mr. C. B. Fernando and others, 8, Fonseka Road, Havelock Town, (2) Mr. F. G. Sparkes, 153, Allen Avenue, Dehiwala.

(7) All that land in extent about 29 perches, bearing assessment No. 159, Allen Avenue, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by property of Mr. F. G. Sparkes;  
East by property of Mr. L. A. D. P. Abeywardane,  
South by Gravel path;  
West by Gravel path and property of Mr. F. G. Sparkes.

Said to be owned by Mrs. A. Mary de Silva, St. Nicholas, Mabole, Wattala.

(8) All that land in extent about 1 rood, bearing Assessment No. 4, Atapattu Place, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by Atapattu Place;  
East by property of Mr. A. J. Siebel;  
South by property of Mr. P. J. Sparkes;  
West by property of Mr. D. A. W. Atapattu.

Said to be owned by Mr. E. C. de Krestler, 4, Atapattu Place, Dehiwala.

(9) All that land in extent about 2 roods and 10 perches, bearing Assessment No. 2, Atapattu Place, situated at Dehiwala, within the U. C. limits of Dehiwala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by Atapattu Place;  
East by property of Mr. E. C. de Krestler,  
South by property of Mr. F. G. Sparkes;  
West by property of Mr. D. Jason Fernando, Mrs. G. G. Dole and Mrs. G. J. Jayah

Said to be owned by Mr. Don Alfred William Atapattu, 116, Allen Avenue, Dehiwala

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on November 6, 1954, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 23, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, September 25, 1954.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. L.D. 4193.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

A portion of land called Kahambilyawahena in extent 6 A 1 R. 0.9 P., situated in Pahala Iriyagama Village, Gangapalata Korale (Yatinuwara), Udumuware and Yatinuwara Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1, 2, 3, and 5 in preliminary plan No. A 1,754.

Lot	Name of Claimant	Extent		
		A.	R.	P.
1	A. R. Stembo, Mrs. J. A. Fernando, Mrs. Victor Fernando, Mrs. Walter Mendis and Mrs. A. M. de Silva of Iriyagama	1	2	10.5
2	Do. and K. V. S. Jayasinghe of Hingula, Mawanella	1	2	16.3
5	Do.	0	0	26.8
3	R. R. Stembo, Mrs. J. A. Fernando, Mrs. Victor Mendis and Mrs. A. M. de Silva of Iriyagama	0	3	27.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on November 16, 1954, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 9, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, September 27, 1954.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. LD. 4465.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

A portion of land called Wadiyagodawatta in extent 1 A. 1 R. 0.5 P., situated in Udapitiya Village, Hewawissa Korale, Kandy and Pata Hewaheta Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1 and 2 in preliminary plan No. A2,107.

Lot	Name of Claimant	Extent		
		A.	R.	P.
1	P. A. Mohammodu Hussain of Pattiyagama-Pallegama, Deltota	0	0	22.4
2	P. M. Mohammodu Mohideen of Pattiyagama-Pallegama, Deltota	1	0	18.1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on November 16, 1954, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 9, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, September 25, 1954.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.



**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 4754/J/LG/590/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

All that portion of land in extent 0 A. 0 R. 04. 6 P., out of Delta Estate, situated in Pupuressa Village, Kandukara Ihala Korale, Udapalata Division, Kandy District, Central Province, and more particularly described as lots 1 and 2 in preliminary plan No. A 2,162.

Lot	Name of Claimant	Extent		
		A.	R.	P.
1	Delta Estate Ltd., Pussellawa, Agents. Bosanquet & Skrine Ltd., Colombo	0	0	2.0
2	S. G. Fernando, 354, Peradeniya Road, Kandy	0	0	2.6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on November 23, 1954, at 11 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 16, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, September 27, 1954.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LP/6231/LPB/40.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Acquisition of land for Ettilgoda-Maitape V. C road—

Description of the land to be acquired.

P. P. A 1,557. Village—Ettilgoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Hinguruwelgale-godawatta	Garden contains 2 coconut plants 3 years, 1 orange tree, 1 kitul tree and 1 plantain bush 1-3 years	Angulugaha Gamage Abraham Appu, Alapala Deniya Dahanayakage Mendis alias A. D. Mendis Dahanayake (son of late Alapala Deniya Dahanayakage Saderishamy), Polonowitige Maddumahamy, all of Henderickkawatte, Ettilgoda, Galle, Albert Guma-sekera of Ettilgoda, Galle, Angulugaha Gamage Podihamine of Delgahawatte, Ettilgoda, Galle, Dr. Fred Abeyseriya of Havelock Road, Galle	0	0	1.4
2	Do	Garden contains 4 coconut trees and 1 kadju tree 50 years, 2 arecanut trees 20 years, 1 guava tree 7 years and 1 domba tree 3 years	do.	0	0	7.7
3	Do	Part of garden (no cultivation)	do.	0	0	1.9
4	V C Path	Path	do. and Crown	0	0	4.4
5	Delgahawatte	Garden contains 20 nedun trees 20-40 years, 3 coconut trees 50 years, 3 coconut trees 5 years, 3 mango trees 3-5 years, 7 arecanut trees 10 years, 2 rubber trees 6 years, 1 donga tree 30 years, rubber tree 40 years, 2 domba trees 7 years, 1 kadju tree 10 years, 1 dawata tree 30 years, 1 godapara tree 40 years, 1 umbul tree 5 years, 1 batadomba tree 15 years, 1 jak tree 50 years	J Alles of Ettilgoda, Galle	0	0	8.4
Total				0	0	23.8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri, on November 6, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 28, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Galle, September 17, 1954.

C. VISWASAM,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

Notice under Section 7

Reference No. LA. 962.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, Nainativu Water Supply Scheme:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 1,886. Village—Nainativu

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
1	Alanpalam	Paddy field	Kamalambikai, wife of Vaithilingam Nallathamby of Nainativu	0	0	7.4
2	Do.	do.	Thamotharampillai Balasingam of Nainativu	0	0	0.2
4	Valveduthalvayal	Vegetable garden	Sarathamani, daughter of Vaithilingam Chelladurai of Nainativu	0	0	7.3
5	Do.	do.	Thillaiyanam, widow of Naranapillai Vaithilingam of Nainativu	0	0	5.1

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
6	Valveduthal	Garden contains 2 palmyra plants 3 years	Mailambikai, wife of Saravanamuttu Somasundaram of Nainativu	0	0	0.6
7	Alankulam	Paddy field	Sauntharam, wife of Kathiresu Kandiah of Nainativu	0	0	10.2
8	Valveduthal	Garden contains 3 palmyra plants 3 years	Mailambikai, wife of Saravanamuttu Somasundaram of Nainativu	0	0	1.0
10	Do.	Tobacco and waste land	Saravanamuttu Eraguppillai of Nainativu	0	0	6.1
11	Velani	Garden and paddy field contains 3 coconut trees and 4 palmyra trees 30-45 years	Murugesu Sabapathupillai of Nainativu	0	0	9.0
12	Kilakkukadu	Paddy field	Ponmah Sabaratnam of Nainativu	0	0	5.6
13	Do.	do.	do.	0	0	4.5
14	Do.	Waste land	Sidamparam Elayathamby and Kanapathy Sidram, both of Nainativu	0	0	2.6
15	Do.	do.	do.	0	0	2.9
16	Do.	do.	do.	0	0	3.5
18	Do.	Garden (no cultivation)	Kanapathy Nagamuttu, Vairavy Pillaiyan, Pillaiyan Mathan and Snnathamby Andi, all of Nainativu	0	0	2.5
19	Do.	Garden contains 2 coconut trees 40 years	Marimuttu Muthiah of Nainativu	0	0	1.8
20	Do.	Garden contains 5 coconut trees 30-50 years	Suppan Ramasamy of Nainativu	0	0	10.2
21	—	Lane	do.	0	0	1.3
22	Kilakkukadu	Coconut garden contains 1 coconut tree 20 years	Rajayatana Vihare, at Nainativu, Trustee: Dr. G. D. D. Wijeyesekera of Borella	0	0	1.0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kayts Resthouse, on November 26, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 16, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Jaffna, September 26, 1954.

A. S. NAVARATNARAJAH,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. LA/7352B & LA/7352C/J/LLD/2705 (VE) & J/LLD/2547 (VE).

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz., Attaragalla Scheme:—

Description of the lands to be acquired:

As decided by Hon the Minister of Lands and Land Development in his Declaration No. J/LLD/2705 (VE) of March, 24, 1953, and J/LLD/2547 (VE) of December 22, 1952, and published in the *Ceylon Government Gazette* Nos. 10,524 of May 8, 1953, and 10,503 of March 6, 1953.

- (1) An extent of 388 A. 2 R. 9 P., out of the lands called Moragallawelayaya, Waduresseyaya, Aswedduma Kudumirisseyayahena and Kudumirisseyayahena, situated in Attaragalla and Assedduma villages, Hatahapaha Korale East, Wannu Hatpattu, Kurunegala District; and more particularly described as lots 1 to 86 in P. plan A 1,278.
- (2) An extent of 5 A. 3 R. 32 P., out of the land called Helambagahahena, situated in Palukadawela village, Hatahapaha Korale West, Wannu Hatpattu, Kurunegala District, and more particularly described as lot 1 in P. plan A 1,284.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Land Development Office, Attaragalla, on November 30, 1954, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 22, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kurunegala, September 25, 1954

SAM. H. SILVA,  
Assistant Government Agent.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY SECTION 4 (1) OF THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Reference No. J/E/1202/LM 5290.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by section 4 (1) of the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following allotments of land which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 738. Villages—Pinnawala and Nagomuwa

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A.	R.	P.
1	Kanuwekadullewatta	Garden 30 years, contains coconut, jak, mango, arecanut, tamarin trees and a house partly permanent and partly temporary and two temporary outhouses	Muhandiramrallage Hemalatha alias Hemamala of Kalugalla, Kegalla	0	3	20.4
2	Nagamulandahena	Garden 30 years, contains coconut, arecanut, jak, orange trees and a temporary house	P. B. Nawaratna of Dalukgalla, Rambukkana	1	3	33.7
3	Nageyawatta	Garden 30 years, contains coconut, jak, arecanut trees and a temporary house and a path	Arambewattage Puchiappuhamy and Afambawattage Mudryanae, both of Nagomuwa, Rambukkana	1	3	22.0
4	Ratmalehena	Garden 30 years, contains coconut, jak and arecanut trees and parts of a temporary house and a temporary boutique	Muttukuda Arachchige Kulasena Gunatillake and Balachandra Arachchige Dona Ammana Hamina, both of Kaduru- duwa, Panadure	1	1	10.3
Total				6	0	6.4

All persons interested in the aforesaid lands are hereby required to appear before me at Rambukkana Circuit Bungalow on December 7, 1954, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 30, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the computation of such amount.

The Kachcheri,  
Kegalla, September 23, 1954.

M. G. V. P. W. SAMARASINGHE,  
Assistant Government Agent, Kegalla and  
Acquiring Officer of Kegalla District.

## Notices under the Land Development Ordinance

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Province of Uva, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a.m. on November 29, 1954, at The Kachcheri, Badulla, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

W. S. DE ALWIS,  
for Land Commissioner.

#### Particulars of Land to be dealt with

F. V. P. 32. Village—Katugaha

Lot No	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
34 <sup>a</sup> Mr	N. M. Muthubanda, Katugaha, Pattiye-gedera	1 0 9

## Land Redemption Notices

L. D.—B. 49/50.

### NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Cyril Joseph Serasingha, Assistant Government Agent of the Nuwara Eliya District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Nuwara Eliya Kachcheri, on November 6, 1954, at 10 30 a.m.; and
  - (b) notify to me in writing on or before October 25, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Nuwara Eliya, September 27, 1954

C. J. SERASINGHA,  
Assistant Government Agent.

#### Schedule

Preliminary plan No. A 2,085. Village—Karagahayatenna

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Villaragetenna Otun-ketiya	Tea 40 years	R. G. Ukkubanda of Wijebahukanda, Kotmale, Mrs. H. M. Dingiri Mahatmaya and H. A. Ranatunga, both of Metagama, Pundaluoya	0 0 5
2	Do.	do.	do.	0 1 5
3	Do.	do.	do.	5 2 37
4	Villaragetenna	do.	do.	0 0 29
5	Villaragetenna Otun-ketiya	do.	do.	0 1 38
6	Villaragetenna Mata-layawewegawahana	do.	do.	1 1 6
				8 0 0

## Miscellaneous Land Notices

LJ. 356.

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (3)

NOTICE is hereby given that the Northern Division Agricultural Producers' Co-operative Union, Ltd., Jaffna, has applied for the lease of a piece of Crown land, about 3 acres in extent, from lot 1 in P. P. A. 1,051, situated at Chankana Village Headman's area within the division of the D. R. O., Valikamam North, Jaffna District, for erecting an onion store, onion curing sheds, temporary onion paddais and stores for chillies.

2. The land is available. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 30 years with an option for renewal for a further period of 30 years;
- (b) Rent: Rs. 48 per annum;
- (c) The lessee shall, within two years from the commencement of the lease erect an onion store, onion curing sheds, store for chillies, &c., and other buildings approved by the Government Agent, Northern Province, on the land to the satisfaction of the Government Agent, Northern Province;
- (d) The lessee shall use the land for the purposes set out in para. (c) above and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

H. S. WANASINGHE,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, October 1, 1954.

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

LJ. 305.

NOTICE is hereby given that Messrs. Heva Rahinduwege Edwin and Manna Utum Mudiyanselage Kirirwanthe Manatunga of the Government Cattle Farm, Bopatalawa—trustees of the Isupathanarama Vihara Wardana Samitiya of Bopatalawa—have applied for the lease of about 2 acres of Crown land from the Bopatalawa Proposed Forest Reserve, situated in the village of Agra-Ouvah, Dimbulla Korale, Kotmale Division, Nuwara Eliya District, for the establishment of a Buddhist temple thereon.

2. This land already contains a Vihara Mandiraya—the Shrine Room and an Avasaya worth approximately Rs. 3,000. It is proposed to erect additional buildings such as a Preaching Hall, Dagaba and Bomaluwa. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent: Rs. 2.50 per annum;
- (b) The lessees shall, within five years from the commencement of the lease, erect a Preaching Hall, Dagaba and Bomaluwa on the land to the satisfaction of the Assistant Government Agent, Nuwara Eliya District;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose;
- (d) The lessees shall, within six months of the completion of the buildings referred to in (b) above, dedicate them by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or Controlling Viharadhupathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

Colombo, October 1, 1954.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE  
CROWN LANDS REGULATION 1948**

NOTICE is hereby given that Messrs Ceylon Rediffusion Service Ltd., have applied to me for a lease of a portion of lot 1 in P. P. A. 583 in extent 0A. 0R. 03.25P situated at Joseph Fraser Road in Bambalapitiya, within the Municipal limits of Colombo.

Lot 1 in P. P. A. 583 was leased to the trustees of the Government Servants Tennis Club for a term of 10 years from October 1, 1943. The trustees of the Club had sub-leased the portion of land now applied for, to Messrs. Ceylon Rediffusion Service Ltd., with the consent of the Land Commissioner during the currency of the lease, by Deed of Lease No. 71 dated March 4, 1953, attested by R. F. Mirando, N. P. The Company had constructed on this land a transformer sub-station which is required for the provision of their service to the various areas of Colombo South. As the lease to the trustees of the Government Servants Tennis Club has now expired, it is proposed to grant the application of the Company for the lease subject to the following conditions amongst others:—

- (1) Term : 30 years with the option of renewal for a further term of 30 years ;
- (2) Rent : Rs 190 per annum ;
- (3) The Company shall use the land as a site for a transformer Sub-station and for no other purpose ;
- (4) The Company shall not construct any buildings on the land except with the prior written authority of the Government Agent, Western Province ;
- (5) The lease shall be terminable at six month's notice by either party.

The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

H. S. WANASINGHE,  
for Land Commissioner.

Colombo, September 22, 1954.

L. S. 467.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Co-operative Stores Society, Parakrama Samudra Scheme, Polonnaruwa, has applied for a lease of a piece of Crown land, about 2 roods in extent, from lot 221 in I. S. P. P. 27, situated in Dimbutuluwewa village, Kotawella Talana, Polonnaruwa District, for the purpose of erecting a store thereon.

2. This site is bounded on the North by lot 213 in Supplement No. 1 to I. S. P. P. 27 East and South by part of lot 221 and West by a Reservation for a road. This land, which is available, is reported to be conveniently situated for the purpose in view. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- (a) Term : 30 years with an option of renewal for a further term of 30 years at the discretion of the Assistant Government Agent, Polonnaruwa ;

(b) Rent : Rs. 4 per annum subject to revision if the lease is renewed ;

(c) The lessee shall, within six months from the date of the lease and to the satisfaction of the Assistant Government Agent, Polonnaruwa, erect a permanent store on the land ;

(d) The lessee shall use the land as a site for a store but for no other purposes.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, October 1, 1954.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

LJ 244

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Mr. Mohamed Mohideen of Bandarawela, has applied for a lease of lots 3 and 4 in P.P.A. 249, aggregating in extent 10 82 perches, situated in Ward No. 7—Bazaar End within the Urban Limits of Bandarawela Town, Badulla District.

2. These lots contain parts of permanent buildings and a water tank, and constitute encroachments by the applicant who is the owner of the adjoining private land. These encroachments have been in existence since, 1947, and it is not practicable to remove them. These lots are not required for any Government purpose. It is therefore, proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

(a) Term : 30 years ;

(b) Rent : Rs. 20/30 per annum ;

(c) The lessee shall maintain the buildings on the land in good order to the satisfaction of the Government Agent, Province of Uva ;

(d) The lessee shall not erect any further buildings on the land except with the prior written consent of the Government Agent, Province of Uva.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, October 1, 1954.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

ඉඩම්

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,999 (මාතලේ)

මට යාකර ගියාන උපලේඛනයෙහි විස්තර වෙන ඉඩමවලින් කිසිවක් හෝ ඒ ඉඩමවල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954෪෪ ඔක්තෝබර් මස 1 වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් හෙත ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 1 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1954෪෪ අගෝස්තු මස 13වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය

බී කේ අබයරත්න, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\* “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම පැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කරන නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩමවලට නොහොත් එයින් එකකුටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම් කීම හැටියට භාරගනු ලැබේ

(ආ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩට අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩටයක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහිල්ලු ඒ පිළිබඳව යදොක්න දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කඩටයකට අයිතිකම් කියා සිටීම උචිතය නොවේ.

උපලේඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොයාගමේ තන්දපල්ල කෝරළේ රබවෙල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත යඳහන් මායිම්වලට මැදිහිල්ලු පහත දැක්වෙන සියලුම බිම්කඩට, එනම්—

උතුරට වැටකොලුවාව යන ගමේ මායිම, පන්ගල සිට ඇති පාරේ කොටසක් (වැටකොලුවාව යන ගමේ මායිම),

නැගෙනහිරට වැටකොලුවාවේ සිට ගල්වවුම ගම දක්වා ඇති ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාරේ කොටසක් (ගල්වවුම ගම යන ගමේ මායිම), ගල්වවුම ගම සහ මකුල්ගස්වැව යන ගම්වල මායිම, දකුණට මකුල්ගස්වැව යන ගමේ මායිම;

බස්නාහිරට පන්ගල යන ගමේ මායිම

ලංකා මැණිමේ ගම් සිතියම නො 358

Table with 2 columns: බිම්කඩවිය (Plot No.) and ප්‍රමාණය, අරු ප (Area, Acre). Rows 1-22 listing various plots and their areas.

Table with 2 columns: බිම් කටයුතු (Plot Description) and ප්‍රමාණය, අරු ප (Area, Acre). Rows 23-65 listing various plots and their areas.

මාතලේ නි. නි. 9—1954

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 3,000 (මාතලේ)

මට යාකර තිබෙන උපලේඛනයෙහි විස්තර වෙන ඉඩමවලින් කිසිවක් හෝ ඒ ඉඩමවල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954෪෪ ඔක්තෝබර් මස 1 වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් හෙත ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1954෪෪ අගෝස්තු මස 13වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය

බී කේ අබයරත්න, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\* “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් පැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කරන නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(අ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතියක් නිම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම් කීම් හැටියට භාරගනු ලැබේ.

(ඉ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කට්ටියක් අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දැන්වෙන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යටපත්ක දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතියක් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ, මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොඳායගේ කනුපල්ල කෝරළේ ගල්වඩුවගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දැක්වෙන සියලුම බිම්කට්ටි, එනම් —

- උතුරට වැටකොටුව වෙත ගමේ මායිම,
- නැගෙනහිරට කඩදෙකවැව යන ගමේ මායිම,
- දකුණට මකුල්ගස්වැව සහ රඹවෙල යන ගමේ මායිම,
- බස්නාහිරට රඹවෙල යන ගමේ මායිම, වැටකොටුවේ සිට මකුළු ගස්වැව දක්වා ඇති ප්‍රසිඬ වැව දෙපාර්තීමේන්තුවේ පාර (රඹවෙල අහ වැටකොටුව වෙත ගමේ මායිම).

ලංකා මැණිමේ ගම් සිතියම නො 359

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු. ප.
1	බඩුයායවත්ත (ප්‍රසිඬ වැව දෙපාර්තීමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 0 9
2	බඩුයායවත්ත ...	0 1 9
3	බඩුයායගේන ...	0 1 19
4	බඩුයායවත්ත ...	0 0 39
5	බඩුයායවත්ත ...	0 0 31
6	බඩුයායවත්ත ...	0 1 3
8	—ප්‍රසිඬ වැව දෙපාර්තීමේන්තුවේ පාර (හට්කොටසක්)	0 1 26
9	බඩුයායවත්ත ...	0 1 7
10	බඩුයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 2 39
11	—දියපාර (හිදුණු) ...	0 0 1
12	බඩුයායගේන ...	4 0 28
13	—ගම්කායාභිසභා කරත්ත පාර ...	0 0 33
14	—දියපාර (හිදුණු) ...	0 0 2
15	බඩුයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 2 4
16	බඩුයායගේන ...	5 3 23
17	—ප්‍රසිඬ වැව දෙපාර්තීමේන්තුවේ පාර ...	0 1 24
18	—මුහුණිම (පාර සහ වැවකණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 0 36
19	ගල්වඩුවගම වැව (වැව සහ කණ්ණිය) ...	5 3 26
21	—හොරොච් ඇල ...	0 0 7
මුළුගණන ..		20 1 6

මාතලේ නි. නි. 10—1954

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 3,001 (මාතලේ)

මීට යාකර තිබෙන උපලෙඛනයෙහි විස්තර වෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954දේ ඔක්තෝබර් මස 1 වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1954දේ අගෝස්තු මස 13වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය

බී කේ අබයරත්න,  
නිරවුල්කිරීමේ සහකාර නිර්වෘත්තියා

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉගැන කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කරන නිර්වෘත්තියාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතියක් නිම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම් කීම් හැටියට භාරගනු ලැබේ.

(ඉ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කට්ටියක් අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යටපත්ක දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතියක් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොඳායගේ කනුපල්ල කෝරළේ මකුල්ගස්වැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි මෙහි පහත දැක්වෙන සියළුම බිම් කට්ටි, එනම් —

උතුරට රඹවෙල යන ගමේ මායිම, ගල්වඩුවගම යන ගමේ මායිම, කණ්ණිය (ගල්වඩුව ගම යන ගමේ මායිම), සුළු පාර (ගල්වඩුව ගම යන ගමේ මායිම) ගල්වඩුවගම යන ගමේ මායිම, දියපාර. (ගල්වඩුව ගම යන ගමේ මායිම), ගල්වඩුවගම යන ගමේ මායිම,

නැගෙනහිරට කඩදෙකවැව යන ගමේ මායිම, ගම්කායාභිසභා පාරේ කොටසක් (කඩදෙකවැව යන ගමේ මායිම), දමන යන ගමේ මායිම, දියපාරේ කොටසක් (දමන යන ගමේ මායිම);

දකුණට දියපාරේ කොටසක්—හිදුණු (දමන යන ගමේ මායිම), දියපාරේ කොටසක්—(ඉහල දිග්ගල යන ගමේ මායිම), ඉහල දිග්ගල යන ගමේ මායිම, දියපාරේ කොටසක්—(ඉහල දිග්ගල ගමේ මායිම), දියපාරේ කොටසක්—(බුලුතෝවැව යන ගමේ මායිම) බුලුතෝවැව ගම යන ගමේ මායිම, පාර (බුලුතෝවැව යන ගමේ මායිම), බස්නාහිරට පන්ගල යන ගමේ මායිම

ලංකා මැණිමේ ගම් සිතියම නො 360

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු. ප.
1	පාලුවත්ත	2 0 9
3	පාලුවත්ත (යාම ඊමට තිබෙන පාර)	0 0 10
7	—ගලෙන් බඳිනලද ලීද	0 0 1
8	—ඇල	0 0 2
9	—ආණුවේ සංවාරක බිස්පැන්සරිය	0 0 3
10	ඉහලවෙලගේන	0 1 2
11	—ගම්කායාභිසභා පාර	0 1 12
12	—ගම්කායාභිසභා පාර (හට් කොටසක්)	0 0 21
13	පිස්සිගෙවෙලගාවගේන (ගම් කායාභිසභා පාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 28
14	ගලතම්පිටියවත්ත (පාරදිගේ ඉතුරුකරපු බිම)	0 0 9
15	ගලතම්පිටියවත්ත (පාරදිගේ ඉතුරුකරපු බිම) ...	0 0 6
16	ගලතම්පිටියවත්ත (පාරදිගේ ඉතුරුකරපු බිම)	0 0 7
17	—අඹපාර	0 0 1
18	මුහුණිම (අඹපාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 8
19	ගලතම්පිටියවත්ත	0 1 31
20	ගලතම්පිටියවත්ත	0 1 13
21	ගලතම්පිටියවත්ත	0 1 35
22	පිස්සිගෙවෙලගාවගේන	8 0 15
24	—සුළුපාර	2 3 23
25	ඉහලවැවපාලුවගේන (රජගේ ඉතුරුකරපු ප්‍රදේශයේ කොටසක්)	0 3 23
26	ඉහලවැවපාලුවගේන (රජගේ ඉතුරුකරපු ප්‍රදේශයේ කොටසක්)	0 3 25
27	—හොරොච් ඇල	0 0 7
28	—රජගේ පාඨශාලාව	0 0 15
29	පලුගමවලයාය, ඉහලවෙලගේන (දේවනුව ව්‍යාපාරය පිණිස ඉතුරුකරපු බිම)	8 0 31
30	—අඹපාර	0 0 14
31	ඉහලවැව (වැව සහ කණ්ණිය)	10 0 10
32	ඉහලවෙලගේන	33 0 33
33	—පාර සහ ඉතුරුකරපු බිම	0 1 38
34	ඉහලවෙලගේන	1 1 26
35	ඉහලවෙලගේන	1 2 10
36	—පාර සහ ඉතුරුකරපු බිම	0 3 13
37	ඉහලවෙලගේන (දේවනුව ජනපදයේ ක්‍රීඩාභූමිය පිණිස ඉතුරුකරපු බිම) ...	6 1 3
38	—පාර සහ ඉතුරුකරපු බිම ...	1 0 17
39	ඉහලවෙලගේන (දියපාර දිගේ ඉතුරුකරපු බිම) ...	3 1 23
40	—දියපාර (හිදුණු) ...	0 2 14
41	ඉහලවෙලගේන, මෙතෝපියාය	19 3 31
42	ඉහලවෙලගේන, මෙතෝපියාය (ප්‍රසිඬ වැව දෙපාර්තීමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	1 3 35
43	මුහුණිමගේන (ප්‍රසිඬ වැව දෙපාර්තීමේන්තුවේ පාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 1 2
44	—අඹපාර	0 0 17
45	පිස්සිගෙවැව (වැව සහ කණ්ණිය)	7 2 7
46	පිස්සිගෙවෙලගාවගේන (වැව කණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 34
47	ගල්බෙක්කෙහේන	0 3 17

Table with 3 columns: S.N., Description, and Area. Includes entries for various land parcels with their respective areas in acres and cents.

මහලේ නි නි 11-1954

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො 3,002 (රත්නපුර)

මට යාකර තිබෙන උප ලෙවනගෙයේ විස්තර වෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් යුරෝපිකයන් ගැන යම් කෙතෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954෧෪ මක්කෝබර් මස 1 වෙනි දින පටන් යුත් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නාත ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නාත ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1954෧෪ අගෝස්තු මස 17වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය

ඇස්. ඇල්. ද සිල්වා, නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතූමා

\*\* නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙන්නන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කරන නිර්ධාරිතූමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොගොස් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම් කීම පැවරීමට භාරගනු ලැබේ.

(ඈ) මෙම දැන්වීම යටතේ පළමුවන බිම්කඩට අඩංගු උප ලෙවනගෙයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩයක් පහත දැන්වෙන මාසිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩයකට අයිතිකම් කියා බිටිම උවමනා නොවේ.

උපලේඛනය

යබරගමුව දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුකුල්කෝරළේ උඩ පත්තුවේ ඉහළ පොතුපිටිය යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිලි පහත දැක්වෙන සියළුම බිම්කඩ, එනම් —

- උතුරට: බෝපියකුත්තා යන ගමේ මාසිම; නැගෙනහිරට: ඉලුඹේකන්ද යන ගමේ මාසිම (කොටසක්), බෙරුගරියේදෙලේ කොටසක් (ඉලුඹේකන්දේ යන ගමේ මාසිම (කොටසක්), දකුණට: පොතුපිටි ගඟේ කොටසක් (ඉලුඹේකන්ද යන ගමේ මාසිම (කොටසක්), බස්නාහිරට: දෙබලහේනේදෙලේ කොටසක් (කැකිල්ලපිටිය ගමේ මාසිම (කොටසක්), කැකිල්ලපිටිය ගමේ මාසිම (කොටසක්)

ලංකා මැදිමේ ගම් සිතියම නො 934

Table with 3 columns: S.N., Description, and Area. Lists 39 land parcels with their descriptions and areas.

මුළු ගණන ... 546 3 37

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දත්වීම නො. 3,003 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උපලෙඛනයෙහි විස්තර වෙත ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954ටේ ඔක්තෝබර් මස 1 වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1954ටේ අගෝස්තු මස 17වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය.

ඇස්. ඇල්. ද සිල්වා,  
නිරවුල්කිරීමේ සහකාර නිරධාරිතූමා.

Table with 3 columns: බිම් කවරිය (Plot No.), ඉඩමේ නම (Name of Plot), and ප්‍රමාණය, අ. රු. ප. (Area in Sq. Rds.). Rows include plots 33 to 48 with various names like 'ගල්ලෙනේහේන', 'දියපාර', etc.

රත්නපුර නි නි 3-1954

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දත්වීම නො. 3,004 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උපලෙඛනයෙහි විස්තර වෙත ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954ටේ ඔක්තෝබර් මස 1 වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1954ටේ අගෝස්තු මස 17වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය.

ඇස්. ඇල්. ද සිල්වා,  
නිරවුල්කිරීමේ සහකාර නිරධාරිතූමා.

\*\* "නිරවුල්කිරීමේ දත්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දත්වීම පිළිබඳව අයිතිවාසිකම ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කරන නිරධාරිතූමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම් කීම හැරියට භාරගනු ලැබේ.

(ඉ) මෙම දත්වීම යටතේ පළවෙන බිම්කවරි අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දත්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

සබරගමුව දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුකුල්කෝරළේ උඩ පත්තුවේ ගම්පලවලකඩ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියළුම බිම් කවරි, එනම් —

උතුරට: පනපොල සහ අරුගොඩ යන ගම්වල මායිම,

නැගෙනහිරට: පහළපොතුපිටිය යන ගමේ මායිම (කොටසක්), ගම්ඉමේදෙලේ කොටසක් (පහළ පොතුපිටිය යන ගමේ මායිම) (කොටසක්),

දකුණට: පොතුපිටි ගමේ කොටසක් (හසුගොඩ යන ගමේ මායිම);

බස්නාහිරට: ඉමේදෙලේ කොටසක් (පනපොල යන ගමේ මායිම), පනපොල යන ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො 942

Table with 3 columns: බිම්කවරිය (Plot No.), ඉඩමේ නම (Name of Plot), and ප්‍රමාණය, අ. රු. ප. (Area in Sq. Rds.). Rows include plots 1 to 6 with names like 'අරුගොඩ මුකලාන', 'ඉලුක්කැන්නේහේන', etc.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො 941.

Table with 3 columns: බිම්කවරිය (Plot No.), ඉඩමේ නම (Name of Plot), and ප්‍රමාණය, අ. රු. ප. (Area in Sq. Rds.). Rows include plots 1 to 32 with names like 'නැමුගල දෙල (දියපාර-හරි කොටසක්)', 'දියපාර', 'පල්ලේගෙදෙලේ තමිසේහේන', etc.



බිම්කර්මය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	බිම්කර්මය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ. ප.
7	—දියපාර	0 0 33	48	—පාර	0 1 6
8	—දියපාර	0 0 27	49	—දියපාර	0 0 38
9	—අඩිපාර	0 0 7	50	—දියපාර	0 0 28
10	කැන්දඹුලනේ මුකලාන	1 1 11	51	මැදහැරැස්සේවත්ත	0 2 31
11	ආදාමලගාවගේන	0 1 1	52	මැදහැරැස්සේවත්ත (ඉමේ දෙල දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 00
12	ආදාමලගාවදෙල	0 2 21	53	ඉමේදෙල (හරිකොටසක්)	0 0 23
13	ගලුඵවගේනේ මුකලාන	3 1 31	54	—පාර	0 2 20
15	පොතුගලුම්වගේන, මැදහෙරැස්සේගේන, පෙතන්ගහගේන, කුඹුණගහගේන, පැලගහගේන, කඩවතගේන, වාඩිගලවත්තේගේන, පැණිපිනාන් පළුදේගේන, පරගහගේන, පොල්ගහගේන, බටගේන, කොළඹලගේන කන්දෙවත්තගේන, උඩදෙනියේගේන	157 1 29	55	ඉමේදෙලගාවවත්ත (ඉමේ දෙල දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 32
16	පැලගහගේනේ මුකලාන	3 2 1	56	ගම්බිගහගේනේවත්ත	0 2 21
18	—අඩිපාර	0 0 8	57	ගම්බිගහගේනේවත්ත	0 2 17
21	ගම්ඉමේදෙල (දියපාර-හරිකොටසක්)	0 0 33	58	ගම්බිගහගේන, පහළ මකදගේන	6 0 16
22	උඩදෙනියගාවගේන, කොළඹලගේන කන්දෙවත්තගේන	6 0 19	59	පොතුපිටිගහ (හරිකොටසක්)	11 2 19
23	—අඩිපාර	0 0 22	60	හොරකන්දෙනියේවත්ත (පොතුපිටි ගහ සහ දිය පාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 2 7
25	කොළඹලගේනේවත්ත	2 2 4	61	හොරකන්දෙනියේවත්ත	0 2 34
26	දෙලගාවවත්ත	1 3 5	63	—දියපාර	0 1 1
28	දෙලගාවවත්ත (ගම්ඉමේදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 13	64	මුත්තෙට්ටුවගේන	1 2 15
29	දෙලගාවවත්ත	0 0 26	66	—දියපාර	0 0 6
30	කොළඹලගේන	1 0 29	67	කඩවතගේන	1 0 37
31	බේදුරැගලගාව අලුත්වත්ත හෝ කොළඹලගේනේවත්ත	1 0 25	68	කඩවතගේන	1 0 15
32	—සුළුපාර	1 1 14	69	පරගහගේනේවත්ත (පොතුපිටි ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 34
33	ආල්පොත්තේගේනේවත්ත	1 0 5	70	පරගහගේනදෙල	0 0 3
35	ඇටගහගේන	2 0 31	71	පරගහගේන, පල්ලේපොතේගේන, කවුගස් ඇල්ලගාවගේන, කවුගස්ඇල්ලගාවගේන	6 1 38
36	ඇටගහගේනේවත්ත	2 1 26	72	—අඩිපාර	0 0 5
38	පොල්ගහගේනේවත්ත	1 1 5	73	ගහඅද්දරවත්ත (පොතුපිටිගහ දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 5
39	පොල්ගහගේනේවත්ත (පරගහගේන දෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 18	74	ගහඅද්දරවත්ත	0 1 23
40	ඇටගහගේන, පොල්වත්තගේන	2 0 18	75	ඉඹුලේගහවත්ත	1 0 3
41	පරගහගේනදෙල	0 0 27	77	කපුගස්වත්ත	1 0 4
42	පරගහගේනේවත්ත (පරගහගේන දෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 18	78	නැකන්දෙනියේගේන, කිනිරිගොඩැල්ලේගේන, ඉමේදෙලගාවගේන	10 0 12
43	පරගහගේනේවත්ත	1 3 3	80	නැකන්දෙනියේවත්ත	1 0 0
44	කඩවතගේනේගාව මුකලාන හෝ කඩවතගේනේ අතුර	1 0 24	81	නැකන්දෙනියේවත්ත (පොතුපිටිගහ දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 38
45	—දියපාර	0 0 15	82	ඉඹුලේගහගේන, කවුගස්ඇල්ලගාවගේන	2 0 18
47	කුම්බස්තනේදෙල	0 1 3		මුළුගණන	290 1 33

රත්නපුර නි නි 4—1954

**ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන**

1954ට අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධිත 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ සහ 1954ට අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපණතින් සංශෝධිත 5වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රචාරකයා වූ ලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ අටකලන් කෝරළේ රක්වානේ සුළු නගර සභා සීමාව තුළ පිහිටි නො පී ඇස් පී 57 දරණ ප්ලාන් ප්ලොට් නො 139ගේ කොටසක් සහ ප්ලොට් නො 141 දරණ ඔරේන්ජ් පිල්ඩි ඇස්ටේට් නොහොත් හතන්ගෙවත්ත නමැති ඉඩමෙන් අ 0, රූ 3, ප 27 70 පමණ විශාල කොටස් 2ක්, එහි මායිම —

උතුරට. මහවිදිය සහ ප්ලොට් නො 140ගේ කොටසක්;  
නැගෙනහිරට. රක්වාන ගහ සහ ප්ලොට් නො 141ගේ කොටසක්;  
දකුණට රක්වාන ගහ සහ ප්ලොට් නො 140ගේ කොටසක්.

බස්නාහිරට. ඇම් එ ආරොන් පෙරේරා පවි.වී ගෙඩි වම් පැත්තේ බිත්තියේ සිට අඩි 10 අත්හැර මහපාටේ සිට රක්වාන ගහට කෙලින් ඉරක් ඇන්දෙත් එය පිහිටා තිබෙන්නේ නො 139 දරණ ප්ලොට් වගේ කොටසකය

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා  
නො පී/ඇල්පී/574/53/ඇල්පී/එ 5641  
වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 14වැනි දින  
කොළඹදිය

1954ට අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණත අනුව 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ හා 1954ට අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපණත අනුව ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රචාරකයා වූ ලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මඩකලපුව දිස්ත්‍රික්කයේ කරවාකු හා නින්දවුර් පත්තුවේ කල් මුනෙරි කුඩි 4වෙනි කොටසයේ ප්‍රමාණයෙන් අක්කර 2ක් පමණ ඇති කඩල්කරෙයි පුම් යන ඉඩම, ඊට මායිම් —

උතුරට. සන් මුක අතුරුපාර;  
නැගෙනහිරට. කල් මුනෙරි-කාරතිවු පිහරිස් පාර;  
දකුණට. අලියාප් පාර;  
බස්නාහිරට. අහමුදලෙබිබේ මිරිමොහිනින්, කාදර් මොහිනින් හේ ඉ අහමුද සහ තවත් අයට අයිති ඉඩම

පී. බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මන්ත්‍රීතුමාගේ අංකය ජේ 54 ඊ 189  
මඩකලපුව කවේරියේ අංකය. ඇල්. ඩී. 3469.  
වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 21 වැනි දින  
කොළඹදිය.

අංකය කේ. 1784/පේ 54 ට 2b6

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනත යටතේ වූ සංශෝධනය පරිදි 1950පේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවදානා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ උබාගන්නා බවත් වසි 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනත යටතේ වූ සංශෝධනය පරිදි 1950පේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ජංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ දෙහිවල ඇලන් ඇවනිවිහි පිහිටි පර්වත් 34 31ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් නො 117 දරණ ඉඩම එම මාසිම —

උතුරට අතපත්තු පෙදෙස,  
නැගෙනහිරට: කී ඒ බඩලිව් අතපත්තු මහත්මයාට අයිති ඉඩම,  
දකුණට: ජී ජේ බෝල් නෝනා මහත්මියට අයිති ඉඩම,  
බස්නාහිරට ඇලන් ඇවනිව්

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ දෙහිවල අතපත්තු පෙදෙසේ පිහිටි පර්වත් 25ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් නො 6 දරණ ඉඩම, එම මාසිම —

උතුරට අතපත්තු පෙදෙස,  
නැගෙනහිරට: එච් බඩලිව් බයස් මහත්මයාට අයිති ඉඩම;  
දකුණට: පී ජේ ස්පාක්ස් මහත්මයාට අයිති ඉඩම,  
බස්නාහිරට: ඊ සී ද ක්‍රෙස්ට් මහත්මයාට අයිති ඉඩම

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ දෙහිවල ඇලන් ඇවනිවිහි පිහිටි පර්වත් 22ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් නො 149 දරණ ඉඩම එම මාසිම —

උතුරට: කී ජාසන් ප්‍රනාන්දු මහත්මයාට අයිති ඉඩම,  
නැගෙනහිරට: කී ඒ බඩලිව් අතපත්තු මහත්මයාට අයිති ඉඩම,  
දකුණට: ජී ජේ ජයා නෝනා මහත්මියට අයිති ඉඩම,  
බස්නාහිරට: ඇලන් ඇවනිව්

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ දෙහිවල ඇලන් ඇවනිවිහි පිහිටි පර්වත් 20ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් නො 151 දරණ ඉඩම, එම මාසිම —

උතුරට: ජී ජී බෝල් නෝනා මහත්මියට අයිති ඉඩම,  
නැගෙනහිරට: කී ඒ බඩලිව් අතපත්තු මහත්මයාට අයිති ඉඩම;  
දකුණට: ඇප් ජී ස්පාක්ස් මහත්මයාට අයිති ඉඩම,  
බස්නාහිරට: ඇලන් ඇවනිව්

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ දෙහිවල ඇලන් ඇවනිවිහි පිහිටි පර්වත් 24ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් නො 159/1 දරණ ඉඩම එම මාසිම —

උතුරට ඇප්. ජී ස්පාක්ස් මහත්මයාගේ ඉඩම,  
නැගෙනහිරට: ඇලෙක්ස් අතුකෝරාල මහත්මයාගේ ඉඩම,  
දකුණට: බොරළු අභිපාර;  
බස්නාහිරට: ඇල් සී ද සිල්වා නෝනා මහත්මියට අයිති ඉඩම

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ ඇලන් ඇවනිවිහි පිහිටි අක්කර 1යි, රූබි 0, පර්වත් 4ක පමණ විශාලකම් ඇති වරිපණම් නො 248 දරණ ඉඩම එම මාසිම —

උතුරට ජී ජේ ජයා නෝනා මහත්මියට, කී ඒ. බඩලිව් අතපත්තු මහත්මයාට, ඊ. සී ද ක්‍රෙස්ට් මහත්මයාට, ඒ. ජේ. සිබල් මහත්මයාට සහ එච් බඩලිව් බයස් මහත්මයාට අයිති ඉඩම  
නැගෙනහිරට: ඇලෙක්ස් අතුකෝරාල මහත්මයාට අයිති ඉඩම;  
දකුණට බොරළු අභිපාර, ඇල් සී ද සිල්වා නෝනා මහත්මියට සහ ඇල්. ඒ ඩී පී අබේවිතා මහත්මයාට අයිති ඉඩම,  
බස්නාහිරට ඇලන් ඇවනිව්

(7) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ දෙහිවල ඇලන් ඇවනිවිහි පිහිටි පර්වත් 29ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් නො 159 දරණ ඉඩම එම මාසිම —

උතුරට: ඇප්. ජී ස්පාක්ස් මහත්මයාගේ ඉඩම,  
නැගෙනහිරට ඇල්. ඒ ඩී පී. අබේවිතා මහත්මයාගේ ඉඩම;  
දකුණට: බොරළු අභිපාර,  
බස්නාහිරට: බොරළු අභිපාර සහ ඇප් ජී ස්පාක්ස් මහත්මයාගේ ඉඩම.

(8) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ අතපත්තු පෙදෙසේ පිහිටි රූබි 1ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් නො 4 දරණ ඉඩම. එම මාසිම —

උතුරට: අතපත්තු පෙදෙස,  
නැගෙනහිරට ඒ ජේ සිබෙල් මහත්මයාට අයිති ඉඩම;  
දකුණට: පී ජේ ස්පාක්ස් මහත්මයාට අයිති ඉඩම  
බස්නාහිරට කී ඒ බඩලිව්. අතපත්තු මහත්මයාට අයිති ඉඩම

(9) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ අතපත්තු පෙදෙසේ පිහිටි රූබි 2යි පර්වත් 10ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් නො 2 දරණ ඉඩම එම මාසිම —

උතුරට අතපත්තු පෙදෙස,  
නැගෙනහිරට ඊ සී ද ක්‍රෙස්ට් මහත්මයාට අයිති ඉඩම,  
දකුණට ඇප් ජී ස්පාක්ස් මහත්මයාට අයිති ඉඩම,  
බස්නාහිරට කී ජාසන් ප්‍රනාන්දු මහත්මයාට, ජී ජී. බෝල් නෝනා මහත්මියට සහ ජී. ජේ ජයා නෝනා මහත්මියට අයිති ඉඩම

පී සී බුලත්කුලමේ,  
ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා  
වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 9 වැනි දින  
කොළඹදීය

අංකය පේ 54 ඇල් 257/ඇල් 2226

1954පේ අංක 39 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ සංශෝධිත පනතක් සංශෝධනය කරනුද 1950පේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවදානා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ උබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ සංශෝධිත පනතක් සංශෝධනය කරනුද 1950පේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ජංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

(1) මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ කියාබුව නමැති ගමෙහි පිහිටි ඉහලමුනේ මලගහදෙණිය නමැති ඉඩමෙන් අ 0, රූ. 0, ප 20 80ක පමණ බිම් ප්‍රමාණයක්, එම මාසිම —

උතුරට සහ දකුණට: එම ඉඩමෙහි ඉතිරි කොටස්,  
නැගෙනහිරට: නාගහදෙල, නේ වත්ත  
බස්නාහිරට: පහලමුනේ මලගහදෙණිය

(2) මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ කියාබුව නමැති ගමෙහි පිහිටි පහලමුනේ මලගහදෙණිය නමැති ඉඩමෙන් අ 0, රූ. 0, ප 14 08ක පමණ බිම් ප්‍රමාණයක්, එම මාසිම —

උතුරට සහ බස්නාහිරට: කෙහෙල්ගොඩවත්ත  
නැගෙනහිරට: ඉහලමුනේ මලගහදෙණිය,  
දකුණට: නැසිලියාය

(3) මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ කියාබුව නමැති ගමෙහි පිහිටි පහලමුනේ මලගහදෙණිය නමැති ඉඩමෙන් අ 0, රූ. 0, ප. 14 8ක පමණ බිම් ප්‍රමාණයක්, එම මාසිම:—

උතුරට සහ බස්නාහිරට: කෙහෙල්ගොඩවත්ත;  
නැගෙනහිරට: ඉහලමුනේ මලගහදෙණිය;  
දකුණට: නැසිලියාය  
පී සී බුලත්කුලමේ,  
ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.  
වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 20 වැනි දින  
කොළඹදීය

අංකය ෧෪ ෪ 7667

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියල හත්පත්තුවේ ඉහළවිසිදෙන නැගෙනහිර කෝරළේ උඩගම නම ගමෙහි පිහිටි නො 2,463 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 1 වෙනි අතිරේකයේ 17 වැනි කැබැල්ල යයි මැණ වඩා විස්තරව හැඳින්වෙන අවුලයාවෙන් නමැති ඉඩමෙන් අ. 2, රු. 0, ප. 11.1ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය.

පී. බී. මුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය ෧෪/3/2624

වම් 1954෧෪ වූ සැප්තැම්බර් මස 1 වෙනි දින කොළඹදීය

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ සහ 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතේ සංශෝධන 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) රත්නපුර දිස්ත්‍රික්කයේ මැදකෝරළේ හෙලඋඩ පලාතේ රජවක වසමේ උඩගම නමැති ගමේ පිහිටි නො. වි. පී. 820 දරණ ජලානේ ලොටි නො 9 දරණ ඇල්ලෙකුඹුර නමැති ඉඩමෙන් අක්කර 0,42ක් පමණ විශාල කොටසක්

(2) රත්නපුර දිස්ත්‍රික්කයේ මැදකෝරළේ හෙලඋඩ පලාතේ රජවක වසමේ උඩගම නමැති ගමේ පිහිටි නො. වි. පී. 820 දරණ ජලානේ ලොටි නො 10 දරණ කොහොඹගඟඅරුව නමැති ඉඩමෙන් අක්කර 0.6ක් පමණ විශාල කොටසක්.

(3) රත්නපුර දිස්ත්‍රික්කයේ මැදකෝරළේ හෙලඋඩ පලාතේ රජවක වසමේ උඩගම නමැති ගමේ පිහිටි නො. වි. පී. 820 දරණ ජලානේ ලොටි නො 11 දරණ කම්මලේවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 0.16ක පමණ විශාල කොටසක්.

(4) රත්නපුර දිස්ත්‍රික්කයේ මැදකෝරළේ හෙලඋඩ පලාතේ රජවක වසමේ උඩගම නමැති ගමේ පිහිටි නො. වි. පී. 820 දරණ ජලානේ ලොටි නො 18 දරණ උඩපවිසියෙකුඹුර නමැති ඉඩමෙන් අක්කර 0.23ක පමණ විශාල කොටසක්

පී. බී. මුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය ෧෪/ඇල් ඇල් 584/53/ඇල් ඇල්/෪ 5644.

වම් 1954෧෪ වූ සැප්තැම්බර් මස 6 වැනි දින කොළඹදීය

1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

හුඹුරවිලිය දිස්ත්‍රික්කයේ උඩගමවැවට ආදායම් පාලක නිරුඳි තුමාගේ කොට්ඨාශයේ දඹුණුමැය ගම්මුලාද නිකායගේ කොට්ඨාශයේ හරක්ගම නම ගමේ පිහිටි අඹගහවත්ත නමැති ඉඩමෙන් සහ හඳුරන් කෙත වතුයාගේ හඳුරන් කෙත කොට්ඨාශයෙන් අක්කර 11, රු. 2, ප. 2.56ක ඉඩම් කැබලි 4 වැනි විස්තර වශයෙන් පහත සඳහන්

මායිම ඇතුළත පිහිටි ප්‍රසිද්ධ වැව දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂකතුමාගේ වම් 1954෧෪ වූ ජනවාරි මස 23 වැනි දින දරණ ජලානගේ ලොටි 1, 2, 3 සහ 4 දරණ කැබලි වෙ -

ලොටි : 1.

උතුරට - පෙරුඹගෙදර බිංහිරා, පෙරුඹගෙදර කිරිපුවා සහ පෙරුඹගෙදර සුබයා විසින් අයිතිවාසිකම් කීය සිටින අඹගහවත්ත නමැති ඉඩම;

නැගෙනහිරට : හඳුරන් කෙත ලොත්ගුල් විහාරය විසින් අයිතිවාසිකම් කීය සිටින අඹගහවත්ත නමැති ඉඩම;

දකුණට සහ බස්නාහිරට. හඳුරන් කෙත වතුයාගේ හඳුරන් කෙත කොට්ඨාශය නමැති ඉඩම.

ලොටි : 2.

උතුරට පොත්ගුල් විහාරය විසින් අයිතිවාසිකම් කීය සිටින අඹගහවත්ත නමැති ඉඩම,

නැගෙනහිරට : පෙරුඹගෙදර කිරිපුවා විසින් අයිතිවාසිකම් කීය සිටින අඹගහවත්ත නමැති ඉඩම;

දකුණට හඳුරන් කෙත කොට්ඨාශයේ හඳුරන් කෙත වතුයාය නමැති ඉඩම;

බස්නාහිරට - පෙරුඹගෙදර කිරිපුවා සහ පෙරුඹගෙදර සුබයා විසින් අයිතිවාසිකම් කීය සිටින අඹගහවත්ත නමැති ඉඩම

ලොටි : 3.

උතුරට : පෙරුඹගෙදර කිරිපුවා විසින් අයිතිවාසිකම් කීය සිටින අඹගහවත්ත නමැති ඉඩම;

නැගෙනහිරට : හඳුරන් කෙත කොට්ඨාශයේ හඳුරන් කෙත වතුයාය නමැති ඉඩම;

දකුණට : හඳුරන් කෙත වතුයාගේ හඳුරන් කෙත කොට්ඨාශය නමැති ඉඩම;

බස්නාහිරට : පොත්ගුල් විහාරය විසින් අයිතිවාසිකම් කීය සිටින අඹගහවත්ත නමැති ඉඩම

ලොටි : 4.

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට : හඳුරන් කෙත වතුයාගේ හඳුරන් කෙත කොට්ඨාශයේ ඉතිරි කොටස.

පී. බී. මුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය ෧෪ 54 පි 47 (ඇල් බී 1250)

වම් 1954෧෪ වූ සැප්තැම්බර් මස 2 වැනි දින කොළඹදීය

අංකය, ෧෪. ඇල්. ඇල් බී 53.

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි හෙත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතේ සංශෝධන කරන ලද 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

උතුරු මැද පලාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුපු පලාතේ කුංචුට්ටු කෝරළේ හම්මිල්ලවැටියාව ගම පිහිටි අ. 0, රු. 1, ප. 24ක් පමණ වපසරිය ඇති මුරුගහවත්ත කියන ඉඩම. ඊට මායිම් -

උතුරට - යකාවැවට යන කරත්ත පාර,

නැගෙනහිරට - කරත්ත පාර;

දකුණට සහ බටහිරට; වැවකන්දට හැර තිබෙන ඉඩම

පී. බී. මුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954෧෪ වූ අගෝස්තු මස 2 වැනි දින කොළඹදීය

අංකය. ඇල්. ඩී 1660.

**1954හි අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙහි සංශෝධනය කරනු ලැබූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**  
**ඊට වෙනස් වන විධිවිධාන සටහනක් ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954හි අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙහි සංශෝධනය කරනු ලැබූ පරිදි ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාහු ප්‍රධාන බලයක් සහිතව ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර කඩවත් සතර සහ ජායගේවා හැට කොඹාගයේ මාපනවතුපේ පිහිටි වලව්වෙකුබුර නමැති ඉඩමෙන් කැබලි තුනක් වූ ප්‍රමාණයෙන් අක්කර 0 රූ. 1 පර්ච් 20ක් පමණ වූ ඉඩමට මායිම් —

අංක 1 දරණ ඉඩම් කැබැල්ල —  
උතුරට හාලි ඇල සහ කරන්ත පාර  
නැගෙනහිරට කඩුගස්තොට ප්‍රසිඬ පාර,  
දකුණට වලව්වට යන පාර,  
බස්නාහිරට වලව්වේ වත්ත

අංක 2 දරණ ඉඩම් කැබැල්ල —  
උතුරට වලව්වෙකුබුරේ ඉමනියර  
නැගෙනහිරට හාලි ඇල,  
දකුණට වලව්වේවත්ත,  
බස්නාහිරට කඩුගස්තොට ප්‍රසිඬ පාර

අංක 3 දරණ ඉඩම් කැබැල්ල —  
උතුරට හාලි ඇල,  
නැගෙනහිරට හාලි ඇල  
දකුණට වලව්වෙකුබුරේ ඉමනියර  
බස්නාහිරට; කඩුගස්තොට පාර

පී. බී. බුලත්තුපොළ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය 25/පී.බී.බු/2580  
වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 13 වැනි දින  
කොළඹදිස

අංකය 51 ඇල් 208

**1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙහි සංශෝධනය කරනු ලැබූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**  
**ඊට වෙනස් වන විධිවිධාන සටහනක් ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතේ සංශෝධන කරනු ලැබූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාහු ප්‍රධාන බලයක් සහිතව ප්‍රකාශ කරමි

(1) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුපුරුපු පළාතේ නැගෙනහිර කුටුම්භකුල නමැති ඉඩමකට යන ගම පිහිටි කදුරුගහ නමැති ඉඩමෙන් ප 17ක් පමණ වපසරිය ඇති ඉඩම් කැබැල්ල ඊට මායිම් —

උතුරට පදවියට යන පාර,  
නැගෙනහිරට රජයේ හේන හා පාර  
දකුණට කදුරුගහ ඉඩමේ කොටස්, ලන්දකුලේ හා දිවුල්ගහ ඉඩම්,  
බටහිරට රජයේ හේන හා පදවියට යන පාර

(2) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුපුරුපු පළාතේ නැගෙනහිර කුටුම්භකුල නමැති ඉඩමකට යන ගම පිහිටි ලන්දකුලේ නමැති ඉඩමෙන් ප 13ක් පමණ වපසරිය ඇති ඉඩම් කැබැල්ල ඊට මායිම් —

උතුරට පදවියට යන පාර  
නැගෙනහිරට රජයේ හේන හා පාර,  
දකුණට කදුරුගහ ඉඩමේ කොටස්, ලන්දකුලේ හා දිවුල්ගහ ඉඩම්  
බටහිරට රජයේ හේන හා පදවියට යන පාර

(3) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුපුරුපු පළාතේ නැගෙනහිර කුටුම්භකුල නමැති ඉඩමකට යන ගම පිහිටි දිවුල්ගහ නමැති ඉඩමෙන් ප 20ක් පමණ වපසරිය ඇති ඉඩම් කැබැල්ල ඊට මායිම් —

උතුරට පදවියට යන පාර  
නැගෙනහිරට රජයේ හේන හා පාර,  
දකුණට කදුරුගහ ඉඩමේ කොටස්, ලන්දකුලේ හා දිවුල්ගහ ඉඩම්,  
බටහිරට රජයේ හේන හා පදවියට යන පාර

(4) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුපුරුපු පළාතේ නැගෙනහිර කුටුම්භකුල නමැති ඉඩමකට යන ගම පිහිටි කැලඹිගහ ඉඩම් කැබැල්ල ඊට මායිම් —

උතුරට මෙම ඉඩමේ ඉතිරි කොටස්;  
නැගෙනහිරට රජයේ හේන හා පදවියට යන පාර  
දකුණට පදවියට යන පාර  
බටහිරට පුද්ගලික කුඹුරු හා පදවියට යන පාර

පී. බී. බුලත්තුපොළ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 8 වැනි දින  
කොළඹදිස

**1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙහි සංශෝධනය කරනු ලැබූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**  
**ඊට වෙනස් වන විධිවිධාන සටහනක් ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතේ සංශෝධන කරනු ලැබූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාහු ප්‍රධාන බලයක් සහිතව ප්‍රකාශ කරමි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුපුරුපු පළාතේ නැගෙනහිර කුටුම්භකුල නමැති ඉඩමකට යන ගම පිහිටි පුරුණවෙලේ පහරුබාගයේ පිහිටි මයිලගොකුබුර යන ඉඩමෙන් අ 0, රූ. 2, ප 33ක් පමණ වපසරිය ඇති ඉඩම් කැබැල්ල ඊට මායිම් —

උතුරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස්,  
නැගෙනහිරට සහ බටහිරට පදවිය මාවතට වෙන්කර තිබෙන බිම් තීරය

පී. බී. බුලත්තුපොළ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 1 වැනි දින  
කොළඹදිස

**1954හේ අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපණතෙහි සංශෝධනය කළ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**  
**ඊට වෙනස් වන විධිවිධාන සටහනක් ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954හේ අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපණතේ සංශෝධනය කළ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වෙනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාහු ප්‍රධාන බලයක් සහිතව ප්‍රකාශ කරමි

කැලපු දිසාවේ බෙලිලේ කෝරළේ මොරවක පම්මුපාදුනි වසමේ මොරවක සහ මොරවක යන ගම්වල පිහිටි මෙහි පහත දක්වෙන බිම් කැබලි —

(1) අම්බලන්ඹවිටවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රූ. 0, ප. 09ක් විශාල බිම් තීරයක් —  
උතුරට: එම ඉඩමේම කොටසක්;  
නැගෙනහිරට සහ බස්නාහිරට පු ඊ මොහොමඩ්හේ ඉඩම; සහ දකුණට. කොළඹ-නුවර මහපාර

(2) අම්බලන්ඹවිට නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රූ. 0, ප. 042ක් විශාල බිම් කැබලි ලක් —  
උතුරට බඩලිච්චි කිරිබණ්ඩාට අයිති ඉඩම,  
නැගෙනහිරට දකුණට සහ බස්නාහිරට පු ඊ මොහොමඩ්හේ අයිති ඉඩම

(3) බදුවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 0.8ක් විශාල බිම් තීරයක්—

උතුරට සහ නැගෙනහිරට · හි ආර් සී පාර,  
දකුණට යු ඊ මොහොමඩ්ට අයිති ඉඩම, සහ  
බස්නාහිරට බඩලිම් කිරිඳිගොඩට අයිති ඉඩම

(4) සලමන්දෙතියවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 0.10ක් විශාල බිම් තීරයක්—

උතුරට, දකුණට සහ බස්නාහිරට · අප්පුසිකොකුට අයිති ඉඩම;  
නැගෙනහිරට බඩලිම් කිරිඳිගොඩට අයිති ඉඩම

(5) මහඅරමේ වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 0.10ක් විශාල බිම් තීරයක්—

උතුරට සහ දකුණට · අප්පුසිකොකුට සහ කිරිඳිගොඩට අයිති ඉඩම;

නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම කොටස්.

(6) ගොඩපොර වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 0.14ක් විශාල බිම් තීරයක්—

උතුරට · පහළ පල්ලන නමැති ඉඩම,  
නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට ගුණරත් මැණිකේ මහත්මියට අයිති ඉඩම.

(7) පහළ පල්ලන නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 0.03ක් විශාල බිම් තීරයක්—

උතුරට දකුණින් වත්ත නමැති ඉඩම;  
නැගෙනහිරට බිංගිරි බණ්ඩාරයේ හේන,  
දකුණට ගොඩපොර වත්ත. සහ  
බස්නාහිරට රම්මැණිකා මහත්මියට අයිති කුඹුර

(8) දකුණින් වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 0.09ක් විශාල බිම් කැබැල්ලක්

උතුරට වටහනපිටිය නමැති ඉඩම,  
දකුණට පහළ පල්ලන නමැති ඉඩම;  
නැගෙනහිරට සහ බස්නාහිරට පොඩිමැණිකේ මහත්මියට අයිති ඉඩම

(9) වටහනපිටිය නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 0.31ක් විශාල බිම් කැබැල්ලක්—

උතුරට · බෙලිගහකොටුව නමැති ඉඩම,  
දකුණට දකුණින් වත්ත නමැති ඉඩම  
නැගෙනහිරට සහ බස්නාහිරට පුංචිඅප්පුසාම් නමැති අයට අයිති ඉඩම

(10) බෙලිගහකොටුව නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 0.16ක් විශාල බිම් තීරයක්—

උතුරට · වල්ගාලේලෙනවත්ත;  
දකුණට වටහනපිටිය,  
නැගෙනහිරට සහ බස්නාහිරට ඊ ආර් මුදියන්සේනේ ඉඩම.

(11) වල්ගාලේලෙන වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 0.04ක් විශාල බිම් තීරයක්—

උතුරට දිවුල්ගහමුල දෙතියවත්ත;  
දකුණට බෙලිගහ කොටුව;  
නැගෙනහිරට සහ බස්නාහිරට දබ්ලිව් සිංකෝගේ වත්ත

(12) දිවුල්ගහමුල දෙතිය වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 0.14ක් විශාල බිම් තීරයක්—

උතුරට ගෙදර වත්ත;  
දකුණට · වල්ගාලේලෙනවත්ත;  
නැගෙනහිරට සහ බස්නාහිරට දේවේන්ද්‍රසාමිගේ ඉඩම

(13) ගෙදරවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 0.10ක් විශාල බිම් තීරයක්—

උතුරට · ගෙදර වත්ත,  
දකුණට දිවුල්ගහමුලදෙතියේ වත්ත,  
නැගෙනහිරට සහ බස්නාහිරට බණ්ඩාරසාමිට අයිති ඉඩම

(14) ගෙදරවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 0.15ක් විශාල බිම් තීරයක්—

උතුරට ඉළක්ගොල්ල,  
දකුණට ගෙදරවත්ත,  
නැගෙනහිරට සහ බස්නාහිරට කිරිඳිගොඩට අයිති ඉඩම

(15) ඉළක්ගොල්ල නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 0.14ක් විශාල බිම් තීරයක්—

උතුරට · අලුවිට-නෙලුන්දෙතිය මහපාටේ 4 වෙනි සැතපුම් කඳුදුට,  
දකුණට ගෙදර වත්ත,  
නැගෙනහිරට සහ බස්නාහිරට දේවේන්ද්‍රසාමිට අයිති ඉඩම

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය · ජේ/54/ව 187/ඇල්.ඇම් 5545

වම් 1954ක් වූ ජූලි 2 වෙනි දින කොළඹදීය.

අංකය ජේ 54 ඇල්.ජී 308—ඇස්

1954ට අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතින් සංශෝධිතවූ පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත (1947 අංක 40 දරණ කොළඹ විශේෂ ප්‍රදේශ සංවිධාන ආඥාපනතේ 5 වෙනි ඡේදයේ 62 (1) දරණ සංශෝධිත ඡේදය සමඟ කියවන තේරුම් ගත යුතුවූ) එහි ආඥාපනතේ 5 (1) දරණ ඡේදය සටහන් ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ අමාත්‍ය පුංචි බණ්ඩාර බුලත්කුලමේ වන මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක් වූ අගෝස්තු මස 20 වෙනි දින කොළඹදීය

උපලෙඛනය

මුල් ජ්‍යෙෂ්ඨ අංකය ඒ 3,297

අංක 5 දරණ කොමසාරිස්-බටහිර කොටහේ නා, කොළඹ නගර සභා සීමාව තුළ

කැබැල්ල : 1

ඉඩමේ නම (විද්‍යාල විවිධ යාබද) 15 වෙනි පවුමාවතේ වරපණම් අංක 46 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්වත්ත සහ බිලිත්ගහවත්ත. විස්තර මුඩුබිම අයිතිකම් කියත්තා පිටර්ගේමාල්ගේ මැන්ඩලික් ඇල් සි පෙරේරා මහත්මිය, නො. 102, අල්විස් පෙදෙස, කොටහේ න. ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0.42

කැබැල්ල : 2.

ඉඩමේ නම (විද්‍යාල විවිධ යාබද) 15 වෙනි පවුමාවතේ වරපණම් අංක 46 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්වත්ත සහ බිලිත්ගහවත්ත. විස්තර තුන් අවුරුදු අනන්ද ගස් දෙකක්, අවුරුදු 20ටත් 30ටත් අතර වයසැති රටදේල් ගසක් හා පොල් ගස් 15කින් යුත් වත්ත අයිතිකම් කියත්තා පිටර්ගේමාල්ගේ මැන්ඩලික් ඇල් සි පෙරේරා මහත්මිය, නො. 102, අල්විස් පෙදෙස, කොටහේ න. ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 23.33

කැබැල්ල : 3

ඉඩමේ නම (විද්‍යාල විවිධ යාබද) 15 වෙනි පවුමාවතේ වරපණම් අංක 46 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්වත්ත සහ බිලිත්ගහවත්ත. විස්තර අවුරුදු 30ක් වයස ඇති එරමුදු ගසක් හා අවුරුදු 25ක් පැරණි පොල් ගසකින්ද යුත් වත්ත. අයිතිකම් කියත්තා පිටර්ගේමාල්ගේ මැන්ඩලික් ඇල් සි පෙරේරා මහත්මිය, නො. 102, අල්විස් පෙදෙස, කොටහේ න. ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.60

කැබැල්ල : 5.

ඉඩමේ නම (විද්‍යාල විවිධ යාබද) 15 වෙනි පවුමාවතේ වරපණම් අංක 68 දරණ බිලිත්ගහවත්ත. විස්තර : අවුරුදු 15ක අඹ ගසක්, අවුරුදු 20ක ඇමිබරුල්ල ගසක්, අවුරුදු 20ටත් 25ටත් අතර වයස් වූ පොල් ගස් 3ක් සහ කපරුදු කළ කානුවක කොටසක් සහිත වත්ත

අයිතිකම් කියත්තෝ : මෝදර, අලුත්මාවත පාරේ 248/3 දරණ සභානගේ පදිංචි ආර් ඒ. මරියා නෝනා සහ බුලත්සිංහල කලුත්තියගේ ධර්මසේන, කොළඹ, මට්ටක්කුලියේ, ශාන්ත මේරියේ පවුමාවතේ අංක 116 දරණ සභානගේ පදිංචි බුලත්සිංහලගේ විලියම් පෙරේරා, කොටහේ නෝ, බිලුමාන්ඩල් පාරේ අංක 44 දරණ

සානසේ පදිංචි, මුලත්, සිංහලයේ ප්‍රත් සිස් පෙරේරා, කොම්පස්සේ සිද්දේ, අලුත් පවුමාවතේ අංක 41 දරණ සානසේ පදිංචි මුලත් සිංහලයේ පිවිසි පෙරේරා සහ වත්තල, එබෙරමුල්ලේ පදිංචි මුලත් සිංහලයේ ජේම්ස් පෙරේරා

ප්‍රමාණය අ 0, රු 0, ප 29 45.

කැබැල්ල : 7.

ඉඩමේ නම : (පිදහස විවිධ යාබද) 15වෙනි පවුමාවතේ වරිපණම් අංක 47/28 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්ගහවත්ත

විස්තර : මුඩුබිම.

අයිතිකම් කියත්තා : පී. හැරියට් පෙරේරා මහත්මිය, නො 90, ශාන්ත ජෝන්ගේ මානිය, මෝදර, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු 0, ප 0 04

කැබැල්ල : 8.

ඉඩමේ නම : (පිදහස විවිධ යාබද) 15වෙනි පවුමාවතේ වරිපණම් අංක 47/26 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්ගහවත්ත.

විස්තර : මුඩුබිම.

අයිතිකම් කියත්තා : පී. හැරියට් පෙරේරා මහත්මිය, නො 90, ශාන්ත ජෝන්ගේ මානිය, මෝදර, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු 0, ප. 0 24

කැබැල්ල : 17.

ඉඩමේ නම : සන්තියාලු විවිධ වරිපණම් අංක 115/101 දරණ බිලිත්ගහවත්ත සහ වරිපණම් අංක 115/102, 115/103, 115/105, 115/106, සහ 115/107 දරණ බිලිත්ගහවත්තේ කොටස්

විස්තර : වත්තේ කොටස (වැවිලි නැත).

අයිතිකම් කියත්තා : ඩී. ඇම්. දනවති පෙරේරා මහත්මිය, අංක 115/150, සන්තියාලු විවිධ, කොටහේන.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 4.31

කැබැල්ල : 17½.

ඉඩමේ නම : සන්තියාලු විවිධ වරිපණම් අංක 115/104 දරණ බිලිත්ගහවත්ත සහ වරිපණම් අංක 115/102, 115/103, 115/105 සිට 105/107 දක්වා වූ බිලිත්ගහවත්තේ කොටස්.

විස්තර : අවුරුද්දක කෙසෙල් පදුරු 3ක්, අවුරුදු 1 සිට 4 දක්වා අතර වයසැති කොස් ගස් 2ක් සහ පොල් ගස් 4ක් සහිත වත්ත

අයිතිකම් කියත්තා : ඩී. ඇම්. දනවති පෙරේරා මහත්මිය, නො. 115/150, සන්තියාලු විවිධ, කොටහේන.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 6 11

කැබැල්ල : 20.

ඉඩමේ නම : 15වෙනි පවුමාවතේ වරිපණම් අංක 41/16 සහ 41/17 දරණ බිලිත්ගහවත්ත සහ 15වෙනි පවුමාවතේ වරිපණම් අංක 41/1, දරණ බිලිත්ගහවත්ත කොටස.

විස්තර : අවුරුදු 10ටත් 30ටත් අතර වයස ඇති රටදෙල් ගස් 2ක්, අවුරුදු 10ක කොස් ගසක් හා අවුරුදු 30ක පොල් ගසකින්ද යුත් වත්ත.

අයිතිකම් කියත්තා : කොටහේනේ, 15වෙනි පවුමාවතේ ලන්කේසර මිපියා නෝනා, කැළණියේ, පැලියගොඩ, නෙල්ලිගහ වත්තේ අංක 269 සානසේ ඇල් ඇන්ඩ් සිසෙසු, ඩී. කේ සිසිලියා පෙරේරා (ඇල්. ඇන්ඩ් සිසෙසුගේ හායාබ්), ඇල් අන්දරජ් පු. අංක 205, මාණොල, කඩවත, නැසිගියා ලන්කේසර නෝනාගේ උරුමක්කාරයන් වන කොටහේනේ 15වෙනි පවුමාවතේ පදිංචි ලන්කේසර රෝසලින් නෝනා, ලන්කේසර කන්තො නෝනා සහ ලන්කේසර ප්‍රත් ස අජ් පු.

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 7.67.

කැබැල්ල : 21.

ඉඩමේ නම : (පිදහස විවිධ යාබද) 15වෙනි පවුමාවතේ වරිපණම් අංක 47 සහ 47/16 දරණ ඉඩම්වල කොටස් වූ බිලිත්ගහවත්ත.

විස්තර : වත්තේ කොටස (වැවිලි නැත).

අයිතිකම් කියත්තා : පී. හැරියට් පෙරේරා මහත්මිය, අංක 90, ශාන්ත ජෝන්ගේ මානිය, මෝදර, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 1 54.

කැබැල්ල : 22.

ඉඩමේ නම : (පිදහස විවිධ යාබද) 15වෙනි පවුමාවතේ වරිපණම් අංක 47/11 දරණ බිලිත්ගහවත්ත සහ වරිපණම් අංක 47, 47/13 සහ 47/12 දරණ හරිගේ කොටස්.

විස්තර : උඩු සෙවිලිකොට කපරුරු කළ ගොඩනැගිල්ලකින් යුත් මුඩුබිම

අයිතිකම් කියත්තා : පී. හැරියට් පෙරේරා මහත්මිය, අංක 90, ශාන්ත ජෝන්ගේ මානිය, මෝදර, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප 2.37.

කැබැල්ල : 23.

ඉඩමේ නම : (පිදහස විවිධ යාබද) 15වෙනි පවුමාවතේ වරිපණම් අංක 85, 87, 89, 47/15, 47/27 දරණ බිලිත්ගහවත්ත, බිලිත්ගහවත්ත සහ වරිපණම් අංක 47/12, 47/13, 47/16, 47/26, 47/28 සහ 47 දරණ හරිගේ කොටස්.

විස්තර : අවුරුදු 35ක පොල් ගස් 15ක්, අවුරුදු 25ක කොස් ගස් 2ක්, අවුරුදු 10ක අඹ ගසක්, අවුරුදු 30ක කෝන් ගසක්, අවුරුදු 20ක හුරිය ගස් 4ක් සහිත වත්ත.

අයිතිකම් කියත්තා : පී. හැරියට් පෙරේරා මහත්මිය, අංක 90, ශාන්ත ජෝන්ගේ මානිය, මෝදර, කොළඹ

ප්‍රමාණය : අ 0, රු. 1, ප. 34 01

කැබැල්ල : 24.

ඉඩමේ නම : සන්තියාලු විවිධ වරිපණම් අංක 115/61 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්ගහවත්ත, බිලිත්ගහවත්ත

විස්තර : මුඩුබිම.

අයිතිකම් කියත්තා : ඩී. ඇම්. ග්‍රෙහන් පෙරේරා, "පියසෙවන", තලවතුගේන් පිට, කැලණිය

ප්‍රමාණය : අ 0, රු 0, ප 0 50

කැබැල්ල : 25.

ඉඩමේ නම : සන්තියාලු විවිධ වරිපණම් අංක 115/51, 115/53, 115/55, 115/56 සිට 115/60 දක්වා දරණ බිලිත්ගහවත්ත, බිලිත්ගහවත්ත සහ වරිපණම් අංක 115/61 දරණ හරිගේ කොටස.

විස්තර : අවුරුදු 30ක පොල් ගස් 6ක්, අවුරුදු 30ක අඹ ගසක්, අවුරුදු 30ක කොස් ගසක්, අවුරුදු 15ක කොට්ටා ගසක් සහ කපරුරු කළ කානුවක කොටසක් සහිත වත්ත

අයිතිකම් කියත්තා : ඩී. ඇම්. ග්‍රෙහන් පෙරේරා, "පියසෙවන", තලවතුගේන් පිට, කැලණිය

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 27.24

කැබැල්ල : 27.

ඉඩමේ නම : සන්තියාලු විවිධ වරිපණම් අංක 115/33 සහ 115/34 දරණ බිලිත්ගහවත්ත, බිලිත්ගහවත්ත සහ වරිපණම් අංක 115/32 දරණ හරිගේ කොටස.

විස්තරය : වත්තේ කොටස (වැවිලි නැත).

අයිතිකම් කියත්තා : එච්. ඇම්. ජනදාස මහත්මිය, පොතුපිල, පයියගල.

ප්‍රමාණය අ. 0, රු 0 ප 28 73

කැබැල්ල : 28.

ඉඩමේ නම : සන්තියාලු විවිධ වරිපණම් අංක 115/32 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්ගහවත්ත.

විස්තර : සිවුතලද ජල නලයක් හා ඉතිරිකරගත් බිත්තිවල කොටස් සහිත මුඩුබිම.

අයිතිකම් කියත්තා : එච්. ඇම්. ජනදාස මහත්මිය, පොතුපිල, පයියගල.

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 0 87

කැබැල්ල : 30.

ඉඩමේ නම : සන්තියාලු විවිධ වරිපණම් අංක 79/1 සිට 79/4 දක්වා දරණ කෝන්ගහවත්ත කොටස

විස්තර : අවුරුදු 10ක්, 12ක් වයසැති අඹගස් 2ක් හා පොල් ගසක් සහිත වත්ත.

අයිතිකම් කියත්තා : ඇස්. පත්මනාදන්, "අලහපුරි", එච්මන්ටන් පාර, කිරිලපනේ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 3.81.

කැබැල්ල : 31.

ඉඩමේ නම : සන්තියාලු විවිධ වරිපණම් අංක 79/1 සිට 79/4 දක්වා දරණ කෝන්ගහවත්ත කොටස.

විස්තරය : මුඩුබිම.

අයිතිකම් කියත්තා : ඇස්. පත්මනාදන්, "අලහපුරි" එච්මන්ටන් පාර, කිරිලපනේ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප 4.19.

කැබැල්ල : 32.

ඉඩමේ නම : සන්තියාලු විවිධ වරිපණම් අංක 79/5 සිට 79/8 දක්වා දරණ කෝන්ගහවත්ත සහ වරිපණම් අංක 79/1 සිට 79/4 දක්වා දරණ හරිගේ කොටස්.

විස්තර : අවුරුදු 20ක පොල් ගසක් හා අවුරුදු 5ක බෝ ගසක් සහිත වත්ත

අයිතිකම් කියත්තා : ඇස්. පත්මනාදන්, "අලහපුරි", එච්මන්ටන් පාර, කිරිලපනේ.

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 11.36.

කැබැල්ල : 41.

ඉඩමේ නම පිකරිත්ස් පාරේ වරිපණම් අංක 41/27 සිට 41/32 දක්වා දරණ ඉඩම්වල කොටස.

විස්තර කපරුරු කළ කානුවක කොටසක් සහ කානුවක්, කපරුරු කොට උඩු සෙවිලි කළ වැසිකිළියක් සහිත (වැවිලි නැති) වත්තේ කොටස

අයිතිකම් කියන්නා. ආනා ලානා මානික්කම් වෙට්ටියාර්, අංක 217, ඩින්ස් පාර, මරදන.

ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 4.27.

කැබැල්ල : 41½.

ඉඩමේ නම පිකරිත්ස් පාරේ වරිපණම් අංක 41/32 දරණ ඉඩමේ කොටස

විස්තර: කපරුරු කළ කානුවක කොටසක් සහිත මුඩුබිම.

අයිතිකම් කියන්නා: ආනා ලානා මානික්කම් වෙට්ටියාර්, අංක 217, ඩින්ස් පාර, මරදන.

ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 0.41.

කැබැල්ල : 42.

ඉඩමේ නම: පිකරිත්ස් පාරේ වරිපණම් අංක 41/27 සිට 41/32 දක්වා දරණ ඉඩම්වල කොටස්.

විස්තර කපරුරු කළ කානුවල කොටසක් සහ අවුරුදු 6ක කිතුල් ගසක්, අවුරුදු 45ක බෝ ගසක් සහිත මුඩුබිම.

අයිතිකම් කියන්නා. ආනා ලානා මානික්කම් වෙට්ටිය, අංක 217, ඩින්ස් පාර, මරදන.

ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 12.36.

කැබැල්ල : 43.

ඉඩමේ නම පිකරිත්ස් පාරේ වරිපණම් අංක 41/27 දරණ ඉඩමේ කොටස.

විස්තර කපරුරු කළ කානුවක කොටසක් සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නා: ආනා ලානා මානික්කම් වෙට්ටිය, අංක 217, ඩින්ස් පාර, මරදන.

ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 0.88.

කැබැල්ල : 43½.

ඉඩමේ නම පිකරිත්ස් පාරේ වරිපණම් අංක 41/27 දරණ ඉඩමේ කොටස

විස්තර අවුරුද්දක් වයස ඇති කෙසෙල් පඳුරු 2ක් සහිත වත්ත.

අයිතිකම් කියන්නා ආනා ලානා මානික්කම් වෙට්ටිය, අංක 217, ඩින්ස් පාර, මරදන.

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0.37.

කැබැල්ල : 44.

ඉඩමේ නම පිකරිත්ස් පාරේ පිහිටි වරිපණම් අංක 53 සහ 53/8 දරණ ඉඩම් හා වරිපණම් අංක 55, 57 සහ 51 දරණ ඉඩම්වල කොටස්

විස්තර උඩු සෙවිලි කර කපරුරු කරනලද ගොඩනැගිල්ලක කොටස්, කපරුරු කළ කානු හා අඟු කැබලි සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නා ඒ. මුහමඩ් හුසේන් සාහිබ්, හමිඩියා ගොඩනැගිල්ල, අයිසම්පට්, තත්පේර්, දකුණු ඉන්දියාව; ප්‍රාදේශීය ඒජන්තවරු එච් ඇම් පී මොහිදීන් සායිබු, අංක 53/4, පිකරිත්ස් පාර, කොටහේන

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 30.40.

කැබැල්ල : 45.

ඉඩමේ නම: පිකරිත්ස් පාරේ වරිපණම් අංක 55 සහ 57 දරණ ඉඩම්වල කොටස

විස්තර උඩු සෙවිලි කර කපරුරු කරන ලද ගොඩනැගිල්ලේ කොටස සහ මුඩුබිම

අයිතිකම් කියන්නා ඒ මුහමඩ් හුසේන් සාහිබ්, හමිඩියා ගොඩනැගිල්ල, අයිසම්පට්, තත්පේර්, දකුණු ඉන්දියාව, ප්‍රාදේශීය ඒජන්තවරු එච් ඇම් පී මොහිදීන් සායිබු, අංක 53/4, පිකරිත්ස් පාර, කොටහේන.

ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 5.43

කැබැල්ල : 46.

ඉඩමේ නම: පිකරිත්ස් පාරේ වරිපණම් අංක 51 දරණ ඉඩමේ කොටස.

විස්තර මුඩුබිම.

අයිතිකම් කියන්නා ඒ. මුහමඩ් හුසේන් සාහිබ්, හමිඩියා ගොඩනැගිල්ල, අයිසම්පට්, තත්පේර්, දකුණු ඉන්දියාව, ප්‍රාදේශීය ඒජන්තවරු එච් ඇම් පී මොහිදීන් සායිබු, අංක 53/4, පිකරිත්ස් පාර, කොටහේන

ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 1.27.

කැබැල්ල : 47.

ඉඩමේ නම පිකරිත්ස් පාරේ වරිපණම් අංක 50, 54, 50/2 සහ 50/16 දරණ ඉඩම්වල කොටස් සහ උතුරු ස්කීනර් පාරේ වරිපණම් අංක 39 දරණ ඉඩමේ කොටස.

විස්තර මුඩුබිම (ආලින්දයේ කොටස).

අයිතිකම් කියන්නා එම්ලි ඇම් ප්‍රනාන්දු මහත්මිය "ස්ටෝනි හර්ස්ට්", කොටහේන

ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 3.50.

කැබැල්ල : 48.

ඉඩමේ නම පිකරිත්ස් පාරේ වරිපණම් අංක 50/3 සිට 50/5, 50/10 සිට 50/15, 56, 58, 60 62, 66 දරණ ඉඩම් හා වරිපණම් අංක 50, 50/2, 50/16, 50/7, 50/8, 54 සහ 70 දරණ ඉඩම්වල කොටස් සහ උතුරු ස්කීනර් පාරේ වරිපණම් අංක 41 සිට 51 දක්වා දරණ ඉඩම් හා වරිපණම් අංක 39 දරණ ඉඩමේ කොටස

විස්තර උඩු සෙවිලි කර කපරුරු කරන ලද ගොඩනැගිල්ලේ කොටස සහිත මුඩු බිම

අයිතිකම් කියන්නා එම්ලි ඇම් ප්‍රනාන්දු මහත්මිය, "ස්ටෝනි හර්ස්ට්", කොටහේන

ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 26.34

කැබැල්ල : 49.

ඉඩමේ නම පිකරිත්ස් පාරේ වරිපණම් අංක 50/7, 50/8 සහ 70 දරණ ඉඩම්වල කොටස්

විස්තර උඩු සෙවිලි කර කපරුරු කරන ලද ගොඩනැගිල්ලේ කොටස සහ කපරුරු කරන ලද නාප්පය සහිත මුඩු බිම.

අයිතිකම් කියන්නා එම්ලි ඇම් ප්‍රනාන්දු මහත්මිය, "ස්ටෝනි හර්ස්ට්", කොටහේන

ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 1.54

එකතුව අ. 1, රු. 3, ප. 33.56

අංකය කීව 4492/පේ/ඩීඑල්/2832

දි. 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණන යටතේ මුද්‍රා සංශෝධනය පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ මුද්‍රා විමසීම

පොදු කටයුත්තක් (සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන්නා ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මූලික ඒලානේ නො. ඒ 3,592. ගම—තුන්තාන

කැබැල්ල : 1.

ඉඩමේ නම පිටවිලලන්ද.

විස්තර ඉඩම සහ කුඹුරු තීරුවක්.

අයිතිකම් කියන්නා රජය සහ බදු කරු ඇල් සිරිවඩින, කනමැල්ල, ගංවැල්ල

ප්‍රමාණය. අ. 0, රු. 1, ප. 37

කැබැල්ල : 2.

ඉඩමේ නම. පිටවිලලන්ද.

විස්තර රබර්, කොස් ඇති ඉඩම.

අයිතිකම් කියන්නා රජය සහ බදුකරු ඇන් ජේම්ස්, තුන්තාන, ගංවැල්ල

ප්‍රමාණය අ 0, රු. 1, ප. 27.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම: ගොඩකැලේ.

විස්තර ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙස.

අයිතිකම් කියන්නා: රජය සහ බදුකරු ඩී. පී. ජේම්ස්, තුන්තාන, ගංවැල්ල.

ප්‍රමාණය: අ 0, රු. 2, ප. 21.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම: ගොඩකැලේ.

විස්තර: ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙස

අයිතිකම් කියන්නා: රජය සහ බදුකරු කේ බබ්ලිච්, ආයා, තුන්තාන, ගංවැල්ල.

ප්‍රමාණය අ. 1, රු. 0, ප. 15.

කැබැල්ල : 5.

ඉඩමේ නම : පොදුගේන.  
විස්තර : ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙය.  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු ආර්. පී. මිච්ච, තුන්තාන.  
ප්‍රමාණය : අ. 0, රු. 3, ප 31

කැබැල්ල : 6.

ඉඩමේ නම : පොදුගේන  
විස්තර : ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙය.  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු පී. පී. සිහින, තුන්තාන.  
ප්‍රමාණය : අ. 0, රු. 3, ප. 38

කැබැල්ල : 7.

ඉඩමේ නම : පොදුගේන.  
විස්තර : ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙය.  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු එච්. පී. සිනතු, තුන්තාන.  
ප්‍රමාණය : අ. 0, රු. 3, ප. 35

කැබැල්ල : 8.

ඉඩමේ නම : පොදුගේන.  
විස්තර : ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙය.  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු පී. පී. සරදිය, තුන්තාන  
ප්‍රමාණය : අ. 1, රු. 0, ප. 5

කැබැල්ල : 9.

ඉඩමේ නම : පොදුගේන  
විස්තර : ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙය  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු පී. පී. ඉනේද,  
තුන්තාන.  
ප්‍රමාණය අ. 0, රු. 3, ප 5

කැබැල්ල : 10.

ඉඩමේ නම : පොදුගේන  
විස්තර : ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙය  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු ඒ කීරිබඩි, තුන්තාන.  
ප්‍රමාණය : අ. 0, රු. 2, ප 34

කැබැල්ල : 11.

ඉඩමේ නම : පොදුගේන  
විස්තර : ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙය.  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු වයි. පී. බබ්බුව,  
තුන්තාන  
ප්‍රමාණය අ. 1, රු. 0, ප 5

කැබැල්ල : 12.

ඉඩමේ නම : පොදුගේන  
විස්තර : ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙය.  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු ඒ කීරිබඩි; අයුත්තේ  
අල්ලාගෙන තිබෙන අය වයි. සේද, තුන්තාන.  
ප්‍රමාණය අ. 0, රු. 1, ප. 4.

කැබැල්ල : 13.

ඉඩමේ නම : පොදුගේන  
විස්තර : පොල් ඉඩම  
අයිතිකම් කියත්තා : වයි. සේද, තුන්තාන.  
ප්‍රමාණය : අ. 1, රු. 0, ප 3.

කැබැල්ල : 14.

ඉඩමේ නම : පොදුගේන.  
විස්තර : ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙය.  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු ආර්. පී. සච්ච, තුන්තාන.  
ප්‍රමාණය : අ. 0, රු. 3, ප. 39.

කැබැල්ල : 15.

ඉඩමේ නම : පොදුගේන.  
විස්තර : ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙය.  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු ඩී. පී. ජේමා, තුන්තාන.  
ප්‍රමාණය : අ. 1, රු. 0, ප. 8.

කැබැල්ල : 16.

ඉඩමේ නම : පොදුගේන  
විස්තර : ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙය.  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු ඒ පී ඉටිය තුන්තාන.  
ප්‍රමාණය : අ. 0, රු. 3, ප 39.

කැබැල්ල : 17.

ඉඩමේ නම : පොදුගේන  
විස්තර : ඉඩම සහ අතු සෙවිලි කළ ගෙය.  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු ඇන්. පී. බබ්බුව,  
තුන්තාන.  
ප්‍රමාණය : අ. 1, රු. 0, ප 1

කැබැල්ල : 18.

ඉඩමේ නම : පොදුගේන  
විස්තර : පොල් ඉඩම  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු ඊ. පී. ඇඩ්වින්,  
තුන්තාන.  
ප්‍රමාණය : අ. 0, රු. 3, ප 38

කැබැල්ල : 19.

ඉඩමේ නම : පොදුගේන  
විස්තර : පොල් ඉඩම.  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු ඇන් පී. බච්ච,  
තුන්තාන.  
ප්‍රමාණය අ. 0, රු. 2, ප 34

කැබැල්ල : 20.

ඉඩමේ නම : පොදුගේන  
විස්තර : පොල් ඉඩම.  
අයිතිකම් කියත්තා : රජය සහ බදුකරු ඇන් පී. සයිස,  
තුන්තාන.  
ප්‍රමාණය : අ. 0, රු. 0 ප 27

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ දෙසැම්බර් මස 3වෙනි දින පූ හා 9.30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක් වූ නොවැම්බර් මස 19වෙනි දිනට මත්තේන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. සෙන්ට් වි විජේමාත්ත,

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුපේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 25වෙනි දින

කොළඹ කවිචේරියේදීය

අංකය කීට් 4784/පේ 54 ප 266.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙත් සංශෝධනය කරනු ලැබූ 1950වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණන යටතේදී සංශෝධනය පරිදි 1950වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොසායයේ දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ දෙහිවල ඇලන් ඇවිනිවිසි පිහිටි පර්වත් 3431ක් පමණ විශාලකම් ඇති වරිපණම නො. 148 දරණ ඉඩම, ඊට මායිම් :—

උතුරට : අතපත්තු පාර ;

නැගෙනහිරට ඩී ඒ. බබ්ලිච්. අතපත්තු මහත්මයාට අයිති ඉඩම ;

දකුණට : ජී. ජී. ඩෝල් නෝනා මහත්මියට අයිති ඉඩම ;

බස්නාහිරට : ඇලන් ඇවිනිවි.

අයිතිකම් කියත්තා : ඩී. ජාසන් ප්‍රනාන්දු මහත්මයා, "ඉන්ද්‍රානි", බවහිර කළුබෝවිල, දෙහිවල



(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගේ කොමසාරිස් දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ දෙහිවල අතපත්තු පෙදෙසේ පිහිටි පර්වත් 25ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් හෝ 6 දරණ ඉඩම්, ඊට මායිම් —

උතුරට අතපත්තු පෙදෙස,  
නැගෙනහිරට එච් ඩබ්ලිව්. ඩයස් මහත්මයාට අයිති ඉඩම;  
දකුණට: පී. ජේ. ස්පාක්ස් මහත්මයාට අයිති ඉඩම,  
බස්නාහිරට: ඊ. සී. ද ක්‍රෙස්ට් මහත්මයාට අයිති ඉඩම.  
අයිතිකම් කියත්තා ඒ ජේම්ස් සිබෙල් මහත්මයා, හෝ 6, අතපත්තු පෙදෙස, දෙහිවල.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගේ කොමසාරිස් දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ දෙහිවල ඇලන් ඇවනිවිහි පිහිටි පර්වත් 20ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් හෝ 149 දරණ ඉඩම්, ඊට මායිම් —

උතුරට: ඩී. ජාසන් ප්‍රනාන්දු මහත්මයාට අයිති ඉඩම,  
නැගෙනහිරට: ඩී. ඒ ඩබ්ලිව් අතපත්තු මහත්මයාට අයිති ඉඩම;  
දකුණට ජී ජේ ජයා නෝනා මහත්මයාට අයිති ඉඩම;  
බස්නාහිරට ඇලන් ඇවනිවිහි  
අයිතිකම් කියත්තා: ජී ජී බ්‍රිල් නෝනා මහත්මයා, හෝ 56/20, රත්නාකර පෙදෙස, දෙහිවල

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගේ කොමසාරිස් දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ දෙහිවල ඇලන් ඇවනිවිහි පිහිටි පර්වත් 20ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් හෝ 151 දරණ ඉඩම්, ඊට මායිම් —

උතුරට: ජී ජී බෝල් නෝනා මහත්මයාට අයිති ඉඩම,  
නැගෙනහිරට: ඩී. ඒ. ඩබ්ලිව්. අතපත්තු මහත්මයාට අයිති ඉඩම,  
දකුණට ඇල්. ජී ස්පාක්ස් මහත්මයාට අයිති ඉඩම  
බස්නාහිරට: ඇලන් ඇවනිවිහි  
ඊට අයිතිකම් කියන්නා අය ජී ජේරී ජයා නෝනා මහත්මයා, හෝ 56/20, රත්නාකර පෙදෙස දෙහිවල

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගේ කොමසාරිස් දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ දෙහිවල ඇලන් ඇවනිවිහි පිහිටි රු.ඩී 1ක, පර්වත් 24ක පමණ විශාලකම් ඇති වරිපණම් හෝ 159/1 දරණ ඉඩම්, ඊට මායිම් —

උතුරට: ඇල් ජී ස්පාක්ස් මහත්මයාගේ ඉඩම,  
නැගෙනහිරට ඇලෙක්සි අතුකෝරල මහත්මයාගේ ඉඩම,  
දකුණට බොරළු අභිපාර,  
බස්නාහිරට ඇල් සී ද සිල්වා නෝනා මහත්මයාට අයිති ඉඩම  
අයිතිකම් කියන්නා ඇල්. ඒ. ඩී පෙරේරා අබේවඩින මහත්මයා, හෝ 11, සුන්දර පාර, දෙහිවල

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගේ කොමසාරිස් දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ ඇලන් ඇවනිවිහි පිහිටි අක්කර 1ක, රු.ඩී 0, පර්වත් 4ක පමණ විශාලකම් ඇති වරිපණම් හෝ 248 දරණ ඉඩම්, ඊට මායිම් —

උතුරට ජී. ජේ ජයා නෝනා මහත්මයාට, ඩී ඒ ඩබ්ලිව් අතපත්තු මහත්මයාට, ඊ සී ද ක්‍රෙස්ට් මහත්මයාට, ඒ ජේ සිබෙල් මහත්මයාට සහ එච් ඩබ්ලිව්. ඩයස් මහත්මයාට අයිති ඉඩම්,  
නැගෙනහිරට ඇලෙක්සි අතුකෝරල මහත්මයාට අයිති ඉඩම,  
දකුණට බොරළු අභිපාර, ඇල් සී ද සිල්වා නෝනා මහත්මයාට සහ ඇල්. ඒ. ඩී පී අබේවඩින මහත්මයාට අයිති ඉඩම්,  
බස්නාහිරට: ඇලන් ඇවනිවිහි.  
අයිතිකම් කියන්නෝ (1) ඩී ඩී ප්‍රනාන්දු මහත්මයා සහ අනිත් අය, හෝ 8, පොත්තේනා පාර, ගාමුලොක්වවුම, (2) ඇල් ඒ ස්පාක්ස් මහත්මයා, 153, ඇලන් ඇවනිවිහි, දෙහිවල

(7) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගේ කොමසාරිස් දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ දෙහිවල ඇලන් ඇවනිවිහි පිහිටි පර්වත් 29ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් හෝ 159 දරණ ඉඩම්, ඊට මායිම් —

උතුරට ඇල් ජී ස්පාක්ස් මහත්මයාගේ ඉඩම;  
නැගෙනහිරට ඇල් ඒ. ඩී පී අබේවඩින මහත්මයාගේ ඉඩම;  
දකුණට. බොරළු අභිපාර;  
බස්නාහිරට බොරළු අභිපාර සහ ඇල්. ජී. ස්පාක්ස් මහත්මයාගේ ඉඩම  
අයිතිකම් කියන්නෝ ඒ මේරි ද සිල්වා නෝනා මහත්මයා, "සැන්ට් නිකලස්", මාබෝලො. වත්තල.

(8) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගේ කොමසාරිස් දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ අතපත්තු පෙදෙසේ පිහිටි රු.ඩී 1ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් හෝ 4 දරණ ඉඩම්, ඊට මායිම් —

උතුරට - අතපත්තු පෙදෙස;  
නැගෙනහිරට: ඒ. ජේ සිබෙල් මහත්මයාට අයිති ඉඩම;  
දකුණට: පී ජේ ස්පාක්ස් මහත්මයාට අයිති ඉඩම;  
බස්නාහිරට: ඩී ඒ ඩබ්ලිව් අතපත්තු මහත්මයාට අයිති ඉඩම.  
අයිතිකම් කියන්නා ඊ සී ද ක්‍රෙස්ට් මහත්මයා, හෝ 4, අතපත්තු පෙදෙස, දෙහිවල

(9) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගේ කොමසාරිස් දෙහිවල පළාත් ආණ්ඩු සභාව තුළ අතපත්තු පෙදෙසේ පිහිටි රු.ඩී 2, පර්වත් 10ක් පමණ විශාලකම් ඇති වරිපණම් හෝ 2 දරණ ඉඩම්, ඊට මායිම් —

උතුරට අතපත්තු පෙදෙස;  
නැගෙනහිරට ඊ සී. ද ක්‍රෙස්ට් මහත්මයාට අයිති ඉඩම;  
දකුණට: ඇල්. ජී ස්පාක්ස් මහත්මයාට අයිති ඉඩම,  
බස්නාහිරට: ඩී ජාසන් ප්‍රනාන්දු මහත්මයාට, ජී ජී බෝල් නෝනා මහත්මයාට සහ ජී ජේ. ජයා නෝනා මහත්මයාට අයිති ඉඩම්  
අයිතිකම් කියන්නා දෙක් ඇල් ප්‍රබී විලියම් අතපත්තු මහත්මයා, 116, ඇලන් ඇවනිවිහි, දෙහිවල

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවෘත්තීන්ගේ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ නොවැම්බර් මස 6 වැනි දින පූර්වභාග 9.30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 23වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවෘත්තීන්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි

ඒ සෙන්ටි වී විජේමාන්ත,  
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා  
වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 25වෙනි දින  
කොළඹ කවිචේරියේදීය

අංකය කීවී 4490/ජේ/ඩීඊඒ/2830  
වම් 1954ට අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණන යටතේ වූ සංශෝධනය පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් වම් 1954ට අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණන යටතේ වූ සංශෝධනය පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසේ දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —  
මූලික ප්ලාන් හෝ ඒ 3,596 ගම්—කුත්තාන

සැබැල්ල: 1.  
ඉඩමේ නම කුඩළුවිලවත්ත  
විස්තර: රබර් ඉඩම  
අයිතිකම් කියන්නා. රජය. බදු ගෙන තිබෙන අය; නැසියා ඒ ජේ වැන්ඩර්සන්, සීමාසහිත ඇවිකීන් ස්පාක්ස් සහ සමාගම ඒජන්තවරු.

ප්‍රමාණය: අ 9, රු 0, ප. 0.  
ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවෘත්තීන් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ දෙසැම්බර් මස 3වෙනි දින අපරභාග 2.30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක් වූ නොවැම්බර් මස 19වෙනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවෘත්තීන්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි.

ඒ. සෙන්ටි වී. විජේමාන්ත,  
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,  
වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 25වෙනි දින  
කොළඹ කවිචේරියේදීය.

අංකය අල 5. 4193.

**වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණන යටතේ වූ සංශෝධනය පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උවුනුවර සහ යටිනුවර කොඩායගමේ යටිනුවර ගහපළාත කෝරළේ පහළ ඊරියගම පිහිටි කහඹිලියාවගේ නමැති ඉඩමෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අක්කර 6, රූඩ් 1, පර්චස් 0.9ක් වූ ඉඩම නොහොත් මූලික ජලාත් නො. එ 1,754, ලොර් 1, 2, 3 හා 5 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම

ලොර් නො. 1.

අයිතිකම් කියත්තෝ: ඊරියගම පදිංචි ඒ ආර්. ස්ටේමන්, ජේ ඒ ප්‍රනාන්දු මහත්මිය, වික්ටර් ප්‍රනාන්දු මහත්මිය, වෝල්ටර් මැන්ඩිස් මහත්මිය සහ ඒ ඇම්. ද සිල්වා මහත්මිය

ප්‍රමාණය. අ. 1, රූ. 2, ප. 105.

ලොර් නො. 2.

අයිතිකම් කියත්තෝ: ඊරියගම පදිංචි ඒ ආර්. ස්ටේමන්, ජේ ඒ ප්‍රනාන්දු මහත්මිය, වික්ටර් ප්‍රනාන්දු මහත්මිය, වෝල්ටර් මැන්ඩිස් මහත්මිය, ඒ ඇම්. ද සිල්වා මහත්මිය සහ මාවනාලේ ගිඟුලේ පදිංචි කේ. වි. ඇස් ජයසිංහ

ප්‍රමාණය. අ. 1, රූ. 2, ප. 163.

ලොර් නො. 3.

අයිතිකම් කියත්තෝ: ඊරියගම පදිංචි ආර්. ආර්. ස්ටේමන්, ජේ ඒ ප්‍රනාන්දු මහත්මිය, වික්ටර් මැන්ඩිස් මහත්මිය සහ ඒ ඇම්. ද සිල්වා මහත්මිය.

ප්‍රමාණය: අ. 0, රූ. 3, ප. 273.

ලොර් නො. 5.

අයිතිකම් කියත්තෝ: ඊරියගම පදිංචි ඒ ආර්. ස්ටේමන්, ජේ ඒ ප්‍රනාන්දු මහත්මිය, වික්ටර් ප්‍රනාන්දු මහත්මිය, වෝල්ටර් මැන්ඩිස් මහත්මිය, ඒ ඇම්. ද සිල්වා මහත්මිය සහ මාවනාලේ ගිඟුලේ පදිංචි කේ. වි. ඇස් ජයසිංහ.

ප්‍රමාණය: අ. 2, රූ. 0, ප. 268.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ නොවැම්බර් මස 16 වන දින පෙරවරු 11ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛ විෂය යුතුයි

තවද වම් 1954ක් වූ නොවැම්බර් මස 9 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයත් එකී ඉඩම ලබාගැනීම භාග වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

රේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ ඔප්පු මස 25 වැනි දින මහනුවර කම්පේරියේදීය

අංකය අල 4754/පේ/අල 5/590/53

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොඩායගම කඳුකර ඉහළ කෝරළේ පුදුරැස්ස ගමෙහි පිහිටි බෙල්වා වත්තෙන් කොටස් වන ප්‍රමාණයෙන් අක්කර 0, රූඩ් 0, පර්චස් 4.6ක් වූ ඉඩම නොහොත් මූලික ජලාත් නො. එ 2,462 ලොර් 1 හා 2 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම

කැබැල්ල: 1.

අයිතිකම් කියත්තා: සීමාසහිත බෙල්වා වත්ත, පුස්කල්ලා, ඒජන්තවරු—සීමාසහිත බොසන්ස්වෙලි සහ ස්තුවන්, කොළඹ. ප්‍රමාණය. අ. 0, රූ. 0, ප. 2.

කැබැල්ල: 2.

අයිතිකම් කියත්තා: ඇස්. ජී ප්‍රනාන්දු, 354, ජෝරුදෙණිය පාර, මහනුවර. ප්‍රමාණය. අ. 0, රූ. 0, ප. 26

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ නොවැම්බර් මස 23වෙනි දින පෙරවරු 11.30ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛ විෂය යුතුයි.

තවද වම් 1954ක් වූ නොවැම්බර් මස 16වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයත් එකී ඉඩම ලබාගැනීම භාග වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

රේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක් වූ ඔප්පු මස 27වෙනි දින මහනුවර කම්පේරියේදීය

අංකය අල 5. 4465

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානේවාහල කොඩායගමේ ගේවා විස්ස කෝරළේ උඩපිටිය ගමෙහි පිහිටි වාඩිය ගොඩවත්ත නමැති ඉඩමෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන්, අක්කර 1, රූඩ් 1, පර්චස් 0.5ක් වූ ඉඩම නොහොත් මූලික ජලාත් නො. එ 2,107 ලොර් 1 හා 2 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම

කැබැල්ල: 1.

අයිතිකම් කියත්තා: පී. ඒ. මොහම්මද් හුසේන්, පවරියගම, පල්ලේගම, දෙල්තොට. ප්‍රමාණය. අ. 0, රූ. 0, ප. 22.4

කැබැල්ල: 2.

අයිතිකම් කියත්තා: පී. ඇම්. මොහම්මද් මොහිදින්, පවරියගම, පල්ලේගම, දෙල්තොට. ප්‍රමාණය: අ. 1, රූ. 0, ප. 181.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ නොවැම්බර් මස 16වෙනි දින පෙරවරු 10.30ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛ විෂය යුතුයි

තවද වම් 1954ක් වූ නොවැම්බර් මස 9වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයත් එකී ඉඩම ලබාගැනීම භාග වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

රේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක් වූ ඔප්පු මස 25වෙනි දින මහනුවර කම්පේරියේදීය

සම්බන්ධ අංකය ඇල් හි බී/40.

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය වූ 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය වූ 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි ඇත්තිලියොඩ මාලුපිටේ ගම්සහා පාර සඳහා

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —  
මූලික සිතියමේ නො ඒ 1,557. ගම—ඇත්තිලියොඩ (කොටසක්)  
කැබැල්ල: 1.

ඉඩමේ නම හිඟුරුවෙලගලේගොඩවත්ත  
විස්තරය: ඉඩමෙහි අවුරුදු 3ක් වූ පොල්ගස් 2ක්ද, අවුරුදු 1-3 දක්වා වූ දෙබම් ගසක්ද, කිතුල් ගසක්ද, කෙසෙල් පදුරක්ද තිබේ.  
අයිතිකම් කියන්නෝ: ගාල්ලේ ඇත්තිලියොඩ හොන්දිරික්ක වත්තේ පදිංචි අඟුලුගහ ගමයේ ඒ බ්‍රහමී අප්පු, අලපලාදෙනියේ දහනායකගෙයි මැන්ඩිස් නොහොත් ඒ හී. මැන්ඩිස් දහනායක, පොලොන්නරුවෙල මද්දුමහාමි, ගාල්ලේ ඇත්තිලියොඩ ඇල්බට් ගුණසේකර, ගාල්ලේ ඇත්තිලියොඩ දෙල්ගහවත්තේ අඟුලුගහ ගමයේ පොඩිහාමිනේ සහ ගාල්ලේ හැටලොක් ජලේස් හි වෛද්‍ය ඒප්‍රඩ් අබේසූරිය මහතා.  
ප්‍රමාණය අ. 0, රු. 0 ප. 14.

කැබැල්ල: 2.  
ඉඩමේ නම හිඟුරුවෙලගලේගොඩවත්ත  
විස්තරය: ඉඩමෙහි අවුරුදු 50ක් වූ පොල් ගස් 4ක්ද, කපු ගසක්ද, අවුරුදු 20ක් වූ පුටක් ගස් 2ක්ද, අවුරුදු 7ක් වූ පේර ගසක්ද අවුරුදු 3ක් වූ දෙබම් ගසක්ද තිබේ.  
අයිතිකම් කියන්නෝ: ගාල්ලේ ඇත්තිලියොඩ හොන්දිරික්ක වත්තේ පදිංචි අඟුලුගහ ගමයේ ඒ බ්‍රහමී අප්පු, අලපලාදෙනියේ දහනායකගෙයි මැන්ඩිස් නොහොත් ඒ හී. මැන්ඩිස් දහනායක, පොලොන්නරුවෙල මද්දුමහාමි, ගාල්ලේ ඇත්තිලියොඩ ඇල්බට් ගුණසේකර, ගාල්ලේ ඇත්තිලියොඩ දෙල්ගහවත්තේ අඟුලුගහ ගමයේ පොඩිහාමිනේ සහ ගාල්ලේ හැටලොක් ජලේස් හි වෛද්‍ය ඒප්‍රඩ් අබේසූරිය මහතා.  
ප්‍රමාණය අ. 0, රු. 0 ප. 7.7.

කැබැල්ල: 3.  
ඉඩමේ නම හිඟුරුවෙලගලේගොඩවත්ත  
විස්තරය වැවිලි නැති ඉඩමෙහි කොටසක්  
අයිතිකම් කියන්නෝ: ගාල්ලේ ඇත්තිලියොඩ හොන්දිරික්ක වත්තේ පදිංචි අඟුලුගහ ගමයේ ඒ බ්‍රහමී අප්පු, අලපලාදෙනියේ දහනායකගෙයි මැන්ඩිස් නොහොත් ඒ හී. මැන්ඩිස් දහනායක, පොලොන්නරුවෙල මද්දුමහාමි, ගාල්ලේ ඇත්තිලියොඩ ඇල්බට් ගුණසේකර, ගාල්ලේ ඇත්තිලියොඩ දෙල්ගහවත්තේ අඟුලුගහ ගමයේ පොඩිහාමිනේ සහ ගාල්ලේ හැටලොක් ජලේස් හි වෛද්‍ය ඒප්‍රඩ් අබේසූරිය මහතා.  
ප්‍රමාණය අ. 0, රු. 0 ප. 1.9.

කැබැල්ල: 4.  
ඉඩමේ නම ගම්සහා පාර  
විස්තරය: පාර  
අයිතිකම් කියන්නා රජය සතුයි  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 4.4

කැබැල්ල: 5.  
ඉඩමේ නම දෙල් ගහවත්ත  
විස්තරය: ඉඩමෙහි අවුරුදු 20-40 දක්වා වූ නැගුණ් ගස් 20ක්ද, අවුරුදු 50ක් වූ පොල් ගස් 3ක්ද, අවුරුදු 10ක් වූ පුටක් ගස් 7ක්ද, අවුරුදු 5ක් වූ පොල් ගස් 3ක්ද, අවුරුදු 3-5 දක්වා වූ අඹ ගස් 3ක්ද, අවුරුදු 6ක් වූ රබර් ගස් 2ක්ද, අවුරුදු 30ක් වූ හොන්ගා ගසක්ද, අවුරුදු 40ක් වූ රබර් ගසක්ද, අවුරුදු 7ක් වූ දෙබම් ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වූ කපු ගසක්ද, අවුරුදු 30ක් වූ දවටගසක්ද, අවුරුදු 40ක් වූ ගොඩපර ගසක්ද, අවුරුදු 5ක් වූ ඉඹුල් ගසක්ද, අවුරුදු 15ක් වූ බටතුඩගසක්ද, අවුරුදු 50ක් වූ කොස් ගසක්ද තිබේ.  
අයිතිකම් කියන්නා: ගාල්ලේ ඇත්තිලියොඩ ජේ ඇලස්.  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 8.4  
එකතුව: අ. 0, රු. 0, ප. 23.8.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 නොවැම්බර් මස 6 වෙනි දින පෙරවරු 10ට ගාල්ලේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1954 මක්තෝබර් 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයක් එකී ඉඩම් ලබාගැනීම ණ න වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල් හා ඒ මුදල් ගණන් බැහැර කර මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

සී විස්වාසම්,  
ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.  
වසී 1954ක්වූ ඔප්තැම්බර් මස 17වෙනි දින  
ගාල්ලේ කවිචේරියේදීය

[ ඇල්. ඒ. 962

1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.  
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —  
මූලික සිතියමේ නො ඒ 1,886. ගම—තයිනාදිව්

කැබැල්ල: 1.  
ඉඩමේ නම: ආලන්පුලමි.  
විස්තරය: වි කුඹුර.  
අයිතිකම් කියන්නා: විසිතිලියොම් නල්ලහම්බියේ හාය්බව වන කමලම්බිකෝයි.  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 7.4.

කැබැල්ල: 2.  
ඉඩමේ නම: ආලන්පුලමි.  
විස්තරය: වි කුඹුර.  
අයිතිකම් කියන්නා: තාමෝතරම්පිල්ලේයි හාලසිංහම්, තයිනාදිව්.  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0.2

කැබැල්ල: 4.  
ඉඩමේ නම: වාල්විබුදල්වයල්.  
විස්තරය: එලවළුවත්ත.  
අයිතිකම් කියන්නා: වයිතිලියොම් වෙල්ලදුරෙයිගේ දුටු සරදම්ති, තයිනාදිව්.  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 7.3.

කැබැල්ල: 5.  
ඉඩමේ නම: වාල්විබුදල්වයල්.  
විස්තරය: එලවළුවත්ත.  
අයිතිකම් කියන්නා: තාරනවිල්ලේ වයිතිලියොම් බිරිද තිල්ලෙයිවනම්.  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 5.1

කැබැල්ල: 6.  
ඉඩමේ නම: වාල්වෙබුදල්.  
විස්තරය: අවුරුදු 3ක් පමණ ඇති තල් ගස් 2ක් ඇති වත්ත.  
අයිතිකම් කියන්නා: සරවනමුත්තු සෝමසුන්දරම්ගේ හාය්බව වන මයිලම්බිකෝයි.  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0.6

කැබැල්ල: 7.  
ඉඩමේ නම: ආලන්කුලමි.  
විස්තරය: වි කුඹුර.  
අයිතිකම් කියන්නා: කදිරේසු කත්තයිගාගේ හාය්බව වන සවුන්තරම්, තයිනාදිව්.  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 10.2

කැබැල්ල: 8.  
ඉඩමේ නම: වාල්වෙබුසාල්.  
විස්තරය: වයස අවුරුදු 3ක් ඇති තල් ගස් 3ක් තිබෙන වත්ත.  
අයිතිකම් කියන්නා: සරවනමුත්තු සෝමසුන්දරම්ගේ හාය්බව වන මයිලම්බිකෝයි, තයිනාදිව්.  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 1.

කැබැල්ල: 10.  
ඉඩමේ නම: වාල්වෙබුසාල්.  
විස්තරය: දුම්කොල වත්ත සහ ගොඩ ඉඩම්.  
අයිතිකම් කියන්නා: සරවනමුත්තු එරතුපිල්ලේ.  
ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 6.1.

- කැබැල්ල: 11.**  
ඉඩමේ නම: වේලඳේ.  
විස්තරය: අවුරුදු 30-45ක් ඇති පොල් ගස් 3ක් සහ තල් ගස් 4ක් ඇති වත්ත සහ වී කුඹුර  
අයිතිකම් කියත්තා: මුදුරුගේ සහ සාප්පිපිල්ලේ, නයිනාදිවි  
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 9
- කැබැල්ල: 12.**  
ඉඩමේ නම: කිරික්කුකාඩු  
විස්තරය: වී කුඹුර  
අයිතිකම් කියත්තා: පොත්තයිසා සහරත්නම්, නයිනාදිවි.  
ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 5.6.
- කැබැල්ල: 13.**  
ඉඩමේ නම: කිරික්කුකාඩු.  
විස්තරය: වී කුඹුර.  
අයිතිකම් කියත්තා: පොත්තයිසා සහරත්නම්, නයිනාදිවි.  
ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 45
- කැබැල්ල: 14.**  
ඉඩමේ නම: කිරික්කුකාඩු.  
විස්තරය: ගොඩ ඉඩම  
අයිතිකම් කියත්තා: සිතම්පරම් එලයතම්බි, ගණපති සිවිරම්,  
නයිනාදිවි  
ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 26.
- කැබැල්ල: 15.**  
ඉඩමේ නම: කිරික්කුකාඩු  
විස්තරය: ගොඩ ඉඩම  
අයිතිකම් කියත්තා: සිතම්පරම් එලයතම්බි, ගණපති සිවිරම්,  
නයිනාදිවි  
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 29
- කැබැල්ල: 16**  
ඉඩමේ නම: කිරික්කුකාඩු  
විස්තරය: ගොඩබිම  
අයිතිකම් කියත්තා: සිතම්පරම් එලයතම්බි, ගණපති සිවිරම්,  
නයිනාදිවි.  
ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප 35
- කැබැල්ල: 18.**  
ඉඩමේ නම: කිරික්කුකාඩු.  
විස්තරය: වැව්ලියානු වත්ත.  
අයිතිකම් කියත්තා: කණපති නාගමුත්තු, වසිරි පිල්ලයන්.  
පිල්ලයන් මොදන් සහ සිත්තනම්බි ආණ්ඩු, නයිනාදිවි.  
ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 25
- කැබැල්ල: 19.**  
ඉඩමේ නම: කිරික්කුකාඩු  
විස්තරය අවුරුදු 40ක් ඇති පොල් ගස් 2ක්  
අයිතිකම් කියත්තා. මාරිමුත්තු මුත්තයිසා, නයිනාදිවි.  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 18
- කැබැල්ල: 20.**  
ඉඩමේ නම: කිරික්කුකාඩු  
විස්තරය අවුරුදු 30-50ක් ඇති පොල් ගස් 5ක්.  
අයිතිකම් කියත්තා: සුළුපත් රාමසාමි නයිනාදිවි  
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 102
- කැබැල්ල: 21.**  
ඉඩමේ නම: —  
විස්තරය: පාර  
අයිතිකම් කියත්තා: සුළුපත් රාමසාමි, නයිනාදිවි.  
ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 1.3.
- කැබැල්ල: 22.**  
ඉඩමේ නම: කිරික්කුකාඩු  
විස්තරය: අවුරුදු 20ක් ඇති පොල් ගසක් ඇති පොල් වත්ත.  
අයිතිකම් කියත්තා: රජයතන විහාරය සාරසාරතැන, දෙස්තර  
ජී ඩී ඩී විජේසේකර, බොරැල්ල.  
ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ නොවැම්බර් මස 26 වෙනි දින උදේ 10ට කඩවස් තාක්සයමේදී මා සම්මුඛව විය යුතුයි

තවද වම් 1954ක්වූ නොවැම්බර් මස 16 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවසන් එකී ඉඩම් ලබාගැනීම ඔහු වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ආදායම් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි.

ඒ. ඇස් නවරත්නරාජා,  
උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා

වම් 1954ක්වූ කැප්තැම්බර් මස 26 වෙනි දින  
සාපතේ කවිවේටියේදීය

අංකය: ඇල් 7352 බී සහ ඇල් 7352 බී/  
ජේ/ඇල් ඇල් 2705 (වීජ) සහ ජේ/ඇල් ඇල් 2547 (වීජ)

**1954 මැද අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතේ සංශෝධනය කරනු ලැබූ 1950 මැද අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 මැද අංක 39 දරණ (සංශෝධන) පනතින් සංශෝධනය කරනු ලැබූ 1950 මැද අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි එනම් අත්තරලපු වාසරාය

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

1953 මැද මස 6 වෙනි දින නො. 10,503 සහ 1953 මැද මස 8 වෙනි දින නො. 10,524 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද ඉඩම් හා ඉඩම් සංවිධාන ඇමතිතුමාගේ 1952 මැද දෙසැම්බර් මස 22 වෙනි දින නො. ජේ/ඇල් ඇල් 2547 (වීජ) සහ 1953 මැද මස 24 වෙනි දින නො. ජේ/ඇල් ඇල් 2705 (වීජ) දරණ ප්‍රකාශයන් පරිදි:—

1. කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්තිකත් පත්තුවේ නැගෙනහිර හතලිස් පහේ කෝරළේ අත්තරලපු සහ අස්වැද්දුම් නම් ගමෙහි පිහිටි මොරගල්ලේ වෙලයාය, වදුරැස්සේයාය, අස්වැද්දුම් කුඹුම්පිස්සේ යාය හෝ සහ කුඹුම්පිස්සේ යාය හෝ න නමැති ඉඩම්වලින් නො. ඒ 1,278 දරණ මූලික ගම් මැනීමේ සැලැස්මේ නො. 1 සිට 66 ය දක්වා මැන ඇදීන්වන අ 388, රු. 2, ප. 9 යක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

2 වත්තිකත් පත්තුවේ බස්නාහිර හතලිස් පහේ කෝරළේ පැයු කඩවල නම ගමෙහි පිහිටි ශ්‍රී සමුඛගහයේ න නමැති ඉඩමෙන් ඒ 1,284 දරණ මූලික ගම් මැනීමේ සැලැස්මේ 1 වෙනි බිම් කැබැල්ල යයි ඇදීන්වන අ 5, රු. 3, ප. 32 ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ නොවැම්බර් මස 30 වෙනි දින සූ හා 9 ට මල්පුත් සමග අත්තරලපු ඉඩම් සංවිධාන කාර්යාලයේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක්වූ නොවැම්බර් මස 22 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවසන් එකී ඉඩම් ලබාගැනීම ඔහු වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ආදායම් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

සාමි එච් සිල්වා,  
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ කැප්තැම්බර් මස 25 වෙනි දින  
කුරුණෑගල කවිවේටියේදීය

අංකය: ජේ/ජී/1202/ඇල් ඇම් 5290

**1954 මැද අංක 39 දරණ රජය සත්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතේ අංක 4 දරණ ඡේදයෙන් සංශෝධිතවූ 1950 මැද අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වෙනි ඡේදය යටතේ දැන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට රජය අදහස් කරන බැව් 1954 මැද අංක 39 දරණ ඉඩම් රජය සත්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතේ අංක 4 දරණ ඡේදයේ අංක 1 දරණ ඉඩම් රජය සත්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතේ අංක 4 දරණ ඡේදයේ අංක 1 දරණ උප ඡේදයෙන් සංශෝධිතවූ 1950 මැද අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි ඡේදය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් සැලැස්ම අංකය ඒ 738 ගම්—විත්තවල සහ නාගමුව

**කැබැල්ල : 1**  
 ඉඩමේ නම කානුවෙකුටුල වත්ත  
 විස්තර : අවුරුදු 30ක් වයස්වූ වත්ත, පොල්, කොස්, අඹ, දෙබඩ  
 සියඹලා, පුවක් යන ගස්ද අඩි ෭3෮ ගෙයක්ද, අඩි තාවකාලික  
 ගෙයක් සහ තාවකාලික තවත් ගෙවල් දෙකක්ද තිබේ  
 අයිතිකම් කියන්නෝ කැගල්ලේ කළුගල්ලේ පදිංචි මුත්තදිරම්  
 රාජලාගේ හේමලාගා ගෙවත් හේමලාගා  
 ප්‍රමාණය අ 0 රු 3, ප 20 4

**කැබැල්ල : 2**  
 ඉඩමේ නම නාගමුවන්ද හේත  
 විස්තර : අවුරුදු 30ක් වයස්වූ වත්ත පොල්, පුවක්, කොස් සහ  
 දෙබඩගස්ද, තාවකාලික ගෙයක්ද තිබේ  
 අයිතිකම් කියන්නා රඹුක්කන දඳුගල පදිංචි පී ඩී නවරත්න  
 ප්‍රමාණය අ 1, රු 3, ප 33 7

**කැබැල්ල : 3.**  
 ඉඩමේ නම නාගයාවත්ත  
 විස්තර : අවුරුදු 30ක් වයස්වූ වත්ත, පොල්, කොස් සහ පුවක්  
 ගස්ද, තාවකාලික ගෙයක්ද පාරක්ද තිබේ  
 අයිතිකම් කියන්නෝ රඹුක්කන නාගමුවේ පදිංචි අරඹවත්තගේ  
 සුළු අස්පුගාමි සහ අරඹවත්තගේ මුදියන්සේ  
 ප්‍රමාණය අ 1, රු 3, ප. 22

**කැබැල්ල 4.**  
 ඉඩමේ නම රත්මලේ හේත  
 විස්තර : අවුරුදු 30ක් වයස්වූ වත්ත, පොල්, කොස් සහ පුවක්  
 ගස්ද තාවකාලික ගෙයක සහ කඩයක කොටසක්ද තිබේ  
 අයිතිකම් කියන්නෝ පානදුරේ කුරුදුවේ පදිංචි මුතුකුඹ  
 ආරච්චිගේ කුමාරදාස කුලසේන ගුණතිලක, සහ බාලවත්ත ආරච්චිගේ  
 දේන ඇති නෝනා ගෘහිණී  
 ප්‍රමාණය අ 1, රු. 1, ප 10 3  
 එකතුව අ 6, රු 0, ප. 6.4.

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණුම්, අයිතිවාසිකම් හෝ වෙනත්  
 යම්කිසිකිසිකම් කිසි ධර්මයක් දෙකට තම තමන් හෝ ඔවුන්ගේ  
 ලියවිලිවලින් බලය ලත් අයටුන් හෝ වම් 1954 දේ දෙසැම්බර් මස  
 7 වෙනි දින පූර්වගත 9 ව රඹුක්කන සැසිබලාගුවේදී මා සම්මුඛවිය  
 යුතුයි

එවැනි වම් 1954 ක්වූ නොවැම්බර් මස 30 වෙනි දිනට මත්තෙන් ඒ  
 ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිකම්වල සවභාවයක් එකී ඉඩම්  
 ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක් වන්දි  
 මුදල හා ඒ මුදල ගණන් බැලූ සැටත් මා වෙත පිටපත් දෙකක්  
 සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඇ.ම. ජී පී ඩබ්ලිව් සමරසිංහ,  
 කැගල්ලේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා සහ  
 කැගලු දිසාවේ ඉඩම් රජය සන්නායක නිවේදක  
 නිරධාරිතාන

වම් 1954 දේ සැප්තැම්බර් මස 23 වෙනි දින,  
 කැගල්ලේ කච්චේරියේදීය

**අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන**

ඇල් ඩී—බී 49/50  
**වම් 1954 දේ අංක 39 දරණ ආඥාපනතින් සංශෝධිත  
 1950 අංක 9 දරණ ආඥාවලට ඉඩම් ගැනීමේ පනත**  
 7 වෙනි වගන්තිය යටතේ දැක්වීමයි  
 නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනපත් සිරිල්  
 පස්සස් සේරසිංහ වන මම 1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම්  
 ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු  
 ගැන මෙබිත් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර තිබෙන ඉඩම් ඉහතාති  
 පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ  
 ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට  
 අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා  
 ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම  
 කෙනෙක්ම—

- (අ) වම් 1954 ක්වූ නොවැම්බර් මස 6 වෙනි දින පූර්වගත  
 10 30ට නුවරඑළිය කච්චේරියට පැමිණ මා ඉදිරියේ  
 පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල  
 නින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක්  
 එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954 ක්වූ  
 මත්තෙන්බර් මස 25 වෙනි දින හෝ ඊට පූර්ව හෝ  
 ඉඩම් පිළිබඳව තමාගේ අයිතිවාසිකම්වල සවභාව,  
 වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ  
 ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි  
 විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී  
 සිටිය යුතුයි

ඩී ජේ සේරසිංහ  
 නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා  
 වම් 1954 ක්වූ සැප්තැම්බර් මස 27 වෙනි දින  
 නුවරඑළිය කච්චේරියේදීය

**උපලෙඛනය**

මූලික ඒලානයේ නො. පී. පී. ඒ 2,085 ගම්—කරගහයටතැන්න  
**කැබැල්ල : 1**  
 ඉඩමේ නම විල්ලරගොන්න මතුන්කැටිය  
 විස්තර හෝ අවුරුදු 40යි  
 අයිතිකම් කියන්නෝ ආර්. ජී. උක්කුබණ්ඩා, විජයබාහුකුණු,  
 කොත්මලේ එච් ඇම් බී.බී. මහත්මයා සහ එච්. ඒ රණතුංග,  
 මැතගම, පුබුලුමය  
 ප්‍රමාණය අ 0 රු 0, ප. 5

**කැබැල්ල : 2**  
 ඉඩමේ නම විල්ලරගොන්න මතුන්කැටිය  
 විස්තර හෝ අවුරුදු 40යි  
 අයිතිකම් කියන්නෝ ආර්. ජී. උක්කුබණ්ඩා, විජයබාහුකුණු,  
 කොත්මලේ, එච් ඇම් බී.බී. මහත්මයා සහ එච්. ඒ රණතුංග,  
 මැතගම, පුබුලුමය  
 ප්‍රමාණය අ 0, රු 1, ප. 5

**කැබැල්ල 3**  
 ඉඩමේ නම විල්ලරගොන්න මතුන්කැටිය  
 විස්තර හෝ අවුරුදු 40යි  
 අයිතිකම් කියන්නෝ ආර්. ජී. උක්කුබණ්ඩා, විජයබාහුකුණු,  
 කොත්මලේ, එච් ඇම් බී.බී. මහත්මයා සහ එච් ඒ රණතුංග,  
 මැතගම, පුබුලුමය  
 ප්‍රමාණය අ 5, රු 2, ප 37

**කැබැල්ල. 4**  
 ඉඩමේ නම විල්ලරගොන්න.  
 විස්තර හෝ අවුරුදු 40යි  
 අයිතිකම් කියන්නෝ ආර්. ජී. උක්කුබණ්ඩා, විජයබාහුකුණු,  
 කොත්මලේ, එච් ඇම් බී.බී. මහත්මයා සහ එච් ඒ රණතුංග,  
 මැතගම, පුබුලුමය  
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 20

**කැබැල්ල : 5.**  
 ඉඩමේ නම විල්ලරගොන්න මතුන්කැටිය  
 විස්තර හෝ අවුරුදු 40යි  
 අයිතිකම් කියන්නෝ ආර්. ජී. උක්කුබණ්ඩා, විජයබාහුකුණු,  
 කොත්මලේ එච් ඇම් බී.බී. මහත්මයා සහ එච් ඒ රණතුංග,  
 මැතගම, පුබුලුමය  
 ප්‍රමාණය අ 0 රු 1 ප 38

**කැබැල්ල. 6**  
 ඉඩමේ නම : විල්ලරගොන්න මාතලයවේ වේගාවා හේත  
 විස්තර හෝ අවුරුදු 40යි  
 අයිතිකම් කියන්නෝ ආර්. ජී. උක්කුබණ්ඩා, විජයබාහුකුණු,  
 කොත්මලේ, එච් ඇම් බී.බී. මහත්මයා සහ එච් ඒ රණතුංග,  
 මැතගම, පුබුලුමය  
 ප්‍රමාණය අ 1, රු. 1, ප 6  
 එකතුව අ. 8, රු. 0, ප. 0.

காணிகள்

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்  
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி. 2,999 (மாததனை).

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரிதனுண்டென்று 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜப்பசியர் 1 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்ப மிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காரியாக அதன் விஷயத்தில் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1954 ம் ஆண்டு (ஒக்டை) ஆவணி மாதம் 13 ந தேதியிலென்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

பி. கே. அய்யர்தன்,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பாட்டகுகள் (சாவேயர் ஜெனரல்) நில-அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில், கொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்மீது விசாரணை பண்ணப்படமாட்டா: அவ்வித காணித்துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனைப் பகுதியைச் சேர்ந்த கந்தபள்ள கோறையிலுள்ள நம்பவெல கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துணடுகள் இக்காணித் துணடுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு வெட்டகொலு வெவ கிராமத்தின் எல்லை, பனகலயிலிருந்து செல்லும் ரோட்டின் ஓர் பாகம் (வெட்டகொலுவெவ கிராமத்தின் எல்லை),

கீழ்க்கு, வெட்டகொலுவெவயிலிருந்து கலவடுவாகம் வரை செல்லும் பிரசித்த வேலைக்கந்தோ ரோட்டின் ஓர் பாகம் (கலவடுவாகம் கிராமத்தின் எல்லை), கலவடுவாகமயினதும் மகக்குலகலவெவயினதும் கிராமங்களின் எல்லைகள்,

தெற்கு மகக்குலகலவெவ கிராமத்தின் எல்லை,  
மேற்கு பனகல கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் இல. 358.

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம். ஏ. மு. ப.
1	நுக்கஹமுலயாய	2 1 16
2	—ரோட்டும் சேமிப்பும்	0 0 30
3	நுக்கஹமுலயாயவத்த	0 2 3
4	ஷே	0 2 14
5	ஷே	0 3 10
6	—அருவி	0 0 1
7	நுக்கஹமுலயாயவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 29
8	நுக்கஹமுலயாயவத்த	0 3 9
9	ஷே	0 0 2
10	—ரோட்டு (அரைவாசி விசாலம்)	0 0 29
12	கஹட்டகஹயாயேவத்த	0 0 12
13	கஹட்டகஹயாயேவத்த (பிரசித்த வேலைக்கந்தோ ரோட்டின் சேமிப்பு)	0 0 2
15	கஹட்டகஹயாயவத்த (பிரசித்த வேலைக்கந்தோ ரோட்டின் சேமிப்பு)	0 0 4
17	ஷே	0 0 3

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம். ஏ. மு. ப.
18	கஹட்டகஹயாயவத்த	0 1 27
19	ஷே	0 0 38
20	ஷே	0 3 25
21	கஹட்டகஹயாய (சேரிப்பாதை (கொலொனி ரோட்டு வுடன் சேமிப்பு)	0 2 22
22	நுக்கஹமுலயாயேவத்த (சேரிப்பாதை (கொலொனி ரோட்டு) வுடன் சேமிப்பு)	0 0 14
23	ஷே (ஷே)	0 0 13
24	ஷே (ஷே)	0 0 10
25	ஷே (ஷே)	0 0 8
26	ஷே (ஷே)	0 0 10
27	—ரோட்டு	0 2 32
28	தடுவாய்வாய (சேரிப்பாதை (கொலொனி ரோட்டு) வுடன் சேமிப்பு)	0 0 38
29	வறுகொல்லையாய (சேரிப்பாதை (கொலொனி ரோட்டு) வுடன் சேமிப்பு)	0 0 38
30	நுக்கஹமுலயாயேவத்த (சேரிப்பாதை (கொலொனி ரோட்டு) வுடன் சேமிப்பு)	0 0 19
31	நுக்கஹமுலயாயேவத்த (சேரிப்பாதை (கொலொனி ரோட்டு) வுடன் சேமிப்பு)	0 0 13
32	ஷே	0 3 13
33	ஷே	0 3 22
34	—அடிப்பாதை	0 0 18
35	கஹட்டகஹயாயேவத்த	0 1 15
36	கஹட்டகஹயாய	7 2 19
37	கஹட்டகஹயாயேவத்த	1 1 30
38	ஷே	0 1 0
40	—பிரசித்த வேலைக்கந்தோ ரோட்டு (அரைவாசி விசாலம்)	0 1 12
41	கஹட்டகஹயாய	0 0 17
44	கஹட்டகஹயாயேவத்த	0 2 12
45	ஷே	0 3 28
48	ஷே	0 1 36
49	நுக்கஹமுலயாய, கஹட்டகஹயாய (டேவ ஹுவ திட்டத்திற்கான ஓர் பாகம்)	37 3 12
50	வறுகொல்லையாய	16 0 3
51	—கறப்பாதை	0 0 33
52	—ரோட்டும் சேமிப்பும்	1 1 30
53	—சாந்துக் கிணறு	0 0 1
55	கஹட்டகஹயாயேவத்த	0 1 37
59	கஹட்டகஹயாய (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 32
59+	ஷே	1 2 39
60	நம்பவெல வெவ (குளமும் அணைக்கடும்)	7 0 29
62	நம்பவெல பறணகம்	2 3 11
64	—அடிப்பாதை	0 0 5
65	பலுவத்த	0 0 3
		மொத்தம் .. 92 2 8

மாததனை நி. உ. 9—1954

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.  
நி. 3,000 (மாததனை).

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரிதனுண்டென்று 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜப்பசியர் 1 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்ப மிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காரியாக அதன் விஷயத்தில் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1954 ம் ஆண்டு (ஒக்டை) ஆவணி மாதம் 13 ந தேதியிலென்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது:

பி கே அய்யர்தன்  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிக்கைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிபடங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக்காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக்கைவற்றிலேனுமுள்ள வழியுரித்த அக்காணிக்கைகளுக்கான உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டு களைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனை பகுதியைச் சேர்ந்த கந்தபள்ள கோறையிலுள்ள கல்வடுவாகம கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக் காணித் துண்டுகளெல்லாம் கீழ்க் காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு வெட்டகொலுவெவ கிராமத்தின் எல்லை ,  
கீழ்க்கு கட்டெக்கவெவ கிராமத்தின் எல்லை ,  
மேற்கு நம்பவெல கிராமத்தின் எல்லை, வெட்டகொலுவெவயி லிருந்து மகருகலவெவ வரை செல்லும் பிரசித்த வேலைக்கந்தோ ரேட்டின் ஓர் பாகம் (நம்பவெவயினதும் வெட்டகொலுவெவயினதும் கிராமங்களின் எல்லைகள்

இலங்கையளவை கிராமப்படம் இல 359.

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ று ப.
1	பட்டுயாயவத்த (பிரசித்த வேலைக்கந்தோ ரேட்டின் சேமிப்பு)	0 0 9
2	பட்டுயாயவத்த	0 1 9
3	பட்டுயாயவேறன்	0 1 19
4	பட்டுயாயவத்த	0 0 39
5	ஷெ	0' 0 31
6	ஷெ	0 1 3
8	—பிரசித்த வேலைக்கந்தோ ரேட்டின் (அரைவாசி விசாலம்)	0 1 26
9	பட்டுயாயவத்த	0 1 7
10	பட்டுயாய (அருவியுடன் சேமிப்பு)	0 2 39
11	—அருவி (வற்றிய)	0 0 0 1
12	பட்டுயாயவேறன்	4 0 28
13	—கிராமச்சங்க வண்டிப்பாதை	0 0 33
14	—அருவி (வற்றிய)	0 0 2
15	பட்டுயாய (அருவியுடன் சேமிப்பு)	0 2 4
16	பட்டுயாயவேறன்	5 3 23
17	—பிரசித்த வேலைக்கந்தோ ரேட்டின்	0 1 24
18	—பாழநிலம் (ரேட்டினுடனும் குளத்தின் அணைக் கட்டுதலும் சேமிப்பு)	0 0 36
19	கல்வடுவாகமவெவ (குளமும் அணைக்கட்டும்)	5 3 26
21	—ஹொரெவ எல்	0 0 7
	மொத்தம்	20 1 6

மாததனை நி உ. 10—1954

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 3,001 (மாததனை)

இத்கூடான திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1954 ம் ஆண்டு (ஆக்டோபர்) ஐப்பசிமீ 1 ந தேதியிலிருந்து முன்று மாத காலத்துக்குள் இதுண்டியிற கையொப்ப மிடவருக்கு ஒருவரும் அறியாமலிகுக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்தில் செயல்வேண்டிய செய்து முடிக்கப்படுமென்று மேற்கொண்டிய சட்டத் தின் 4 ம் பிரிவினபடி இதுனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1954 ம் ஆண்டு (ஆக்டோபர்) ஆவணி மாதம் 13 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிக் கொடுக்கப் பட்டது,

பி. கே. அய்யரத்தன்,

காணியுரிமை நிர்ணய உத்தியோகஸ்தர்.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிக்கைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிபடங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக்காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக்கைவற்றிலேனுமுள்ள வழியுரித்த அக்காணிக்கைகளுக்கான உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டு களைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனை பகுதியைச் சேர்ந்த கந்தபள்ள கோறையிலுள்ள மகருக்கலவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு நம்பவெல கிராமத்தின் எல்லை, கல்வடுவாகம கிராமத்தின் எல்லை, அணைக்கட்டு (கல்வடுவாகம கிராமத்தின் எல்லை) சிறு பாதை (கல்வடுவாகம கிராமத்தின் எல்லை) கல்வடுவாகம கிராமத்தின் எல்லை, அருவி (கல்வடுவாகம கிராமத்தின் எல்லை) கல்வடுவாகம கிராமத்தின் எல்லை,

கீழ்க்கு கட்டெக்கவெவ கிராமத்தின் எல்லை, கிராமச்சங்க ரேட்டின் ஓர் பகுதி (கட்டெக்கவெவ கிராமத்தின் எல்லை) டமன கிராமத்தின் எல்லை, அருவியின் ஓர் பகுதி (டமன கிராமத்தின் எல்லை),

தெற்கு அருவியின் ஓர் பகுதி—வற்றிய (டமன கிராமத்தின் எல்லை) அருவியின் ஓர் பகுதி (இஹலடிக்கல் கிராமத்தின் எல்லை) இஹலடிக்கல் கிராமத்தின் எல்லை, அருவியின் ஓர் பகுதி (இஹலடிக்கல் கிராமத்தின் எல்லை) அருவியின் ஓர் பகுதி (புலனேவெவ கிராமத்தின் எல்லை) புலனே வெவ கிராமத்தின் எல்லை, ரேட்டின் (புலனேவெவ கிராமத்தின் எல்லை),

மேற்கு பங்கல் கிராமத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் இல 360

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப.
1	பலுவத்த	2 0 9
3	பலுவத்த (போகும் வழி)	0 0 10
7	—சாநதுக் கிணறு	0 0 1
8	—வாயக்கால்	0 0 2
9	—மருத்தவா இடைக்கிடை வரும் அரசினர் மருத் துச்சாலை	0 0 3
10	இஹலவெவவேறன்	0 1 2
11	—கிராமச்சங்க பாதை	0 1 12
12	—கிராமச்சங்க பாதை (அரைவாசி விசாலம்)	0 0 21
13	பிரிசிக்கெவெல்காவவேறன் (கிராமச்சங்க பாதை யுடன் சேமிப்பு)	0 0 28
14	கல்தம்பிட்டியவத்த (ரேட்டின் சேமிப்பு)	0 0 9
15	ஷெ (ஷெ)	0 0 6
16	ஷெ .. (ஷெ)	0 0 7
17	—அடிப்பாதை	0 0 1
18	—பாழநிலம் (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 8
19	கல்தம்பிட்டியவத்த	0 1 31
20	ஷெ ..	0 1 13
21	ஷெ	0 1 35
22	பிரிசிக்கெவெல்காவவேறன்	8 0 15
24	—சிறு பாதை	2 3 23
25	இஹலவெவபாவலவேறன் (அரசாங்க சேமிப்பின் ஓர் பாகம்)	0 3 23
26	இஹலவெவபாவலவேறன் (அரசாங்க சேமிப்பின் ஓர் பாகம்)	0 3 25
27	—ஹொரெவ எல்	0 0 7
28	—அரசினர் பாடசாலை	0 0 15
29	பலுவத்தவெவயாய, இஹலவெவவேறன் (டேவலுறும் திட்டத்திற்கான சேமிப்பு)	8 0 31
30	—அடிப்பாதை	0 0 14
31	இஹலவெவ (குளமும் அணைக்கட்டும்)	10 0 10

காணீத துணடு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
32	இஹலவெலஹேன	33 0 33
33	—ரேடடும சேமிப்பும	0 1 38
34	இஹலவெலஹேன	1 1 26
35	ஷே	1 2 10
36	—ரேடடும சேமிப்பும	0 3 13
37	இஹலவெலஹேன (தேவஹுவ குடியேற்றத்திற்கு பூநதோட்டத்திற்கான சேமிப்பு)	6 1 3
38	—ரேடடும சேமிப்பும	1 0 17
39	இஹலவெலஹேன (அருவியுடன் சேமிப்பு)	3 1 23
40	—அருவி (வறறிய)	0 2 14
41	இஹலவெலஹேன, மெனேறியாய	19 3 31
42	இஹலவெலஹேன, மெனேறியாய (பிரசித்த வேலைக்கந்தோர ரேடடும சேமிப்பு)	1 3 35
43	முன்னமல்கையாய (பிரசித்த வேலைக்கந்தோர ரேடடும சேமிப்பு)	0 1 2
44	—அடிப்பாதை	0 0 17
45	பிஸிகேகெவெ (குளமும அணைக்கடம)	7 2 7
46	பிஸிகேகெவெலகாவஹேன (குளத்தின அணைக்க கட்டுடன் சேமிப்பு)	1 3 34
47	கல்பொக்கேஹேன	0 3 17
48	—கற்பாறை	0 2 11
49	கல்பொக்கேஹேன, அலுத்தவெலஹேன (அருவி கட்டுடன் சேமிப்பு)	12 2 0
50	—கற்பாறை	1 0 10
51	—அருவி (வறறிய)	0 0 14
52	—ஷே ( ஷே )	0 0 24
53	—ஷே ( ஷே )	0 1 3
54	—கற்பாறை	0 3 24
55	கல்பொக்கேஹேனமூகலான, கொமட்டாவேமூக லான (அருவியுடன் சேமிப்பு)	7 1 37
56	பிஸிகேகெந்தேகல	34 3 26
57	பிஸிகேகெமவத்த (பிரசித்த வேலைக்கந்தோர ரேடடு ம சேமிப்பு)	0 0 5
58	பிஸிகேகெமவத்த	0 0 27
59	பிஸிகேகெமவத்த (பிரசித்த வேலைக்கந்தோர ரேடடும சேமிப்பு)	0 0 5
60	பிஸிகேகெமவத்த	0 0 20
61	பிஸிகேகெமவத்த (பிரசித்த வேலைக்கந்தோர ரேடடும சேமிப்பு)	0 0 3
62	பிஸிகேகெமவத்த	0 0 14
63	பிஸிகேகெமவத்த (பிரசித்த வேலைக்கந்தோர ரேடடும சேமிப்பு)	0 0 3
64	பிஸிகேகெமவத்த	0 0 13
65	பிஸிகேகெமவத்த (பிரசித்த வேலைக்கந்தோர ரேடடும சேமிப்பு)	0 0 5
66	பிஸிகேகெமவத்த	0 0 22
67	—ரேடடும சேமிப்பும	2 0 25
68	இஹலவெலஹேன (அருவியுடன் சேமிப்பு)	0 0 22
69	—அருவி (வறறிய)	0 0 1
70	இஹலவெலஹேன	10 1 25
71	—ரேடடும சேமிப்பும	0 3 9
72	இஹலவெலஹேன	15 2 22
73	இஹலவெலஹேன (அருவியுடன் சேமிப்பு)	3 1 35
74	—அருவி (வறறிய)	0 0 30
75	இஹலவெலஹேன	10 1 8
76	முன்னமல்கையாய (பிரசித்த வேலைக்கந்தோர் ரேடடும சேமிப்பு)	0 0 10
77	முன்னமல்கையாய	0 0 39
78	முன்னமல்கையாய (அருவியுடன் சேமிப்பு)	1 2 18
79	—அருவி (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 0 11
80	முன்னமல்கையாய	26 1 16
81	கல்பொக்கேமூகலான	9 3 33
82	கொமட்டாவேமூகலான, கல்பொக்கேமூகலான (அருவிகளுடன் சேமிப்பு)	3 0 31
83	—அருவி (வறறிய)	0 0 16
84	ஷே ( ஷே )	0 0 29
85	ஷே ( ஷே )	0 0 18
86	ஷே ( ஷே )	0 0 22
மொத்தம்		261 0 7

மாத்தளை நி. உ. 11—1954

காணியுரிமை நிர்ணயச் சட்டம்	விசாலம்
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்	
நி 3,002 (இரத்தினபுரி)	
இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அநில எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மீ 1ந் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இன்னடியிற கையொப்பமிட்ட வருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்தில செயய வேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது	
1954 ம் ஆண்டு (ஒகஸர்) ஆவணி மாதம் 17 ந் தேதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற கொடுக்கப்பட்டது	
எஸ் எஸ் டி சிலவா	
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார	
**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்	
(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலுக்கமான விபரம் கொழும்பு (செற்றில்மென ரெப்பிசா) காணிய நிர்ணய உத்தியோகத்தரிடமும அவைகளின் அளவைப்பாடகன (சாஹேயா ஜெனரல்) நில அளவைக்காரிய காத்தரிடமும பெற்றுக்கொள்ளலாம்	
(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாடுமென்பதை அறிந்துகொள்க	
(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணிக் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணிக் துண்டுகளைப்பற்றி மேற்சுறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணிக் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.	
அட்டவணை	
சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், குக்குல கொறளை யைச்சேர்ந்த உட்பத்துவயிலுள்ள இஹலவெலஹேன கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணிக் துண்டுகள் இக்காணிக் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —	
வடக்கு: போட்டியுத்தென கிராமத்தின் எல்லை,	
கிழக்கு: இலும்பேகந்த (ஓர் பகுதி) கிராமத்தின் எல்லை, பெருக்கடியே தொலயின் ஓர் பகுதி (இலும்பேகந்த (ஓர் பகுதி) கிராமத்தின் எல்லை தெற்கு பொத்துபிட்டி கங்கயின் ஓர் பகுதி (இலும்பேகந்த (ஓர் பகுதி) கிராமத்தின் எல்லை	
மேற்கு: பெலஹேனே தொலயின் ஓர் பகுதி (கெசிலப்பிட்டிய (ஓர் பகுதி) கிராமத்தின் எல்லை), கெசிலப்பிட்டிய (ஓர் பகுதி) கிராமத்தின் எல்லை	
இலங்கை யளவை கிராமப்படம் இல 934	
காணிக் துண்டு	விசாலம்
காணியின பெயர்	ஏ றா ப
1 பெலஹேனே தொல (அரைவாசி விசாலம்), (அருவி)	2 0 25
2 பெற்கல மூகலான	247 3 39
3 மஹேறலிகஹேனே தொல (அருவி)	3 0 3
4 — அருவி	1 0 28
5 மிஸிஹேனேதொல (அருவி)	8 1 30
6 பெறுகறறியே தொல (அரைவாசி விசாலம்) (அருவி)	0 3 22
7 கொடியகாரகொடகந்த	4 0 21
8 — அருவி	0 1 11
9 கொடியகாரகொடகந்த, கலவானவத்தஹேன, குறுலமோதறஹேன	22 3 23
10 பெறுகலமூகலான	1 1 25
11 வத்தேஹேனேதெர்லு (அருவி)	2 2 36
12 கொடியகாரகொடகந்த	20 0 30
13 — அடிப்பாதை	0 0 1
14 — அடிப்பாதை	0 0 2
15 குறுல மோதறஹேன, கபறவலுக்கந்தஹேன, கொடியகாரகொடகந்த	27 3 1
16 இலகோலேவத்த	1 0 38
17 — அடிப்பாதை	0 0 38
18 பொத்துபிறறிகங்க (அரைவாசி விசாலம்) அருவி	8 3 32
19 கபறவலுக்கந்த (அருவியுடன் சேமி	0 1 1
20 — அடிப்பாதை	0 0 6



காணித் துண்டு	காணியின பெயர்	விசாலம். ஏ ரு ப.
21	பெருகலமுககலான, கெருனேறேனே அதுற	6 0 33
22	கொடிகாற்கொடகநத	90 2 23
23	அனனககாலவேறேனேயொட	1 3 33
24	கொடிகாற்கொடகநத	8 0 13
25	— அடிப்பாதை	0 0 6
26	— அருவி	1 0 2
27	— அடிப்பாதை	0 0 17
28	— அருவி	1 1 26
29	வீவடவுனேறேன	8 0 27
30	— அருவி	0 2 10
31	பெறுகற்றியேறேன, கொடிகாற்கொடகநத	19 3 3
32	— அடிப்பாதை	0 0 5
33	நாஹேலமேதொல (அரைவாசி விசாலம்) (அருவி)	0 0 28
34	தென்னேறேனே அதுற	0 3 36
35	கொடிகாற்கொடகநத	16 1 8
36	கொடிகாற்கொடகநத	34 3 36
37	அனனககாலவேறேனேதொல (அருவி)	1 0 25
38	ஹலபாவெலகும்புற (அருவியுடன் சேமிப்பு)	0 2 2
39	ஹலபாவெலவத்த (அருவியுடன் சேமிப்பு)	1 0 12
மொத்தம்		546 3 37

இரத்தினபுரி நி உ 2—1954

**காணியுரிமை நிர்ணயச் சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி 3,003 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன எப்பங்குகேனும் அதில் எச்சோந்தககேனும் தமக்கு உரித்துண்டென்று 1954 ம் ஆடு (ஒகடோபா) ஜப்பசிமீ 1 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்ட வருக்கு\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன விஷயத்தில் செய்ய வேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1954 ம் ஆடு (ஒகடோபா) ஆவணி மாதம் 17 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எஸ். எல். டி. சில்வா

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்படிங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக்காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாடுமென்பதை அறிந்துகொள்க

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டு களைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுபிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், குக்குலகோற்றேனையச் சோந்த உபத்தலவிலுள்ள அறுக்கொட கிராமத்தில் இருக்கும் கீழ்க் காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க் காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு. தெற்கு தொலியின ஓர் பாகம் (தெற்கு கிராமத்தின் எல்லை)

கிழக்கு கமமெத்தயினதும் கதலையினதும் பஹல பொத்தபிறறிய (ஓர் பாகம்) இன்னும் கிராமங்களின் எல்லைகள்

தெற்கு கமபலவல்கட கிராமத்தின் எல்லை.

மேற்கு கமபலவல்கடயினதும் தெற்குலயினதும் கிராமங்களின் எல்லை ள் தெற்கு தொலியின ஓர் பாகம். (தெற்கு கிராமத்தின் எல்லை)

காணித் துண்டு.	காணியின பெயர்	விசாலம் ஏ ரு ப.
1	தெற்குலதொல (அருவி- அரைவாசி விசாலம்)	1 1 31
2	— அருவி	0 1 24
3	பலமேமெடொலத்தமியேறேன, தெலகறைமனடி யேறேன, மெடொலத்திறிவெலவேறேன	71 3 17
5	— அருவி	0 1 3
6	அம்பகறைதென்னேறேன	6 2 24
7	— அடிப்பாதை	0 0 30
8	பலமேமெடொலத்தென்னேறேன, ஹீனகுறூரான ஹேன	46 0 17
9	திப்பொட்டுவகலமுககலான	62 0 39
11	— அடிப்பாதை	0 1 15
13	அலுத்தகல்வத்த	0 3 28
15	கெருளத்தே அலுத்தகல்வத்த	0 2 19
16	கெருளெலவேறேன	2 2 21
17	இலுக்கேவத்தபல்லஹ	1 1 8
18	ஹாலிவத்ததொல (அருவி)	0 1 19
19	ஹாலிவத்ததேறேன, கெருளெலவேறேன	3 0 26
20	— அடிப்பாதை	0 0 27
21	ஹாலிவத்ததேதெனிய	0 1 19
24	தெலிகறைறேன	50 0 16
25	சிறிவாதனஹாமிக்கேவத்த	3 1 19
26	ஹேறத்தஹாமிக்கேவத்த அல்லது கல்லெனேறேன வத்த	2 3 24
27	— அடிப்பாதை	0 0 9
28	இலுக்கென்னேறேன, கல்லெனேறேன	19 3 27
29	ஹேறத்தஹாமிக்கேவத்த அல்லது இலுக்கென்னே வத்த	2 3 16
30	டிக்கொடெலமுககலான	16 2 25
31	— நீப்பாசன எல	0 1 19
32	— அடிப்பாதை	0 0 12
33	கல்லெனேறேனே	30 1 4
34	— அருவி	0 0 20
35	சினிமத்தலெடெனியேறஹல	1 0 37
36	பட்டுறேனேமுககலான	10 2 25
37	சினிமத்தலெடெனிய	0 3 6
39	— நீப்பாசன எல	0 0 18
41	— அடிப்பாதை	0 0 7
42	— நீப்பாசன எல	0 0 19
44	உக்குவாதெனியே அலவெத்தம்	0 1 26
45	உக்குவாதெனியேமுககலான	13 1 19
46	— அருவி	0 1 17
47	பற்றறேனே இந்நிடிமியடி	5 2 11
48	— அடிப்பாதை	0 0 7
மொத்தம்		358 1 30

இரத்தினபுரி நி உ. 3—1954

**காணியுரிமை நிர்ணயச் சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 3,004 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன எப்பங்குகேனும் அதில் எச்சோந்தககேனும் தமக்கு உரித்துண்டென்று 1954 ம் ஆடு (ஒகடோபா) ஜப்பசிமீ 1 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்ட வருக்கு\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன விஷயத்தில் செய்ய வேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1954 ம் ஆடு (ஒகடோபா) ஆவணி மாதம் 17 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எஸ். எல். டி. சில்வா

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்படிங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக்காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரிதாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், குககுலகோறனை யசுரோந்த உட்பத்தவயிலுள்ள கம்பளவலகட கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன -

வடக்கு பனபொலயினதும் அறுகுகொடியினதும் கிராமங்களின் எல்லைகள்.

கிழக்கு பஹலபொததுபிறறிய (ஓரா பாகம்) கிராமத்தின் எல்லை, கமீமேதொலயின ஓரா பாகம் (பஹலபொததுபிறறிய (ஓரா பாகம்) கிராமத்தின் எல்லை)

தெற்கு : பொததுபிறறி கங்கயின ஓரா பாகம் (ஹப்புகொட கிராமத்தின் எல்லை)

மேற்கு இமேதொலயின ஓரா பாகம் (பனபொல கிராமத்தின் எல்லை) பனபொல கிராமத்தின் எல்லை

இலக்கையளவை கிராமப்படம் இல 942

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	அறுகுகொடமுகக்கலான	7 1 20
2	இலுகதெனனேறேன	8 0 11
3	— அடிப்பாதை	0 0 8
4	— அடிப்பாதை	0 0 5
5	இலுகதெனனேமுகக்கலான	2 3 29
6	இலுகதெனனேறேன, கெந்தகுலனேறேன	18 3 16
7	— அருவி	0 0 33
8	— அருவி	0 0 27
9	— அடிப்பாதை	0 0 7
10	கெந்தகுலனேமுகக்கலான	1 1 11
11	அனடாவலகாவறேன	0 1 1
12	ஆனடாவலகாவ தொல	0 2 21
14	கலஉடறேனேமுகக்கலான	3 1 34
15	பொததுகலவிலேறேன, மெதறெறெஸேறேன பேதனகஹறேன, குலுகஹறேன், பெலகஹறேன, கடவத்தறேன, வாடிகலவத்தறேன, பெங்கிறினனபந்தறேறேன, பறகஹறேன, பொலகஹறேன, பறறறேன, கொந்துகலறேன, கந்தேவத்தறேன, உடதெனியேறேன	157 1 29
16	பெலகஹறேனேமுகக்கலான	3 2 1
18	— அடிப்பாதை	0 0 8
21	கமீமேதொல (அருவி-அரைவாசி விசாலம்)	0 0 33
22	உடதெனியகாவறேன, கொந்துகலறேன, கந்தேவத்தறேன	6 0 19
23	— அடிப்பாதை	0 0 22
25	கொந்துகலறேனேவத்த	2 2 4
26	தொலகாவவத்த	1 3 5
28	தொலகாவவத்த (கமீமேதொலவுடன் சேமிப்பு)	0 3 13
29	தொலகாவவத்த	0 0 26
30	கொந்துகலறேன	1 0 29

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
31	பெனறேகலகாவ அலுவலத்த அல்லது கொந்து கலறேனேவத்த	1 0 25
32	— சிறு பாதை	1 1 14
34	கலபொத்தேறேனேவத்த	1 0 5
35	எட்டகஹறேன	2 0 31
36	எட்டகஹறேனேவத்த	2 1 26
38	பொலகஹறேனேவத்த	1 1 5
39	பொலகஹறேனேவத்த (பறகஹறேன தொலவுடன் சேமிப்பு)	0 1 18
40	எட்டகஹறேன, பொலவத்தறேன	2 0 18
41	பறகஹறேன தொல	0 0 27
42	பறகஹறேனேவத்த (பறகஹறேன தொலவுடன் சேமிப்பு)	0 1 18
43	பறகஹறேனேவத்த	1 3 3
44	கடவத்தறேனேகாவலுக்கலான அல்லது கடவத்தறேனேஅதுற	1 0 24
45	— அருவி	0 0 15
47	குமபலத்தனேதொல	0 1 3
48	— ரோடு	0 1 6
49	— அருவி	0 0 38
50	— அருவி	0 0 28
51	மெதறெறெஸேவத்த	0 2 31
52	மெதறெறெஸேவத்த (இமேதொலவுடன் சேமிப்பு)	1 0 0
53	இமேதொல (அரைவாசி விசாலம்)	0 0 23
54	— ரோடு	0 2 20
55	இமேதொலகாவவத்த (இமேதொலவுடன் சேமிப்பு)	1 1 32
56	கமடிகஹறேனேவத்த	0 2 21
57	கமடிகஹறேனேவத்த	0 2 17
58	கமடிகஹறேன, பஹலகஹறேன	6 0 16
59	பொற்றுப்பிறிகங்க (அரைவாசி விசாலம்)	11 2 19
60	ஹொறகனதெனியேவத்த (பொத்தப்பிறறிகங்கவுடனும் அருவிபுடனும் சேமிப்பு)	2 2 7
61	ஹொறகனதெனியேவத்த	0 2 34
63	— அருவி	0 1 1
64	முத்தெடுவறேன	1 2 15
66	— அருவி	0 0 6
67	கடவத்தறேன	1 0 37
68	கடவத்தறேன	1 0 15
69	பறகஹறேனேவத்த (பொததுபிறறிகங்கவுடன் சேமிப்பு)	1 2 34
70	பறகஹறேனதொல	0 0 3
71	பறகஹறேன, பலலேபொத்தேறேன, கட்டுகல எல்லகாவறேன, கட்டுகலஎல்லகாவறேன	6 1 38
72	— அடிப்பாதை	0 0 5
73	கங்க அததறவத்த (பொததுபிறறி கங்கவுடன் சேமிப்பு)	1 1 5
74	கங்கஅததறவத்த	0 1 23
75	இமபுலேகஹறவத்த	1 0 3
77	கஜு கலவத்த	1 0 4
78	நெக்கெதெனியேறேன, கிளீறகொடெலேறேன இமேதொலகாவறேன	10 0 12
80	நெக்கெதெனியேவத்த	1 0 0
81	நெக்கெதெனியேவத்த (பொததுபிறறி கங்கவுடன் சேமிப்பு)	1 0 38
82	இமபுலேகஹறேன, கட்டுகலஎல்லகாவறேன	2 0 18
மொத்தம்		290 1 33

இரத்தினபுரி நி உ. 4-1954

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவினபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புனுகுண்டா புலங்குலம் ஆகிய நான்கு இடதொல பிரகடனம் செய்கின்றேன

பீ பி புலங்குலம், கொழும்பு, நிலமும், நில அபிவிருத்தி மந்திரி 1954 ம (நா) (செப்டெம்பர்) புரட்டாதிடீ 8 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் LR 1430 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/54 L/208

காணியின் விபரம்

(1) அலுராத்தபுர டிஸ்திரிக், ஹூறுலுப்பலாததை குஞ்சு துலாணை கிழக்கிலுள்ள இகாலவெவ கிராமத்திலுள்ளதும், 17 போச்சல விசால முடையதும், கதுறுகாஹ இடம் என்ற கூறப்படுவதுமான காணியின் ஒரு பகுதியும், பின்வரும் எல்லைகளையுடையதுமான காணி -

வடக்கு : பதவியாவுக்குப் போகும் ரோடு, கிழக்கு முடிக்குரிய சேனையும் போகும் ரோடும், தெற்கு கதுறுகாஹ இடம், லந்தகேல, டிவுலகாஹ இடம் ஆகிய இலவகனின் பகுதிகள், மேற்கு முடிக்குரிய சேனையும் பதவியாவுக்குப் போகும் ரோடும்

(2) அலுராத்தபுர டிஸ்திரிக், ஹூறுலுப்பலாததை, குஞ்சு துலாணை கிழக்கிலுள்ள இகாலவெவ கிராமத்திலுள்ளதும், 13 போச்சல விசால முடையதும், லந்தகேல எனக் கூறப்படுவதுமான காணியின் ஒரு பகுதியும், பின்வரும் எல்லைகளையுடையதுமான காணி -

வடக்கு . பதவியாவுக்குப் போகும் ரோடு, கிழக்கு . முடிக்குரிய சேனையும் போகும் ரோடும்,

தெற்கு கதறுகாஹ இடம், லந்தகேல, டிவுல்காஹ இடம் ஆகிய இவைகளின் பகுதிகள்,

மேற்கு முடிக்குரிய சேனையும் பதவியாவுக்குப் போகும் ரேட்டும்

(3) அனுராதபுர டிஸ்திரிக், ஹூறுலுப் பலாததை குஞ்சு துலாணீன கிழக்கிலுள்ள இகால வெவ கிராமத்திலுள்ளதும், 26 போச்சுல விசாலமுடையதும் டிவுல்காஹ இடம் எனக் கூறப்படுவதுமான காணியின் ஒரு பகுதியும், பின்வரும் எல்லைகளையுடையதுமான காணி —

வடக்கு பதவியாவுக்குப் போகும் ரேட்டும்,

கிழக்கு முடிக்குரிய சேனையும் போகும் ரேட்டும்,

தெற்கு : கதறுகாஹ இடம், லந்தகேல, டிவுல்காஹ இடம் ஆகிய இவைகளின் பகுதிகள்,

மேற்கு முடிக்குரிய சேனையும் பதவியாவுக்குப் போகும் ரேட்டும்

(4) அனுராதபுர டிஸ்திரிக், ஹூறுலுப் பலாததை, குஞ்சுதுலாணீன கிழக்கிலுள்ள இகாலவெவ கிராமத்திலுள்ளதும், 39 போச்சுல விசாலமுடையதும், செலம்பாகாஹ இடம் எனக் கூறப்படுவதுமான காணியின் ஒரு பகுதியும், பின்வரும் எல்லைகளையுடையதுமான காணி —

வடக்கு : அதே நிலத்தின் மிகுதிப் பாகம்,

கிழக்கு : முடிக்குரிய சேனையும் பதவியாவுக்குப் போகும் ரேட்டும்,

தெற்கு : பதவியாவுக்குப் போகும் ரேட்டும்,

மேற்கு : செந்த நெவையலும் பதவியாவுக்குப் போகும் ரேட்டும்

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியை எடுத்தற் று சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவினையுடைய 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௩ (ஆகஸ்டு) ஆவணிப்பீ 2 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின இலக்கம் LB 1403 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LID 594/53

காணியின் விபரம்

வட மதைய மாகாணம், அனுராதபுர டிஸ்திரிக், குறுலுப்பலாததை, குஞ்சுது கோறணீ, கம்பிலல்லாவெற்றியாவ கிராமத்திலுள்ளதும் ஏ 0, று 1, ப 24 விசாலமுள்ளதும், புறுத்தகாஹுவத்த என்று கூறப் படுவதும், பின்வரும் எல்லைகளையுடையதுமான காணி —

வடக்கு யக்காவெவவுக்குச் செல்லும் வண்டிப் பாதை,

கிழக்கு வண்டிப் பாதை,

தெற்கும், மேற்கும் : குளக்கட்டுக்காக ஒதுக்கப்பட்ட காணி

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் று சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவினையுடைய 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௩ (செப்டெம்பர்) புரட்டாதிப்பீ 1 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின இலக்கம் LB 1428 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 210

காணியின் விபரம்

அனுராதபுர டிஸ்திரிக், ஹூறுலுப் பலாததை, குஞ்சுதுலாணீன கிழக்கு, பரனவெல் போகாஹுவெவிலுள்ள பஹால பாகயா எனனு மிடத்திலுள்ள ஏ 0, று 2, ப 33 விசாலமுள்ளதும், மயில்காஹ குமபுற எனப்படும் காணியின் ஒரு பகுதியும் பின்வரும் எல்லைகளையுடையதுமான காணி —

வடக்கும், தெற்கும் : அதே நிலத்தின் பகுதிகள்,

கிழக்கும், மேற்கும் : பதவியாவுக்குப் போகும் ரேட்டும் ஒதுக்கு

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் று சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் று சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௩ (செப்டெம்பர்) புரட்டாதிப்பீ 2 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின இலக்கம் LD 1250. காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 34 T 47

காணியின் விபரம்

றுவர எலியா டிஸ்திரிக், உடேஹவஹெறற் பி கா அ யின் பகுதி, தமுணுமேய கிராமத் தலைமைக்காரண பிரிவு, ஹாக்கம் கிராமத்திலிருக்கும், அம்பகஹாவத்த, ஹங்குறுவக்கடை குருப்பின் ஹங்குராங்க கடைப் பகுதி எனப்படும் காணிகளிலிருந்து ஏறக்குறைய மொத்தம் ஏ 11, று 2, ப 22 56 விசாலமுள்ள நான்கு துண்டுகள் பொதுவேலை அதிகாரியின் 1954 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 23 ந திகதியிட்ட படத்தின் 1, 2, 3, 4 ம இலக்க துண்டுகளாக காணிக்கப்பட்டன இக்காணிகளின் எல்லைகள் பின்வருமாறு —

**துண்டு 1.**

வடக்கு பெரும்படக்கெதர டிஹிரா, மேற்படி கிரி புகுசா, மேற்படி சுயா ஆகியோர் உரித்துக்கோரும் அம்பகஹாவத்த எனப்படும் காணி,

கிழக்கு ஹங்குராங்ககடை பொதகுள் விஹாரையிலு உரித்துக் கோரப்படும் அம்பகஹாவத்த எனப்படும் காணி, தெற்கு ஹங்குராங்ககடை குருப்பின் ஹங்குராங்ககடை பகுதி எனப்படும் காணி

மேற்கு டிவு

**துண்டு 2**

வடக்கு பொதகுள் விஹாரையிலு உரித்துக் கோரப்படும் அம்பகஹாவத்த எனப்படும் காணி,

கிழக்கு பெரும்படக்கெதர கிரி உக்குவா உரித்துக்கோரும் அம்பகஹாவத்த எனப்படும் காணி, தெற்கு ஹங்குராங்ககடை குருப்பின் ஹங்குராங்ககடை பகுதி எனப்படும் காணி,

மேற்கு பெரும்படக்கெதர கிரிபுகுசா, மேற்படி சுயா ஆகியோர் உரித்துக்கோரும் அம்பகஹாவத்த எனப்படும் காணி

**துண்டு 3**

வடக்கு பெரும்படக்கெதர கிரி உக்குவா உரித்துக்கோரும் அம்பகஹாவத்த எனப்படும் காணி,

கிழக்கு ஹங்குராங்ககடை குருப்பின் ஹங்குராங்ககடை பகுதி எனப்படும் காணி

தெற்கு டிவு

மேற்கு பொதகுள் விஹாரையிலு உரித்துக்கோரப்படும் அம்பகஹாவத்த எனப்படும் காணி

**துண்டு 4.**

வடக்கு ஹங்குராங்ககடை குருப்பின் ஹங்குராங்ககடை பகுதி எனப்படும் காணியின் எஞ்சிய பாகங்கள்.

கிழக்கு டிவு

தெற்கு டிவு

மேற்கு டிவு

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் று சட்டம் 5 ம பிரிவினையுடைய 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் று சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவினையுடைய 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும், அது எடுத்துக் கொள்ளப்படும் என்றும் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,

காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௩ (செப்டெம்பர்) புரட்டாதிப்பீ 9 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக்

ஏசண்டுவின இலக்கம்

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காரியாலயத்தின் இலக்கம்

Q 4784/J 54 T 266

காணியின விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலவில் அலன் அவெனியூ விலிருக்கும் வரிமதிப்பு இல 147 கொண்ட சுமாரா 34 31 போச்சல விசாலமுள்ள எல்லாக காணியும் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அறப்பற்று பிளேஸ்,  
கிழக்கு திரு டி. ஏ. டபிள்யூ அறப்பற்றுக்குரிய வளவு,  
தெற்கு ஸ்ரீமதி ஜி ஜி டோலுக்குரிய வளவு  
மேற்கு அலன் அவெனியூ

(2) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலவில் அறப்பற்று பிளேசி லிருக்கும் வரிமதிப்பு இல 6 கொண்ட சுமாரா 25 போச்சல விசாலமுள்ள எல்லாக காணியும், எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அறப்பற்று பிளேஸ்,  
கிழக்கு திரு ஏச டபிள்யூ டயசின் வளவு,  
தெற்கு திரு ஜே ஸ்பாகஸ்குரிய வளவு,  
மேற்கு திரு. ர சி டி. கிறைறற்குரிய வளவு

(3) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலவில், அலன் அவெனியூ விலிருக்கும் வரிமதிப்பு இல 149 கொண்ட சுமாரா 22 போச்சல விசாலமுள்ள எல்லாக காணியும் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு திரு டி. யேசன் பொன்னாக்குரிய வளவு,  
கிழக்கு திரு டி. ஏ. டபிள்யூ அறப்பற்றுக்குரிய வளவு,  
தெற்கு திரு எவ ஜி ஸ்பாகஸ்குரிய வளவு,  
மேற்கு அலன் அவெனியூ.

(4) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலவில் அலன் அவெனியூ விலிருக்கும் வரிமதிப்பு இல 151 கொண்ட சுமாரா 20 போச்சல விசாலமுள்ள எல்லாக காணியும், எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஸ்ரீமதி ஜி ஜி டோலுக்குரிய வளவு,  
கிழக்கு திரு டி. ஏ. டபிள்யூ அறப்பற்றுக்குரிய வளவு,  
தெற்கு திரு எவ ஜி ஸ்பாகஸ்குரிய வளவு,  
மேற்கு அலன் அவெனியூ

(5) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள் தெஹிவலவில் அலன் அவெனியூ விலிருக்கும் வரிமதிப்பு இல 159/1 கொண்ட சுமாரா ரூ. 1, ப 24 விசாலமுள்ள எல்லாக காணியும் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு திரு எவ ஜி ஸ்பாகஸ்குரிய வளவு,  
கிழக்கு திரு அலகஸ் அறக்கோற்குரிய வளவு,  
தெற்கு கிறவல ரேட்டே,  
மேற்கு ஸ்ரீமதி எல். சி டி. சிலவாவுக்குரிய வளவு

(6) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலவில் அலன் அவெனியூ விலிருக்கும் வரிமதிப்பு இல 248 கொண்ட சுமாரா எ 1, ரூ 0, ப 4 விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஸ்ரீமதி ஜி ஜெ ஜெயா, திரு டி. ஏ. டபிள்யூ அறப்பற்று, திரு இ சி டி. கிறைறறா அவாகட்குரிய வளவுகள், திரு ஏ ஜெ சியபல், திரு ஏச டபிள்யூ டயல் அவாகட்குரிய வளவுகள்,  
கிழக்கு திரு அலகஸ் அறக்கோற்குரிய வளவு,  
தெற்கு கிறவல ரேட்டே, ஸ்ரீமதி எல் சி டி. சிலவா, திரு. எல். ஏ. டி. பி. அபயவாதன அவாகட்குரிய வளவு,  
மேற்கு அலன் அவெனியூ

(7) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலவில் அலன் அவெனியூ விலிருக்கும் வரிமதிப்பு இல 159 கொண்ட சுமாரா 29 போச்சல விசாலமுள்ள எல்லாக காணியும், எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு எவ ஜி. ஸ்பாகஸ்குரிய வளவு,  
கிழக்கு எல். ஏ. டி. பி. அபயவாதனவுக்குரிய வளவு,  
தெற்கு கிறவல ரேட்டே,  
மேற்கு கிறவல ரேட்டே, திரு எவ. ஜி ஸ்பாகஸ்குரிய வளவு

(8) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலவில் அறப்பற்று பிளேசி லிருக்கும் வரிமதிப்பு இல 4 கொண்ட சுமாரா 1 ரூட விசாலமுள்ள எல்லாக காணியும் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அறப்பற்று பிளேஸ்,  
கிழக்கு திரு ஏ. ஜெ சிபெல்குரிய வளவு,  
தெற்கு திரு பி ஜே ஸ்பாகஸ்குரிய வளவு,  
மேற்கு திரு டி. ஏ. டபிள்யூ அறப்பற்றுக்குரிய வளவு

(9) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலவில் அறப்பற்று பிளேசி லிருக்கும் வரிமதிப்பு இல 2 கொண்ட சுமாரா ரூ. 2, ப 10 விசால முள்ள எல்லாக காணியும் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அறப்பற்று பிளேஸ்,  
கிழக்கு திரு. இ. சி டி. கிறைறற்குரிய வளவு,  
தெற்கு எவ சி. ஸ்பாகஸ்குரிய வளவு,  
மேற்கு திரு. டி. ஜேசன் பொன்னா, ஸ்ரீமதி ஜி ஜி டோல், ஸ்ரீமதி ஜி. ஜே ஜெயா அவாகட்குரிய வளவு.

இலக்கம் J 54 LG 308-S

1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினாடியான பிரகடனம்

கீழ்க்காணும் அட்டவணியில் காட்டியிருக்கும் ஒவ்வொரு காணியும் ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்த சட்டத்தின் பிரிவு 5 (1) ன பிரகாரம் (இச்சட்டத்தின் 62 (1) ம பிரிவினா 5 ம மாற்றியமைக்கப்பட்ட 1947 ம ஆண்டின் விசேஷ பிரதேச (கொழும்பு) அபிவிருத்தி சட்டம் இல. 40, பிரிவு 5 உடன வாசித்தல்) இந்நகர் காணிகள் எடுத்தகொள்ளப்படும் என்று நில, நில அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கிறேன்.

பீ பி புலங்குலம்,  
நில, நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1954 ம ரூப (ஆகஸ்ட்) ஆவணி 20 ந உ.

அட்டவணை

பிரதமபடம் A. 3,267. வட்டார இல. 5—கொட்டாஞ்சேனை மேற்கு, கொழும்பு நகரசபை எல்லைக்குள்.

துணை 1.

காணியின் பெயர் பிலினவத்தை பிலினகறாவத்தை 15 ம ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 46 ன பகுதி (கொலீஜ வீதிக்கு அப்பால்)

விபரம் பிரயோசனமற்ற காணி உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பீற்றா ஹெமலதே மகதீன் எலசி பெரேறு, இல 102, அலவில் பிளேஸ், கொட்டாஞ்சேனை.

விசாலம் ஏ 0, ரூ. 0, ப. 00 42.

துணை 2.

காணியின் பெயர். பிலினவத்தை பிலினகறாவத்தை 15 ம ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 46 ன பகுதி (கொலீஜ வீதிக்கு அப்பால்)

விபரம் 15 தென்னகனம், 20-30 வருஷ 1 ராபலாவும், 30 வருஷ 2 அடொடா மரங்கனம் கொண்ட தோட்டம்.

உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பீற்றா ஹெமலதே மகதீன் எலசி பெரேறு, இல 102, அலவில் பிளேஸ், கொட்டாஞ்சேனை.

விசாலம் ஏ. 0, ரூ. 0, ப. 23-33

துணை 3.

காணியின் பெயர் பிலினவத்தை பிலினகறாவத்தை 15 ம ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 46 ன பகுதி (கொலீஜ வீதிக்கு அப்பால்)

விபரம் 25 வருஷஞ்சென்ற 1 தென்னையும், 30 வருஷஞ்சென்ற 1 ஏறமுடு மாமும் கொண்ட தோட்டம்

உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பீற்றா ஹெமலதே மகதீன் எலசி பெரேறு, இல 102, அலவில் பிளேஸ், கொட்டாஞ்சேனை .

விசாலம் ஏ. 0, ரூ 0, ப 00 60

துணை 5.

காணியின் பெயர் பிலினகறாவத்தை 15 ம ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 68 (கொலீஜ வீதிக்கு அப்பால்).

விபரம் 20-25 வருஷ 3 தென்னகனம், 20 வருஷ 1 அம்பரலா மரமும், 15 வருஷ 1 மாட்டமும் கலலால் கட்டப்பட்ட அகழியின் பகுதியையும் கொண்ட தோட்டம்

உரித்தாளியின் பெயர். ஆர். எ மறியா நோனா, புலதிகள்கள குலத்தினதே தாமசேனா, இவ்வரும் 248/3, அருத்தமாவத்தை ரேட்ட. முகத்தவாரம், புலதிகள்களதே விலவியம் பெரேறு, 116, சென மேரிஸ் லேன், மட்டக்குழி, கொழும்பு, புலதிகள்களதே பிறுனசின பெரேறு, இல. 44, புளுமெண்டால் ரேட்ட, கொட்டாஞ்சேனை, புலத் திகள்களதே நிசசேட பெரேறு, இல 41, நியூ லேன், கொம்பனித் தெரு, புலதிகள்களதே யேபிஸ் பெரேறு, எந்தாரமுலே, வத்தளை

விசாலம் ஏ. 0, ரூ. 0, ப. 29 45.

**துணை 7.**

காணியின் பெயர் பிலினகஹாவத்தை 15 ம ஒழுங்குகையிலிருக்கும் வரிமதிப்பு இல 47/28 ன பகுதி (காலேஜ் வீதிக்கு அப்பால்)  
 விபரம் : உபயோகமுற்ற காணி.  
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பி கரியற் பெரேரா, 90, சென ஜோனல வே, முகத்துவாரம், கொழும்பு  
 விசாலம் . ஏ. 0, றா 0, ப 00 04.

**துணை 8**

காணியின் பெயர் . பிலினகஹாவத்தை 15 ம ஒழுங்குகையிலிருக்கும் வரிமதிப்பு இல 47/26 ன பகுதி (காலேஜ் வீதிக்கு அப்பால்)  
 விபரம் : உபயோகமுற்ற காணி  
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி. பி. கரியற் பெரேரா, 90, சென ஜோனல வே, முகத்துவாரம், கொழும்பு.  
 விசாலம் ஏ 0, றா 0, ப 00-24

**துணை 17.**

காணியின் பெயர் . பிலினகஹாவத்தை வரிமதிப்பு இல 115/101 ம வரிமதிப்பு இல 115/102, 115/103, 115/105, 115/106 ன பகுதியும், சந்தியாகோ ஸ்ரீமதி வரிமதிப்பு இலக்கம் 115/107 ம.  
 விபரம் . தோட்டத்தின் ஓர் பகுதி (பயிர் செய்கை இலவே)  
 உரித்தாளியின் பெயர் : ஸ்ரீமதி. டி. எம் தனவதி பெரேரா, இல 115/150, சந்தியாகோ ஸ்ரீமதி, கொட்டாஞ்சேன்  
 விசாலம் ஏ 0, றா 0, ப 04 31.

**துணை 17½.**

காணியின் பெயர் பிலினகஹாவத்தை வரிமதிப்பு இல 115/104 ம, சந்தியாகோ வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கங்கள் 115/102, 115/103, 115/105 ல இருந்து 115/107 வரையுமுள்ள பகுதிகள்  
 விபரம் . 4 தென்னை மரங்களும், 1-4 வருஷ 2 பலா மரங்களும், 1 வருஷ 3 வாழைச் செடிகளையும் கொண்ட தோட்டம்  
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி டி. எம் தனவதி பெரேரா, இல 115/150, சந்தியாகோ ஸ்ரீமதி, கொட்டாஞ்சேன்.  
 விசாலம் ஏ 0, றா 0, ப 06 11

**துணை 20.**

காணியின் பெயர் . பிலினகஹாவத்தை 15 ம ஒழுங்குகையிலிருக்கும் வரிமதிப்பு இல 41/16 ம, 41/17 ம, அதே ஒழுங்குகையிலிருக்கும் வரிமதிப்பு இல. 41/1 ன பகுதியும்  
 விபரம் . 10-30 வருஷக்குசென்ற 2 ராப்பலா மரங்களும், 10 வருஷ 1 பலாவும், 30 வருஷ 1 தென்னையுமுள்ள தோட்டம்  
 உரித்தாளியின் பெயர் . லக்ஷ்மீரா மறியா நோனா, 15 ம லேவ, கொட்டாஞ்சேன், எல் ஆண்டி சிஞ்சோ, இல. 209, நெல்லிஹகா வத்தை, பேலியகொட, களனி, பி கே சிசிலியா பெரேரா (எல் ஆண்டி சிஞ்சோவின் மனைவி), எல் அனதாரப்பு, இல 205, மாககொல்ல, கடவத்தை, லக்ஷ்மீரா நெல்லினை நோனா, லக்ஷ்மீரா காத்து நோனா, லக்ஷ்மீரா பீரூனசா அப்பு இவர்கள் கால்குசென்ற லக்ஷ்மீரா நோனாவின் உரிமையாளர்கள் எல்லோரும் 15 வது லேவ, கொட்டாஞ்சேன்  
 விசாலம் : ஏ 0, றா 0, ப 07 67

**துணை 21.**

காணியின் பெயர் பிலினகஹாவத்தை 15 வது லேவின் வரிமதிப்பு இல 47, 47/16 ன பகுதிகள் (கலேஜ் ஸ்ரீமதிக்கு அப்பால்)  
 விபரம் . தோட்டத்தின் பகுதி (பயிர் செய்கை இலவே)  
 உரித்தாளியின் பெயர் : ஸ்ரீமதி. பி. ஹரியற் பெரேரா, இல 90, சென ஜோனல வே, முகத்துவாரம், கொழும்பு  
 விசாலம் ஏ 0, றா 0, ப 01 54.

**துணை 22.**

காணியின் பெயர் : பிலினகஹாவத்தை வரிமதிப்பு இல 47/11 ம 15 வது லேவின் வரிமதிப்பு இல 47, 47/13, 47/12 ன பகுதிகளும் (கலேஜ் வீதிக்கு அப்பால்)  
 விபரம் . ஓட்டால் வேயப்பட்டும, கல்லால் கட்டப்பட்டதுமான கட்டிடத்தைக் கொண்ட தரிசு நிலம்  
 உரித்தாளியின் பெயர் . ஸ்ரீமதி பி ஹரியற் பெரேரா, இல 90, சென ஜோனல வே, முகத்துவாரம், கொழும்பு  
 விசாலம் . ஏ 0, றா 0, ப 02 37.

**துணை 23.**

காணியின் பெயர் பிலினகஹாவத்தை, பிலினவத்தை 15 வது லேவிலிருக்கும் வரிமதிப்பு இல 85, 87, 89, 47/15, 47/27 ம, வரிமதிப்பு இல 47/12, 47/13, 47/16, 47/26, 47/28, 47 ன பகுதிகளும் (கலேஜ் வீதிக்கு அப்பால்)  
 விபரம் . 35 வருஷ 15 தென்னையும, 25 வருஷ 2 பலாவும், 10 வருஷ 1 மாமரமும், 30 வருஷ 1 கோடி மரமும், 20 வருஷக்குசென்ற 4 சரயா மரங்களும் கொண்ட தோட்டம்.  
 உரித்தாளியின் பெயர் . ஸ்ரீமதி. பி ஹரியற் பெரேரா, இல 90, சென ஜோனல வே, முகத்துவாரம், கொழும்பு.  
 விசாலம் : ஏ. 0, றா. 1. ப. 34 01.

**துணை 24.**

காணியின் பெயர் பிலினகஹாவத்தை, பிலினவத்தை, சந்தியாகோ வீதியின் வரிமதிப்பு இல 115/61 ன பகுதி  
 விபரம் தரிசுநிலம்  
 உரித்தாளியின் பெயர் டி. எம் கிறேஷன் பெரேரா, " பியசெவனா ", தலவத்துஹென்பிறற், களனி  
 விசாலம் ஏ 0, றா 0, ப 00 50.

**துணை 25.**

காணியின் பெயர் பிலினகஹாவத்தை, பிலினவத்தை , சந்தியாகோ வீதியின் வரிமதிப்பு இல 115/51, 115/53, 115/55, 115/56 தொடக்கம் 115/60 வரையும், சந்தியாகோ வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 115/61 ன பகுதியும்  
 விபரம் 30 வருஷ 6 தென்னையும, 30 வருஷ 1 மாமரமும், 30 வருஷ 1 பலா மரமும், 15 வருஷ 1 கொட்ட மரமும், கட்டப்பட்ட சாக்கண்டையின் பகுதியையுமுடைய தோட்டம்  
 உரித்தாளியின் பெயர் டி. எம் கிறேஷன் பெரேரா, " பியசெவனா ", தலவத்துஹென்பிறற், களனி  
 விசாலம் ஏ 0, றா 0, ப 27 24

**துணை 27.**

காணியின் பெயர் . பிலினகஹாவத்தை, பிலினவத்தை, சந்தியாகோ வீதியின் வரிமதிப்பு இலக்கம் 115/33, 115/34 ம வரிமதிப்பு இல 115/32 ன பகுதியும்  
 விபரம் தோட்டத்தின் பகுதி (பயிர் செய்கை இலவே)  
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எச். எம் ஜினதாச, பொத்தலிலை, பையகல்  
 விசாலம் ஏ 0, றா 0, ப 28 73

**துணை 28.**

காணியின் பெயர் பிலினகஹாவத்தை, சந்தியாகோ வீதியின் வரிமதிப்பு இல 115/32 ன பகுதி  
 விபரம் நிறுத்தப்பட்டிருக்கும் பைப்பும் ஆதாரச் சுவர்களையும் கொண்ட தரிசு நிலம்  
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எச். எம் ஜினதாச, பொத்தலிலை, பையகல்  
 விசாலம் ஏ 0, றா 0, ப 00 87

**துணை 30.**

காணியின் விபரம் கோங்கஹாவத்தை, சந்தியாகோ வீதியின் வரிமதிப்பு இல 79/1 தொடக்கம் 79/4 வரையின் பகுதி  
 விபரம் : 1 தென்னை மரமும், 10-12 வருஷக்குசென்ற 2 மாமரங்களும் முள்ள தோட்டம்  
 உரித்தாளியின் பெயர் . எஸ் பதமநாதன், " அழகபுரி ", எடமணரன ரோட, கிறிஸ்பீன்  
 விசாலம் . ஏ 0, றா 0, ப 03 81

**துணை 31.**

காணியின் பெயர் கோங்கஹாவத்தை, சந்தியாகோ வீதியின் வரிமதிப்பு இல 79/1 தொடக்கம் 79/4 வரையின் பகுதி  
 விபரம் தரிசுநிலம்  
 உரித்தாளியின் பெயர் எஸ் பதமநாதன், " அழகபுரி ", எடமணரன ரோட, கிறிஸ்பீன்  
 விசாலம் ஏ 0, றா 0, ப 04 19

**துணை 32.**

காணியின் பெயர் கோங்கஹாவத்தை, சந்தியாகோ வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 79/5 தொடக்கம் 79/8 வரையுமுள்ளதும், வரிமதிப்பு இல. 79/1 தொடக்கம் 79/4 வரையுமுள்ள பகுதியும்  
 விபரம் 20 வருஷ 1 தென்னையும், 5 வருஷமுள்ள 1 போதி மரமும் கொண்ட தோட்டம்  
 உரித்தாளியின் பெயர் . எஸ். பதமநாதன், " அழகபுரி ", எடமணரன ரோட, கிறிஸ்பீன்  
 விசாலம் ஏ 0, றா 0, ப 11 36

**துணை 41.**

காணியின் பெயர் பிக்நிலஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 41/27 தொடக்கம் 41/32 வரையுமுள்ள பகுதி  
 விபரம் ஓட்டால் வேயப்பட்டும, கல்லால் கட்டப்பட்ட கற்கூசும், கட்டப்பட்ட சுவரையும் சாக்கண்டையும கொண்ட தோட்டத்தின் பகுதி (பயிர் செய்கை இலவே)  
 உரித்தாளியின் பெயர் . அன லன் மாணிக்கம் செட்டியார், இல 217, டெனல ரோட, மருதாலை  
 விசாலம் ஏ 0, றா 0, ப 04 27.

**துணை 41½.**

காணியின் பெயர் . பிக்நிலஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல. 41/32 ன பகுதி  
 விபரம் . கட்டப்பட்ட சாக்கண்டையின் பகுதியைக் கொண்ட தரிசுநிலம்.

உரித்தாளியின் பெயர் . அன லன மாணிக்கம் செட்டியார், இல 217, டீனல ரோட, மருதாணி

விசாலம் ஏ 0, றா 0, ப 00 41

குணம் : 42.

காணியின் பெயர் பிக்கரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 41/27 தொடக்கம் 41/32 வரையுள்ள பகுதிகள் விபரம் 45 வருஷ 1 போதி மரமும், 6 வருஷஞ்சென்ற 1 கித்துல மரமும், கட்டப்பட்ட சாக்கடைகளின் பகுதிகளையும் கொண்ட தரிச நிலம் உரித்தாளியின் பெயர் அன லன மாணிக்கம் செட்டியார், இல 217, டீனல ரோட, மருதாணி

விசாலம் ஏ 0, றா 0, ப 12 36

குணம் : 43.

காணியின் பெயர் பிக்கரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 41/27 ன பகுதி விபரம் கட்டப்பட்ட சாக்கடைகளின் பகுதிகளைக் கொண்ட தரிச நிலம்

உரித்தாளியின் பெயர் அன லன மாணிக்கம் செட்டியார், இல 217, டீனல ரோட, மருதாணி

விசாலம் ஏ 0, றா 0, ப 00 88

குணம் : 43½

காணியின் பெயர் . பிக்கரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 41/27 ன பகுதி

விபரம் 1 வருஷஞ்சென்ற 2 வாழைச் செடிகளையும் தோட்டம் உரித்தாளியின் பெயர் அன லன மாணிக்கம் செட்டியார், இல 217, டீனல ரோட, மருதாணி

விசாலம் ஏ 0, றா 0, ப 00 37

குணம் . 44

காணியின் பெயர் பிக்கரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 53 ம 53/8 ம, வரிமதிப்பு இல 55, 57, 51 ன பகுதியும்

விபரம் ஓட்டால் வேயப்படும், கல்லால் கட்டப்பட்ட கட்டிடத்தின் பகுதிகளும், கட்டப்பட்ட சாக்கடைகளும், தாழ்வாரத்தின் பகுதிகளையும் கொண்ட தரிச நிலம்

உரித்தாளியின் பெயர் ஏ முகமது ஹுசெயின் சாகிப், ஹமீடியா பில்டிங், ஐயம்பேட்டை, தஞ்சாவூர், தென் இந்தியா, உளரா ஏஜன்ஸ், எச் எம் பி முகைதீர் செயிபோ, 53/4, பிக்கரிங்ஸ் ரோட, கொட்டாகு சேனை

விசாலம் ஏ 0, றா 0, ப 30 40

குணம் : 45.

காணியின் பெயர் பிக்கரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 55, 57 ன பகுதி விபரம் ஓட்டால் வேயப்பட்ட கல்லால் கட்டப்பட்ட கட்டிடத்தின் பகுதியும், தரிச நிலமும்

உரித்தாளியின் பெயர் ஏ முகமது ஹுசெயின் சாகிப், ஹமீடியா பில்டிங், ஐயம்பேட்டை, தஞ்சாவூர், தென் இந்தியா, உளரா ஏஜன்ஸ், எச் எம் பி முகைதீர் செயிபோ, 53/4, பிக்கரிங்ஸ் ரோட, கொட்டாகு சேனை

விசாலம் ஏ 0, றா 0, ப 05 43

குணம் : 46.

காணியின் பெயர் . பிக்கரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 51 ன பகுதி

விபரம் தரிச நிலம்

உரித்தாளியின் பெயர் ஏ முகமது ஹுசெயின் சாகிப், ஹமீடியா பில்டிங், ஐயம்பேட்டை, தஞ்சாவூர், தென் இந்தியா, உளரா ஏஜன்ஸ், எச் எம் பி முகைதீர் செயிபோ, 53/4, பிக்கரிங்ஸ் ரோட, கொட்டாகு சேனை

விசாலம் ஏ 0, றா 0, ப 01 27

குணம் : 47.

காணியின் பெயர் பிக்கரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 50, 54, 50/2, 50/16 ன பகுதியும், ஸ்கினால ரோட வடக்கிலிருக்கும் வரிமதிப்பு இல 39 ன பகுதியும்

விபரம் தரிச நிலம் (விருநகையின் பகுதி)

உரித்தாளியின் பெயர் . ஸ்ரீமதி எம்லி எம் பொன்னு, “ ஸரோணி கறை ”, கொட்டாகுசேனை.

விசாலம் ஏ 0, றா 0, ப 03 50

குணம் . 48.

காணியின் பெயர் பிக்கரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 50/3, தொடக்கம் 50/5 முடிய, 50/10 தொடக்கம் 50/15 முடிய, 56, 58, 60, 62, 66 ம வரிமதிப்பு இலக்கங்கள் 50, 50/2, 50/16, 50/7, 50/8, 54, 70 ன பகுதிகளும், ஸ்கினால ரோட வடக்கிலிருக்கும் வரிமதிப்பு இல 41 தொடக்கம் 51 வரையும், வரிமதிப்பு இல 39 ன பகுதியும்.

விபரம் ஓட்டால் வேயப்படும் கல்லால் கட்டப்பட்டதுமான கட்டிடத்தை யுடைய தரிச நிலம்

உரித்தாளியின் பெயர் . ஸ்ரீமதி எம்லி எம் பொன்னு, “ ஸரோணி கறை ”, கொட்டாகுசேனை

விசாலம் ஏ 0, றா 0, ப 26 34

குணம் : 49.

காணியின் பெயர் : பிக்கரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 50/7, 50/8, 70 ன பகுதிகள்.

விபரம் ஓட்டால் வேயப்படும் கல்லால் கட்டப்பட்டதுமான கட்டிடத்தின் பகுதியும், கட்டப்பட்ட சிவரையுமுடைய தரிச நிலம்

உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம்லி எம் பொன்னு, “ ஸரோணி கறை ”, கொட்டாகுசேனை

விசாலம் ஏ 0, றா 0, ப 01 54

இலக்கம் LA/7667

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினையும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவினையும், 1954 ம ஆண்டு 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (செப்டம்பர்) புரட்டாதிபி 1 ந உ

மாகாண ஏசனடுவின் இலக்கம் LA/7667

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/2624

காணியின் விபரம்

குருங்குல டிஸ்த்ரிக், ஹீரியால் ஹத்பத்து, இஹலவிசெதே கோறா கிழக்கு, உட்கம் கிராமத்திலுள்ள அதுவகாவஹென் என்னும் ஏ 2, றா. 0, ப 11.1 விசாலம், 2,463 ம பிரதமபட்டத்துக்கு 1 ம இணைபட்டத்தில் 17 ம குண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது

இல LB 2226/3.54/L 257

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினையும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா - புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (செப்டம்பர்) புரட்டாதிபி 20 ந உ

மாகாண அலல்து டிஸ்த்ரிக் ஏசனடுவின் இலக்கம் LB 2226

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54/L 257

காணியின் விபரம்

(1) மாதத்தைப் பிரிவு, வெலிகம் கோறாணியில், கியாந்துவ என்ற கிராமத்திலுள்ள இஹலமுனே மலகஹுடெனிய என்ற காணியிலிருந்து ஏறக்குறைய ஏ. 0, றா 0, ப 20 80 நிலம் எல்லைகள் —

வடக்கிலும், தெற்கிலும் அதே காணியின் மீதுள்ள பகுதி, கிழக்கில் நாகஹுடெனிய தேயிலைத் தோட்டம், மேற்கில் பஹளமுனே, மனகஹுடெனிய

(2) மாதத்தைப் பிரிவு, வெலிகம் கோறாணியில், கியாந்துவ என்ற கிராமத்திலுள்ள பஹளமுனே மனகஹுடெனிய என்ற காணியிலிருந்து ஏறக்குறைய ஏ. 0, றா 0, ப 3 20 நிலம். எல்லைகள் —

வடக்கிலும், மேற்கிலும் : கெஹெலகொடவத்த, கிழக்கில் இஹலமுனே மனகஹுடெனிய, தெற்கில் தெமபிலியாய

(3) மாதத்தைப் பிரிவு, வெலிகம் கோறாணியில் கியாந்துவ என்ற கிராமத்திலுள்ள பஹளமுனே மனகஹுடெனிய என்ற காணியிலிருந்து ஏறக்குறைய ஏ 0, றா 0, ப 14 08 நிலம் எல்லைகள் —

வடக்கிலும், மேற்கிலும் கெஹெலகொடவத்த, கிழக்கில் இஹலமுனே மனகஹுடெனிய, தெற்கில் தெமபிலியாய.

1950 ම ජූනියැන් 9 ම இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினாபடியும், 1954 ம ஆணையுள் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆணையுள் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினாபடியும் 1954 ம ஆணையுள் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் படியும் அது எடுத்துக்கொள்ள எப்படிமே என்றும் நில, நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆசிரியர் நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிமீ 13 ந உ.

மாகாண அலுவலர் இலக்கம் ID/4860  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/2580

விபரம்

கண்டி டிஸ்திரிக், கண்டி கிரவடல்-பாததேறவாஹெட்ட பகுதி, மாயப்புவத்தூர், வலவவேலும்புற என் சொல்லப்படும் காணியிலிருந்து 0 ஏ. 1 று 20 பே விசாலமுள்ள 3 நிலப்பங்குகள் இதன் எல்லைகள் —

நிலப்பங்கு இல 1 —

வடக்கு . ஹாலிஸையும் கரத்தை ரோடும்.  
கிழக்கு : கடற்காலதோட்டை பீ. டபிளியு டி. ரோடும்.  
தெற்கு . வலவக்கு போகும் ரோடும்  
மேற்கு : வலவவேலும்புற.

நிலப்பங்கு இலக்கம் 2 : —

வடக்கு வலவவேலும்புற அண்ணை.  
கிழக்கு ஹாலிஸை,  
தெற்கு . வலவவேலும்புற.  
மேற்கு . கடற்காலதோட்டை, பீ. டபிளியு டி. ரோடும்.

நிலப்பங்கு இலக்கம் 3 : —

வடக்கு . ஹாலிஸை  
கிழக்கு . ஹாலிஸை  
தெற்கு . வலவவேலும்புற அண்ணை  
மேற்கு கடற்காலதோட்டை ரோடும்.

1950 ம் ஆன்யுள் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினா படியும், 1954 ம ஆணையுள் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1950 ம ஆணையுள் 9 ம இலக்கக்காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமே என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினாபடியும் 1954 ம ஆணையுள் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் அது எடுத்துக்கொள்ளப்படுமென்று நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆசிரியர் நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

இலக்கம் : J. 54 T 187/LM 5545,

கொழும்பு,

1954 ம ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிமீ 2 ந உ.

விபரம்

கேகாலை டிஸ்திரிக், பெலிகல் கோற்றையில், மொறவக்க கிராமத்திலுள்ள பிரிவில், மாறப்பிறிய மொறவக்க கிராமங்களில் அமைந்துள்ளதமான பின்வரும் காணித்துண்டுகள் —

(1) அமலலோவிற வத்தையில் 0 ஏக்கர் 0 றுட, 0 09 போச்சல் விசாலமுள்ளதும் பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு இதே காணியின் மிகுதி  
கிழக்கும் மேற்கும் . யு ர முகமதுவின் காணி  
தெற்கு கொழும்பு-கண்டி பி. டபிளியு டி. ரோடும்

(2) அமலலோவிற வத்தையில் 0 ஏக்கர், 0 றுட, 0 42 போச்சல் விசாலமுள்ளதும் பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு டபிளியு கிரிபண்டாவின் காணி  
கிழக்கு, தெற்கு, மேற்கு யு ர முகமதுவின் காணி

(3) படுவத்தையில் 0 ஏக்கர் 0 றுட, 0 8 போச்சல் விசாலமுள்ளதும், பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கும் கிழக்கும் . டி ஆர் சீ ரோடும்  
தெற்கு யு ர முகமதுவின் காணி  
மேற்கு டபிளியு கிரிபண்டாவின் காணி.

(4) சலமன் தெனியவத்தையில் 0 ஏக்கர், 0 றுட, 0 10 போச்சல் விசாலமுள்ளதும், பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு, தெற்கு, மேற்கு . அபுசிஞ்சோவின் காணி  
கிழக்கு டபிளியு, கிரிபண்டாவின் காணி

(5) மஹாறம்பேவத்தையில் 0 ஏக்கர், 0 றுட, 0 10 போச்சல் விசாலமுள்ளதும், பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு, தெற்கு அபுசிஞ்சோ, கிரிபண்டாவின் காணி,  
கிழக்கு, மேற்கு இதே காணியின் மிகுதி

(6) கொடபொறவத்தையில் 0 ஏக்கர் 0 றுட, 0 14 போச்சல் விசாலமுள்ளதும் பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு, பாஹலபல்லஹா  
கிழக்கு, தெற்கு, மேற்கு திருமதி குணாட மெனிக்காவின் காணி,

(7) பஹலபல்லஹாவில் 0 ஏக்கர், 0 றுட, 0 03 போச்சல் விசாலமுள்ளதும் பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு தேத்தளவத்த  
கிழக்கு . டிங்கிரிபண்டாவின் காணி,  
தெற்கு கொடபொறவத்த  
மேற்கு : திருமதி றன்மெனிக்காவின் நெல்வயல்.

(8) தேவத்தெனவத்தையில் 0 ஏக்கர், 0 றுட, 0 09 போச்சல் விசாலமுள்ளதும், பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு வடக்கஹப்பிறிய  
தெற்கு பஹலபல்லஹா  
கிழக்கும் மேற்கும் திருமதி பொடிமெனிக்காவின் காணி.

(9) வடக்கஹப்பிறியில் 0 ஏக்கர், 0 றுட, 0 31 போச்சல் விசாலமுள்ளதும், பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு பெலிகஹகொடரேவ என்னும் நிலம்  
தெற்கு தேத்தெனவத்த என்னும் நிலம்  
கிழக்கும் மேற்கும் புகுசி அபுபஹாயியின் நிலம்

(10) பெலிகஹகொடரேவில் 0 ஏக்கர், 0 றுட, 0 16 போச்சல் விசாலமுள்ளதும், பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு வல்கல்லெனவத்த என்னும் நிலம்.  
தெற்கு வடக்கஹப்பிறிய என்னும் நிலம்  
கிழக்கும் மேற்கும், ஜீ ஆர் முதியானசியின் நிலம்.

(11) வல்கல்லெனவத்தையில் 0 ஏக்கர், 0 றுட, 0 04 போச்சல் விசாலமுள்ளதும் பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு திவுல்கஹமுல்தெனியவத்த என்னும் நிலம்  
தெற்கு பெலிகஹகொடரேவ என்னும் நிலம்  
கிழக்கும், மேற்கும் டபிளினிஞ்சோவின் நிலம்.

(12) திவுல்கஹமுல்தெனியவத்தையில் 0 ஏ 0 றுட, 0 14 போச்சல் விசாலமுள்ளதும், பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு கெத்தவத்த என்னும் நிலம்  
தெற்கு வல்கல்லெனவத்த என்னும் நிலம்  
கிழக்கும் மேற்கும் தேவேனதிரஹாயியின் நிலம்

(13) கெத்தவத்தையில் 0 ஏக்கர், 0 றுட, 0 10 போச்சல் விசாலமுள்ளதும், பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு கெத்தவத்த என்னும் நிலம்  
தெற்கு திவுல்கஹமுல்தெனியவத்த  
கிழக்கும் மேற்கும் பண்டாஹாயியின் நிலம்

(14) கெத்தவத்தையில் 0 ஏ 0 றுட, 0 15 போச்சல் விசாலமுள்ளதும், பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு இலலுக்கொலை என்னும் காணி  
தெற்கு கெத்தவத்த என்னும் காணி  
கிழக்கும் மேற்கும் கிரிபண்டாவின் காணி

(15) இலலுக்கொலையில் 0 ஏக்கர், 0 றுட, 0 14 போச்சல் விசாலமுள்ளதும், பின்வரும் எல்லைகையுடையதும் —

வடக்கு 4 ம கட்டை, நெல்லுத்தெனிய, அளவுவி பி டபிளியு டி ரோடும்  
தெற்கு . கெத்தவத்த என்னும் காணி  
கிழக்கும் மேற்கும் தெவேனதிரஹாயியின் நிலம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின  
படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற  
(திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற  
தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின்  
5 ம பிரிவின (1) ம உட்பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம  
இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினதும் ஏற்பாடுகளின்  
பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் காணி, காணி அபி  
விருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால்  
பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௮ செப்டம்பர் 21 ந. உ.

மாகாண ஏசுனுவின் இலக்கம் LD 3469

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்  
J/54/B/189

காணியின் விபரம்

மட்டக்களப்பு பிரிவு, கரவாகு நிறத்தூர் பற்றுக்கள், கல்முனைக்குடி  
4 ந குறிச்சிக் கிராமத்தில், சுமார் 2 ஏக்கர் விசாலமாகொண்ட கடற்  
கரைப் பூமி என்று அழைக்கப்படும் ஒரு காணித்தனனாடு எல்லைகள்  
பின்வருமாறு —

வடக்கு செம்முடா ஒழுங்கை,  
கிழக்கு கல்முனை-கார்த்தீவு கரையாரத் தெரு,  
தெற்கு அலியாரா ரேட,  
மேற்கு அகமது லெவ்வை மீராமொருதீவுக்கும், காதாமொருதீவு  
சேகு அகமதுக்கும், மறையோருக்கும் உரிய காணிகள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்-  
5 ம பிரிவினப்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க  
காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான  
பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற  
தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின்  
5 ம பிரிவின (1) ம உட்பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம  
இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாட்டின் திருத்தப்படி அது எடுத்த  
துக்கொள்ளப்படும் என்றும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி  
பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௮ செப்டம்பர் 14 ந. உ.

மாகாண ஏசுனுவின் இலக்கம் LL/A 5641

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்  
J/LG/574/53

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், அறக்கலை கோற்றை, நகருவாணை பட்டின  
சபை எல்லைக்குள்ளிருக்கும் பட்டின அளவைப் படம் 57 ல 139, 141 ம  
இலக்கத் துணுகுகளாகிய ஒற்றேகு பீல்டு எஸ்டேட் அல்லது கதாங்கே வத்த  
என்பபடும் காணியில் 0௪ ஏ 3 பே 27 70 று விசாலமுள்ள பகுதிகளின்  
எல்லைகள்

வடக்கு மெயின் ஸ்டீட், 140 ம, இலக்கத்துண்டின் ஒரு பகுதி,  
கிழக்கு நகருவாணை கங்கா, 141 ம இலக்கத் துண்டின் ஒரு பகுதி  
தெற்கு நகருவாணை கங்கா 140 ம இலக்கத் துண்டின் பகுதி,  
மேற்கு “மெயின் ஸ்டீட்” இல இருந்து நகருவாணை கங்கைக்கு  
கீழ்ப்பட்டிருக்கும் ஒரு கோடு 139 ம இலக்கத்துண்டிலிருக்கும் M A  
ஆரன் பெரிர்ராவின் வீட்டின் இடதுபக்கச் சுவருக்கும் 10 அடி விடப்பட  
ருக்க வேண்டும்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம்  
5 ம பிரிவினப்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க  
காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற  
தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின்  
5 ம பிரிவின (1) ம உட்பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம  
இலக்க காணி எடுத்தற சட்டத்தின் திருத்தத்தின்படி அது எடுத்துக்  
கொள்ளப்படும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா  
புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௮ செப்டம்பர் 6 ந. உ.

மாகாண ஏசுனுவின் இலக்கம் LL/A 5644,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்,  
LLD/584/53,

காணியின் விபரம்

(1) இரத்தினபுரி டிஸ்திரிக், மேட கோற்றை, கெலஉடலாதத், நஜ  
வக்க வாசம், உட்கம் கிராமத்தில் எல்லெ குமபுற (கிராமப்படம் 820 இல  
9 ம இலக்கத் துண்டு) எனனும் காணியின் 0 12 ஏக்கர் விசாலமுள்ள  
ஒரு பகுதி

(2) இரத்தினபுரி டிஸ்திரிக், மேட கோற்றை, கெலஉடலாதத், நஜ  
வக்க வாசம், உட்கம் கிராமத்தில் கொகொம்பக் அராவ (கிராமப்படம்  
820 இல 10 ம இலக்கத் துண்டு) எனனும் காணியில் 0 06 ஏக்கர்  
விசாலமுள்ள ஒரு பகுதி

(3) இரத்தினபுரி டிஸ்திரிக், மேட கோற்றை, கெலஉடலாதத், நஜ  
வக்க வாசம், உட்கம் கிராமத்தில் கம்மல வத்த (கிராமப்படம் 820 இல  
11 ம இலக்கத் துண்டு) எனனும் காணியில் 0 16 ஏக்கர் விசாலமுள்ள  
ஒரு பகுதி

(4) இரத்தினபுரி டிஸ்திரிக், மேடகோற்றை, கெலஉடலாதத், நஜ  
வக்க வாசம், உட்கம் கிராமத்தில், உட பத்திய குமபுற (கிராமப்படம்  
820 இல 18 ம இலக்கத் துண்டு) எனனும் காணியில் 0-23 ஏக்கர்  
விசாலமுள்ள ஒரு பகுதி

Q 4492/J/DEA/2832

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்  
7 ம பிரிவினப்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க  
காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான  
அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை  
எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம  
ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின  
(1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்  
எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,592 கிராமம்—துனானு

துண்டு. 1.

காணியின் பெயர் பிறறவில்லைந்த  
விபரம் காணியும், நெல்வயலின் ஒரு பகுதியும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, ஹனவல், கனவெல்  
விலிருக்கும் எல் ஜி சிறிவாதனவுக்கு குத்தகை கொடுக்கப்  
பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 0, று 1, ப 37

துண்டு. 2.

காணியின் பெயர் பிறறவில்லைந்த  
விபரம் ரப்பரும், பலாவும் உள்ள தோட்டம்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துனானுவிலிருக்கும்  
என ஜேபில்க்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது.  
விசாலம் ஏ 0, று 1, ப 27

துண்டு. 3.

காணியின் பெயர் கொடகெல்  
விபரம் தோட்டமும் வீடும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துனானுவிலிருக்கும்  
டி. பி வெலுமாவுக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 0, று 2, ப 21

துண்டு. 4.

காணியின் பெயர் கொடகெல்  
விபரம் தோட்டமும் வீடும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துனானுவிலிருக்கும்  
கே. டபிளவு அகவுக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 1, று 0, ப 15.

துண்டு. 5.

காணியின் பெயர் பொருறேன்  
விபரம் தோட்டமும் வீடும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துனானுவிலிருக்கும்  
ஆர். பி மைகாவுக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது.  
விசாலம் ஏ 0, று 3, ப 31

துண்டு. 6.

காணியின் பெயர் பொருறேன்  
விபரம் தோட்டமும் வீடும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, பி. பி. சிவலித்தாவுக்கு  
குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ. 0, று 3, ப 38,



## துணை 7.

காணியின் பெயர் பொருளேன  
விபரம் தோட்டமும் வீறும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துணைவிலிருக்கும்  
எச் பீ சீனதுக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 0, ரூ 3, ப 35

## துணை 8.

காணியின் பெயர் பொருளேன  
விபரம் தோட்டமும் வீறும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துணைவிலிருக்கும்  
பி பி சரதியாவுக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 1, ரூ 0, ப 05

## துணை 9.

காணியின் பெயர் பொருளேன  
விபரம் தோட்டமும் வீறும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துணைவிலிருக்கும்  
பி பி குணேந்திராவுக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 0, ரூ 3, ப 05

## துணை 10

காணியின் பெயர் பொருளேன  
விபரம் தோட்டமும் வீறும்  
உரிமை கேட்பவரின் பெயர் துணைவிலிருக்கும் ஏ கிரிபாபைக்கு  
குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 0, ரூ 2, ப 34

## துணை 11.

காணியின் பெயர் பொருளேன.  
விபரம் தோட்டமும் வீறும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துணைவிலிருக்கும்  
வை பி பாபுவாவுக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 1, ரூ 0, ப 05

## துணை 12:

காணியின் பெயர் பொருளேன  
விபரம் தோட்டமும் வீறும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துணைவிலிருக்கும்  
ஏ கிரிபாபைக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது, துணைவிலிருக்கும்  
வை சேதாவால் அபகரிக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 0, ரூ 1, ப 04.

## துணை 13.

காணியின் பெயர் பொருளேன  
விபரம் தென்னந்தோட்டம்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துணைவிலிருக்கும்  
வை சேதாவுக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 1, ரூ 0, ப 03.

## துணை 14.

காணியின் பெயர் பொருளேன.  
விபரம்: தோட்டமும் வீறும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துணைவிலிருக்கும்  
ஆ பிசவாவுக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 0, ரூ 3, ப. 39.

## துணை 15.

காணியின் பெயர் பொருளேன.  
விபரம். தோட்டமும் வீறும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துணைவிலிருக்கும்  
டி பி ஜெமராவாவுக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம், ஏ 1, ரூ 0, ப 08.

## துணை 16.

காணியின் பெயர் பொருளேன.  
விபரம். தோட்டமும் வீறும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துணைவிலிருக்கும்  
இ பி சற்றியாவுக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 0, ரூ 3, ப 39

## துணை 17.

காணியின் பெயர் பொருளேன  
விபரம் தோட்டமும் வீறும்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துணைவிலிருக்கும்  
என். பி பாபுவாவுக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 1, ரூ 0, ப 01.

## துணை 18.

காணியின் பெயர் பொருளேன  
விபரம் தென்னந்தோட்டம்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துணைவிலிருக்கும்  
இ பி எட்டின் அவாகடக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 0, ரூ. 3, ப 38

## துணை 19.

காணியின் பெயர் பொருளேன  
விபரம் தென்னந்தோட்டம்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துணைவிலிருக்கும்  
டி பி பாரை அவாகடக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம். ஏ 0, ரூ 2, ப 34.

## துணை 20.

காணியின் பெயர் பொருளேன.  
விபரம். தென்னந்தோட்டம்  
உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, துணைவிலிருக்கும்  
பி செய்யாவிற்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது  
விசாலம் ஏ 0, ரூ 0, ப 27

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1954 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாதி மாதம் 3 ந தேதி காலை 9 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவாக்களுக்கு உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 19 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ செயின் வி. விஜயமான்,  
உதவி அரசாட்சி ஏசனடு

கொழும்பு கச்சேரி,  
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 25 ந உ.

Q 4490/J/D.E.A/2830

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டம்  
7 ம் பிரிவின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க  
காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின்படியுமான  
அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உபபிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபடம் இல A 3,596 கிராமம்—துணை

## துணை 1.

காணியின் பெயர் குடலுவிசைவத்த  
விபரம் ரப்பாத தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது, காலஞ்சென்ற ஏ ஜே வண்டாபுறன அவாகடக்கு குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது (எஜ்னர) மெசைஸ் அறகென ஸபெனஸ் அனட கொம்பனி லிமிட்டட், கொழும்பு  
விசாலம் ஏ 9, ரூ 0, ப 0

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1954 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாதி மாதம் 3 ந தேதி பிற்பகல் 2 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்களுக்கு உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 19 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ செயின் வி. விஜயமான்,  
உதவி அரசாட்சி ஏசனடு

கொழும்பு கச்சேரி,  
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 25 ந உ.

இல Q 4784/3 54 T 266

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

(1) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலயில் அனை அவெனியூ விலிருக்கும் வரிமதிப்பு இல 147 கொண்ட சமரா 34.31 போச்சல விசாலமுள்ள எல்லாக காணியும் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : அறப்பற்று பிளேஸ், கிழக்கு : திரு. டி. ஏ டபிளயு அறப்பற்றுக்குரிய வளவு, தெற்கு : திரு ஜி டோலுக்குரிய வளவு, மேற்கு : அனை அவெனியூ, உரிமை கேட்பவரின் பெயர் திரு டி ஜேசன் பொனாநது, "இந்திராணி", கலுபோவில் மேற்கு, தெஹிவல

(2) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலயில் அறப்பற்று பிளேசிலிருக்கும் வரிமதிப்பு இல 6 கொண்ட சமரா 25 போச்சல விசாலமுள்ள எல்லாக காணியும், எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : அறப்பற்று பிளேஸ், கிழக்கு : திரு. ஏச டபிளயு டயசின் வளவு, தெற்கு : திரு ஜே ஸ்பாகலைக்குரிய வளவு, மேற்கு : திரு இ. சி டி. கிறஹரருக்குரிய வளவு உரிமை கேட்பவரின் பெயர் திரு ஏ ஜேமல் சியபல், இல 6, அறப்பற்று பிளேஸ், தெஹிவல.

(3) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலயில் அனை அவெனியூ விலிருக்கும் வரிமதிப்பு இல 149 கொண்ட சமரா 22 போச்சல விசாலமுள்ள எல்லாக காணியும் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : திரு டி ஜேசன் பொனாநதுக்குரிய வளவு, கிழக்கு : திரு டி. ஏ டபிளயு அறப்பற்றுவுக்குரிய வளவு, தெற்கு : திரு எம் ஜி. ஸ்பாகலைக்குரிய வளவு, மேற்கு : அனை அவெனியூ, உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி ஜி டோல, இல 56/20, ரத்திகார பிளேஸ், தெஹிவல.

(4) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலயில் அனை அவெனியூ விலிருக்கும் வரிமதிப்பு இல 151 கொண்ட சமரா 20 போச்சல விசாலமுள்ள எல்லாக காணியும் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : ஸ்ரீமதி ஜி ஜி டோலுக்குரிய வளவு, கிழக்கு : திரு டி. ஏ டபிளயு அறப்பற்றுவுக்குரிய வளவு, தெற்கு : திரு. எவ. ஜி. ஸ்பாகலைக்குரிய வளவு, மேற்கு : அனை அவெனியூ, உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி ஜெனி ஜெயா, இல 56/20, ரத்திகார பிளேஸ், தெஹிவல

(5) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலயில் அனை அவெனியூ விலிருக்கும் வரிமதிப்பு இல 159/1 கொண்ட சமரா 1, ப 24 விசாலமுள்ள எல்லாக காணியும் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : திரு. எவ. ஜி ஸ்பாகலைக்குரிய வளவு, கிழக்கு : திரு அலகல் அறங்கோறலுக்குரிய வளவு, தெற்கு : கிறவல் ரோடே, மேற்கு : ஸ்ரீமதி எல் சி. டி. சிலவாவுக்குரிய வளவு, உரிமை கேட்பவரின் பெயர் திரு. எல் ஏ டி. பெரோ அபயவாதன, இல 11, சந்தர ரோடே, தெஹிவல

(6) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலயில் அனை அவெனியூ விலிருக்கும் வரிமதிப்பு இல 248 கொண்ட சமரா ஏ. 1, ரூ. 0, ப 4 விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : ஸ்ரீமதி ஜி ஜே ஜெயா, திரு டி. ஏ டபிளயு அறப்பற்று, திரு இ. சி. டி. கிறஹரா, திரு. ஏ. ஜே சியபல், திரு ஏச டபிளயு டயல் அவாகட்குரிய வளவுகள், கிழக்கு : திரு அலகல் அறங்கோறலுக்குரிய வளவு, தெற்கு : கிறவல் ரோடே, ஸ்ரீமதி எல் சி டி. சிலவா, திரு எல். ஏ டி. பி. அபயவாதன அவாகட்குரிய வளவு, மேற்கு : அனை அவெனியூ, உரிமை கேட்பவரின் பெயர் (1) திரு. சி. பி பொனாநது மறவா கரும், இல 8 A, பொனாநது ரோடே, ஹவலகரவுண (2) திரு. எவ. ஜி ஸ்பாகல், இல 153, அனை அவெனியூ, தெஹிவல.

(7) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலயில் அனை அவெனியூ விலிருக்கும் வரிமதிப்பு இல 159 கொண்ட சமரா 29 போச்சல விசாலமுள்ள எல்லாக காணியும் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : திரு எவ ஜி ஸ்பாகலைக்குரிய வளவு, கிழக்கு : திரு. எல். ஏ டி. பி அபயவாதனவுக்குரிய வளவு, தெற்கு : கிறவல் ரோடே, மேற்கு : கிறவல் ரோடே, திரு எவ ஜி ஸ்பாகலைக்குரிய வளவும் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி ஏ மேரி டி சிலவா, செயின் நிக்கலஸ், மாபோல், வத்தள

(8) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலயில் அறப்பற்று பிளேசிலிருக்கும் வரிமதிப்பு இல 4 கொண்ட சமரா 1 ரூட விசாலமுள்ள எல்லாக காணியும் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : அறப்பற்று பிளேஸ், கிழக்கு : திரு ஏ ஜே சிபெலக்குரிய வளவு, தெற்கு : திரு பி. ஜே ஸ்பாகலைக்குரிய வளவு, மேற்கு : திரு டி. ஏ டபிளயு அறப்பற்றுவுக்குரிய வளவு உரிமை கேட்பவரின் பெயர் திரு இ. குளாட டி கிறஹரா, இல 4, அறப்பற்று பிளேஸ், தெஹிவல

(9) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிவல நகரசபை எல்லைக்குள், தெஹிவலயில் அறப்பற்று பிளேசிலிருக்கும் வரிமதிப்பு இல 2 கொண்ட சமரா 2, ப 10 விசாலமுள்ள எல்லாக காணியும் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : அறப்பற்று பிளேஸ், கிழக்கு : திரு இ சி டி. கிறஹரருக்குரிய வளவு, தெற்கு : எவ சி. ஸ்பாகலைக்குரிய வளவு, மேற்கு : திரு டி. ஜேசன் பொனாநது, ஸ்ரீமதி. ஜி ஜி டோல், ஸ்ரீமதி ஜி ஜே ஜெயா அவாகட்குரிய வளவு உரிமை கேட்பவரின் பெயர் திரு டி. ஏ வல்லியம் அறப்பற்று, 116, அனை அவெனியூ, தெஹிவல

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1954 ம் ஆண்டு (நவம்பர்) காத்தகை மாதம் 6 ந்திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுள்ளபுக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாகட்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவாகட்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (சுக்ரோபா) ஜப்பசி மாதம் 23 ந்த தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

ஏ செயின் வி விஜயமாண, உதவி அரசாட்சி ஏசனாடு.

கொழும்பு கச்சேரி, 1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிபி 25 ந் உ.

L.L 4465.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி (எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், கண்டி-பாததேஹவாஹெற்ற பகுதி, தேஹவாவிஸை கோறல், உட்பிட்டிய கிராமத்தில் ஏ 1, ரூ 1, ப 05 விசாலமுள்ள வாடியாகொடவத்தவென என்று சொல்லப்படும நிலப் பகுதி அளக்கப்பட்டும் பிரதமப்பட இலக்கம் A 2,107 ல துணுகள் 1, 2 என விவரிக்கப்பட்டிருக்கின்றன —

துணு : 1.

உரிமை கோருபவர் தெல்தொட, பல்லைகம், படடியகமவிலிருக்கும் பீ ஏ மொகமது ஹுஸைனை விசாலம். ஏ. 0, ரூ 0, ப 22.4

துணு : 2.

உரிமை கோருபவர் தெல்தொட, பல்லைகம், படடியகமவிலிருக்கும் பீ ஏ மொகமது மொஹிதீன் விசாலம் ஏ. 1, ரூ 0, ப 18 1.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந் திகதி முற்பகல் 10 30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 9 ந் தேதிக்கு அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ரேன ரைட்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு  
கண்டிக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிபீ 25 ந் உ.

இல ID/A 4190.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினையையும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினையின் (1) ம் உட்பிரிவினையையும் 1950 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —  
மதயி மாகாணம், கண்டிக் டிஸ்திரிக், உடுறுவர யட்டி-நுவர, 'கங்க பலாத' கோரூன் (யட்டி-நுவர) பழை சரியகம் கிராமத்தில் ஏ 0, று 0, ப. 0-9 விசாலமுள்ள கழமலியியாவறேன என சொல்லப்படும் நிலப்பகுதி அளக்கப்படும், பிரதமப்பட இலக்கம் A. 1,754 ல் ஊனாக 1, 2, 3, 5, என விவரிக்கப்பட்டுமிருக்கின்றன —

ஆண்டு : 1.  
உரிமை கோருபவர் ராரியகமவிலிருக்கும் ஏ ஆ லைடெம்போ, ஸ்ரீமதி ஜே. ஏ. பானுணை, ஸ்ரீமதி விசுடா பானுணை, ஸ்ரீமதி வேல்டா மெண்டிஸ், ஸ்ரீமதி ஏ. எம் த சிலவா.  
விசாலம் ஏ. 1, று 2, ப 10 5

ஆண்டு : 2.  
உரிமை, கோருபவர் ராரியகமவிலிருக்கும் ஏ. ஆ லைடெம்போ ஸ்ரீமதி ஜே. ஏ. பானுணை, ஸ்ரீமதி விசுடா பானுணை, ஸ்ரீமதி வேல்டா மெண்டிஸ், ஸ்ரீமதி ஏ எம் த சிலவா எல்லோரும், மாவனெலை ஹிங்குலவிலிருக்கும் கே வீ என ஜயசிங்கமும்  
விசாலம் ஏ 1, று 2, ப 16 5

ஆண்டு : 5.  
உரிமை கோருபவர் ராரியகமவிலிருக்கும் ஏ. ஆ லைடெம்போ ஸ்ரீமதி ஜே ஏ பானுணை, ஸ்ரீமதி விசுடா பானுணை, ஸ்ரீமதி வேல்டா மெண்டிஸ், ஸ்ரீமதி ஏ எம் த சிலவா எல்லோரும், மாவனெலை ஹிங்குலவிலிருக்கும் கே வீ என ஜயசிங்கமும்  
விசாலம். ஏ 2, று 0, ப 26 8

ஆண்டு : 3  
உரிமை கோருபவர் ராரியகமவிலிருக்கும் ஆ ஆ லைடெம்போ, ஸ்ரீமதி ஜே ஏ பானுணை, ஸ்ரீமதி விசுடா மெண்டிஸ், ஸ்ரீமதி ஏ எம் த சிலவா  
விசாலம் ஏ 0, று 3, ப 27.3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந் தேதி முற்பகல் 11 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 9 ந் தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ரேன ரைட்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு  
கண்டிக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிபீ 27 ந் உ.

LD 4754

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினையையும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினையின் (1) ம் உட்பிரிவினையையும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —  
மதயி மாகாணம், கண்டிக் டிஸ்திரிக், உப்பலாத பகுதி, கந்துக்கார இலவ கோரூன், புப்புலை கிராமத்தில் ஏ 0, று 0, ப. 04-6 விசாலமுள்ள டெல்டா தோட்டம் எனப்படும் நிலப்பகுதி, பிரதமப்பட இலக்கம் A 2,162 ல் ஊனாக 1, 2 என விவரிக்கப்பட்டிருக்கின்றன —

ஆண்டு : 1.  
உரிமை கோருபவர் டெல்டா எஸ்டே லிமிடெட், புலலைலாவ, ஏண்டை பொன்னைடுவெ அண்டை லைகிரைன் லிமிடெட், கொழும்பு, விசாலம் ஏ 0, று 0, ப 02

ஆண்டு : 2.  
உரிமை கோருபவர் கண்டிக், 354 இல பேராதனை ரேட்டிவிலிருக்கும் எஸ். ஜீ பானுணை  
விசாலம் ஏ 0, று 0, ப 02 6

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 23 ந் திகதி முற்பகல் 11 30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந் தேதிக்கு அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

ரேன ரைட்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு  
கண்டிக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிபீ 27 ந் உ.

இல LP 6231/LPB 40

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினையையும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினையின் (1) ம் உட்பிரிவினையையும் நான இத்தால் அறிவிக்கின்றேன்  
எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் அட்டிலிக்கொட மாயிப கிராம பாதை போடும்படி.

ஆரம்பப்பட இல A 1,557. கிராமம்—எட்டிலிக்கொட

ஆண்டு : 1.  
காணியின் பெயர் ஹின்குறுவலே கொடவத்த  
விபரம் 3 வருஷங்கொண்ட 2 தெனனை, 1-3 வருஷங்கொண்ட 1 தோடை, 1 சித்தல், 1 வாழை பந்துறை கொண்ட ஒரு தோட்டம்.

உரித்தாளியின் பெயர் : அங்குலக்கமகே ஆபுறஹம் அபு, அலபல டெனிய, டஹலையக்க அல்லது ஏ. டி. மெண்டிஸ் டஹலையக்க, (கால்கு சென்ற அலபலடெனிய டஹலையக்க சட்டில ஹாயியின் மகன்), பொல தேவிடே மத்தம்ஹாயி, ஹெனறிகவத்த, எத்திலிக்கொட, காலி, எஸ்ட குணசேகற, எட்டிலிக்கொட, காலி, அங்குலக்கமகே பொடி ஹாயிதே, டெல்கஹவத்த, எட்டிலிக்கொட, காலி, டக்டா பிறுட அபேகுரிய, ஹெவலொக ரேட்ட, காலி  
விசாலம் ஏ 0, று 0, ப 01-4

ஆண்டு : 2.  
காணியின் பெயர் ஹின்குறுவலே கொடவத்த  
விபரம் : 50 வருஷங்கொண்ட 4 தெனனை, ஒரு கஜா, 20 வருஷங்கொண்ட 2 பாகு மரம், 7 வருஷங்கொண்ட ஒரு பேர, 3 வருஷங்கொண்ட ஒரு தொம்ப கொண்ட ஒரு தோட்டம்

உரித்தாளியின் பெயர் : அங்குலக்கமகே ஆபுறஹம் அபு, அலபல டெனிய டஹலையக்க அல்லது ஏ டி மெண்டிஸ் டஹலையக்க, (கால்கு சென்ற அலபலடெனிய டஹலையக்க சட்டில ஹாயியின் மகன்), பொல

ලොව්දිකේ මත්තමஹාமி, ஹென்றிகவத்த, எத்திலிகொட, காலி, எஸ்பட குணசேகர, எட்டிலிகொட, காலி, அங்கலுகஹகமகே பொடிஹாமினே, டெலகஹவத்த, எட்டிலிகொட, காலி, டகடா பிறட அபேசூரிய, ஹெவலொக ரேரூட, காலி  
 விசாலம் ஏ 0, றா 0, ப 07 7.

**துணடு . 3.**  
 காணியின பெயா ஹினகுறுவலேகொடவத்த.  
 விபரம் (உணடுபண்ணுத) காணியில கொஞ்சம்  
 உரித்தாளியின பெயா அங்கலுகஹகமகே ஆபறஹம்அபபு, அஸ்பல டெனிய டஹரூயகக அலலது ஏ. டி. மெனடிஹ டஹரூயகக (காலஞ சென்ற அஸ்பலடெனிய டஹரூயகக சபேரிஹஹாமியின மகன), பொல லோவீடகே மத்தமஹாமி, ஹென்றிகவத்த, எத்திலிகொட, காலி, எஸ்பட குணசேகர, எட்டிலிகொட, காலி, அங்கலுகஹகமகே பொடிஹாமினே, டெலகஹவத்த, எட்டிலிகொட, காலி, டகடா பிறட அபேசூரிய, ஹெவலொக ரேரூட, காலி  
 விசாலம் ஏ 0, றா 0, ப 01 9

**துணடு : 4.**  
 காணியின பெயா கிராம பாதை  
 விபரம் . பாதை  
 உரித்தாளியின பெயா அங்கலுகஹகமகே ஆபறஹம்அபபு, அஸ்பல டெனிய டஹரூயகக அலலது ஏ. டி. மெனடிஹ டஹரூயகக (காலஞ சென்ற அஸ்பலடெனிய டஹரூயகக சபேரிஹஹாமியின மகன), பொல லோவீடகே மத்தமஹாமி, ஹென்றிகவத்த, எத்திலிகொட, காலி, எஸ்பட குணசேகர, எட்டிலிகொட, காலி, அங்கலுகஹகமகே ஹாமினே, டெலகஹவத்த, எட்டிலிகொட, காலி, டகடா பிறட அபேசூரிய, ஹெவலொக ரேரூட, காலி  
 விசாலம் ஏ 0, றா 0, ப 04 4

**துணடு . 5.**  
 காணியின பெயா தெலகஹவத்த.  
 விபரம் . 20-40 வருஷகொண்ட 20 நெடுன மரங்கள, 50 வருஷகொண்ட 3 தெனனமரம், 5 வருஷகொண்ட 3 தெனனைமரம், 3-5 வருஷகொண்ட 3 மாமரம், 10 வருஷகொண்ட 7 பாகமரம், 6 வருஷகொண்ட 2 நப்பா மரம், 30 வருஷகொண்ட 1 டொங்கா மரம், 40 வருஷகொண்ட நப்பா மரங்கள், 7 வருஷகொண்ட 2 டொம்ம மரம், 10 வருஷகொண்ட 1 கஜூ, 30 வருஷகொண்ட ஒரு டவட மரம், 40 வருஷகொண்ட ஒரு கொடப்பரு, 5 வருஷகொண்ட 1 டும்புல மரம், 15 வருஷகொண்ட 1 படடொம்ம மரம், 50 வருஷகொண்ட 1 பலாமரம் கொண்ட ஒரு தோட்டம்  
 உரித்தாளியின பெயா ஜே வுல்லல, எட்டிலிகொட, காலி  
 விசாலம் ஏ 0, றா 0, ப 08 4.

மேநகுறித்த காணிக்கு உரித்தர்பேசுகின்ற சகலரும் தாமாக அலலது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆம் (நொவம்பர்) கார்த்திகை மாதம் 6 ந திகதி காலை 10 மணிக்கு காலிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்கொக கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆம் (ஒக்டோபர்) ஜப்பசி மாதம் 28 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

சி. விலவாசம்,  
 டி.ஸ்திரிக உதவி அரசாட்சி ஏசண்டு.  
 காலி கச்சேரி,  
 1954 ம் ஆம் (செப்டம்பர்) புரடாதிமீ 17 ந உ.

LA 962

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்தும் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்**

ஒரு பகிரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்  
 எடுத்துக்கொள்ளாவிருக்கும் காணியின் விபரம் நயினுத்திவு, தண்ணீர் விநியோகத்திட்டம்  
 பிரதமப்படம் இலக்கம் A. 1,886 கிராமம்—நயினுத்திவு

**துணடு : 1.**  
 காணியின பெயா . ஆலன்புலம்  
 விபரம் நெலவயல  
 உரித்தாளியின பெயா நல்லதம்பி வைத்திலிங்கம், பெண்கமலாமி பிகை, நயினுத்திவு  
 விசாலம் ஏ 0 றா 0 ப 07 4

**துணடு : 2.**  
 காணியின பெயா ஆலன்புலம்  
 விபரம் நெலவயல  
 உரித்தாளியின பெயா தாமோதரம்பிள்ளை, பாலசிங்கம், நயினுத்திவு  
 விசாலம் ஏ 0 றா 0 ப 0 2

**துணடு . 4.**  
 காணியின பெயா வாலவெடுத்தாளவயல  
 விபரம் காயகறித்த தோட்டம்  
 உரித்தாளியின பெயா வயித்திலிங்கம், செல்லத்தாரை, மகன் சாரதா மணி, நயினுத்திவு  
 விசாலம் ஏ 0 றா 0 ப 07 3

**துணடு : 5.**  
 காணியின விபரம் வாலவெடுத்தாளவயல  
 விபரம் காயகறித்த தோட்டம்  
 உரித்தாளியின பெயா நாராணபிள்ளை வயித்திலிங்கம், கைம்பெண திலலைவனம், நயினுத்திவு,  
 விபரம் ஏ 0 றா 0 ப 05-1

**துணடு : 6.**  
 காணியின பெயா . வாலவெடுத்தாள விபரம் . 3 வருஷ 2 வடலிகள் உள்ள தோட்டம்  
 உரித்தாளியின பெயா சரவணமுத்து சோமசுந்தரம் பெண மயிலாமி பிகை, நயினுத்திவு  
 விசாலம் ஏ 0 றா 0 ப 0 6.

**துணடு : 7.**  
 காணியின பெயா ஆலனஞ்சும்  
 விபரம் நெலவயல  
 உரித்தாளியின பெயா க்திரேசு கநசுதயா பெண் சுந்தரம், நயினு திவு  
 விசாலம் ஏ 0 றா 0 ப 10-2

**துணடு 8.**  
 காணியின பெயா வாலவெடுத்தாள விபரம் 3 வருஷ 3 வடலிகள் உள்ள தோட்டம்  
 உரித்தாளியின பெயா சரவணமுத்து, சோமசுந்தரம் பெண மயிலாமி பிகை, நயினுத்திவு.  
 விசாலம் ஏ 0 றா 0 ப . 01-0

**துணடு : 10.**  
 காணியின பெயா வாலவெடுத்தாள விபரம் புகையிலைத் தோட்டமும் கழிவு நிலமும்  
 உரித்தாளியின பெயா சரவணமுத்து, இராகுப்பிள்ளை, நயினுத்திவு  
 விபரம் ஏ 0 றா 0 ப 06 1

**துணடு : 11.**  
 காணியின பெயா வேலணி விபரம் . 30-40 வருஷ 4 பனைமரமும், 3 தெனனைமரமும் உள்ள நெல வயலும் தோட்டமும்  
 உரித்தாளியின பெயா முருகேசு சபாபதிப்பிள்ளை, நயினுத்திவு.  
 விசாலம் ஏ 0 றா 0 . ப 09 0

**துணடு : 12**  
 காணியின பெயா கீழ்க்குக்காரு விபரம் நெலவயல  
 உரித்தாளியின பெயா பொன்னையா சபாரத்தினம், நயினுத்திவு  
 விபரம் ஏ 0 றா 0 ப . 05 6

**துணடு : 13.**  
 காணியின பெயா கீழ்க்குக்காரு விபரம் நெலவயல  
 உரித்தாளியின பெயா பொன்னையா, சபாரத்தினம், நயினுத்திவு  
 விசாலம் ஏ . 0 றா 0 ப 04 5

**துணடு : 14.**  
 காணியின பெயா கீழ்க்குக்காரு விபரம் கழிவு நிலம்  
 உரித்தாளியின பெயா சிதம்பரம், இனையதம்பியும், கணபதி சீதா ராமும், நயினுத்திவு  
 விபரம் ஏ 0 றா 0 ப 02 6

**துணடு - 15.**  
 காணியின பெயா கீழ்க்குக்காரு விபரம் கழிவு நிலம்  
 உரித்தாளியின பெயா சிதம்பரம், இனையதம்பியும், கணபதி சீதா ராமும், நயினுத்திவு.  
 விபரம் ஏ 0 றா . 0 ப 02 9

**துணடு : 16.**  
 காணியின பெயா : கீழ்க்குக்காரு விபரம் . கழிவு நிலம்  
 உரித்தாளியின பெயா சிதம்பரம், இனையதம்பியும், கணபதி சீதா ராமும், நயினுத்திவு.  
 விபரம் ஏ 0 றா 0 ப 3 5

**துணு : 18.**

காணியின் பெயர் கிழக்குக்காடு  
 விபரம் : பயிர்செய்கையற்ற தோட்டம்  
 உரித்தாளியின் பெயர் (1) கணபதி, நாகமுத்து, (2) வயிரவி பிள்ளை  
 யான, (3) பிள்ளையான, மாதன, (4) சினனத்தம்பி, சூனாடி எல்லாரும்  
 நயினுத்தீவு  
 விசாலம் . ஏ 0 றா 0 ப 25

**துணு : 19.**

காணியின் பெயர் கிழக்குக்காடு  
 விபரம் . 40 வருஷ 2 தென்னமரமுள்ள தோட்டம்  
 உரித்தாளியின் பெயர் மாரிமுத்து, முத்தையா, நயினுத்தீவு  
 விபரம் ஏ 0 றா 0 ப 018

**துணு : 20.**

காணியின் பெயர் கிழக்குக்காடு  
 விபரம் . 30-50 வருஷ 5 தென்னமரமுள்ள தோட்டம்  
 உரித்தாளியின் பெயர் சுப்பன், இராமசாமி, நயினுத்தீவு  
 விபரம் ஏ 0 றா 0 ப 102

**துணு : 21.**

காணியின் பெயர் கிழக்குக்காடு.  
 விபரம் . ஒழுங்கை  
 உரித்தாளியின் பெயர் சுப்பன் இராமசாமி, நயினுத்தீவு  
 விசாலம் ஏ 0 றா 0 ப 013

**துணு : 22.**

காணியின் பெயர் கிழக்குக்காடு  
 விபரம் . 20 வருஷ ஒரு தென்னை மரம் உலக தோட்டம்  
 உரித்தாளியின் பெயர் நயினுத்தீவிலுள்ள இராஜயட்டன் விஹாரை,  
 தாம் காத்தா, டாகரா ஜீ . டி . டி . விஜயசேகரா, பொறளை  
 விசாலம் ஏ 0 றா 0 ப 010

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது  
 முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக  
 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 26 ந்த திகதி காலை 10  
 மணிக் கு ஊர்காவறறுறை வாடி வீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்  
 படிபும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதகளின தனமையையும்  
 குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கை  
 களின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அத்தொகை  
 களிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை  
 மாதம் 16-ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு  
 அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஆ சி நவரத்தனராசா,  
 டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

யாழ்ப்பாணக் கச்சேரி,  
 1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிபி 26 ந் உ.

இல LA/7352 B, LA/7352 C/J/LLD/2705  
 (VE), J/LLD/2547 (VE)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின  
 படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) காணி  
 கொள்ளும் சட்டத்தால் திருத்தப்பட்ட அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை  
 எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம்  
 ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின  
 (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க  
 (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்ட பிரகாரம்  
 நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

1953 ம் ஆண்டின் மார்ச் மாதம் 6 ம் திகதியின் 10,503 ம் அரசாங்க  
 கெசெற்றிலும் 1953 ம் ஆண்டு மே மாதம் 8 ந்த திகதியின் 10,524 ம்  
 கெசெற்றிலும் பிரசுரிக்கப்பட்ட 1952 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ந்த  
 திகதியின் J/LLD/2547 (VE) ம் இலக்க பிரகடனத்திலும் 1953 ம் ஆண்டு  
 மார்ச் மாதம் 24 ந்த திகதியின் J/LLD 2705 (VE) ம் இலக்க  
 பிரகடனத்திலும் கெரவ காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
 அவர்கள் தீர்மானித்தபடி.

(1) குறூக்கல் டிஸ்திரிக், வன்னி கற்பத்த, ஹதவிலைபஹா கோரலை,  
 கிழக்கு, அதற்கல்ல, அலசெட்டும் கிராமங்களிலுள்ள மொறகல்ல  
 வெல்லாய, வடுறெஸெய்ய, அலவெட்டை குடுமிரிஸெய்யவெறென,  
 குடுமிரிஸெய்யவெறென எனமும் காணிகளில் 388 ஏக்கர் 2 றாட 09 பா  
 சல விசாலம் . A 1,278 ம் ஆரம்ப சட்டத்தில் 1 லிருந்து 66 துண்டுகளாக  
 அளந்து காட்டப்பட்டுள்ளன.

(2) குறூக்கல் டிஸ்திரிக், வன்னிகற்பத்த, ஹதவிலைபஹா கோரலை  
 மேற்கு, பாண்கடவெல் கிராமத்திலுள்ள ஹெலம்பகஹெறென எனமும்  
 காணியில் 5 ஏக்கர் 3 றாட 32 பாசல விசாலம் . A 1,284 ம் ஆரம்ப சட்ட  
 தில் 1 டி துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது .

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது  
 முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக  
 1954 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ந்த தேதி காலை 9 00 மணிக் கு -அத்தற்  
 கல் காணி அபிவிருத்தி உத்தியோகஸ்தா கந்தோரில் எனமுன்பாக  
 வெளிப்படுத்தும்படியும் அக்காணியின் அவர்களுக்குள்ள உடனதகளின்  
 தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய  
 அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும்,  
 அத்தொகை களிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு நவம்பர்  
 மாதம் 22 ந்த தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு  
 அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

சாம் ஏச சிலவா,  
 டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

குறூக்கல் கச்சேரி,  
 1954 ம் ஆண்டு செப்டம்பர் 25 ந் உ.

இலக்கம் J/B/1202/LM 5290.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்  
 7 ம் பிரிவினப்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க  
 காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான  
 அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை  
 எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம்  
 ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின  
 (1) ம் உட்பிரிவினப்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி  
 எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்க  
 கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட்டம் A 738 கிராமங்கள்—பின்னவல், நாகொழவ

**துணு : 1.**

காணியின் பெயர் கணுவேக்கலேவத்த  
 விபரம் இரண்டு நிரந்தரமற்ற வீடுகளையும், ஒரு பகுதியை நிரந்தர  
 மாகவும் மற்ற பகுதியை நிரந்தரமற்றதாகவுமுடைய ஒரு வீட்டையும்,  
 தென்னை, பலா, மா, பாக்கு, புளிய மரங்களையுடைய 30 வருஷ  
 தோட்டம்

உரிமைக்காரர் களுக்கல், கேகாலை வாசியான முகாந்திரமரமுலலாகே  
 ஹேமலத்த அல்லது ஹேமலா

விசாலம் ஏ 0, றா. 3, ப 20 4.

**துணு : 2**

காணியின் பெயர் நாகாமுலத்தேறன்  
 விபரம் ஒரு நிரந்தரமற்ற வீட்டையுடையதும், தென்னை, பாக்கு,  
 பலா, தோடை மரங்களையுடைய 30 வருஷ தோட்டம்  
 உரிமைக்காரர் தனுக்கல், நம்புக்கண வாசியான பி பீ நவறட்டன்,  
 விசாலம் . ஏ 1, றா 3, ப 33 7

**துணு 3.**

காணியின் பெயர் . நாகேவத்த  
 விபரம் ஒரு நிரந்தரமற்ற வீட்டையும், பாதையையும், தென்னை,  
 பலா, பாக்கு மரங்களையுமுடைய 30 வருஷ தோட்டம்  
 உரிமைக்காரர் நாகொழவ, நம்புக்கண வாசியான அறம்பேவத்தகே  
 புஞ்சி அபபுறாமி, அறம்பேவத்தகே முதியாணி  
 விசாலம் ஏ 1, றா 3, ப 22 0

**துணு : 4.**

காணியின் பெயர் நதமலேறன்  
 விபரம் ஒரு நிரந்தரமற்ற கட்டையையும், ஒரு நிரந்தரமற்ற வீட்டின்  
 பகுதியையும், தென்னை, பலா, பாக்கு மரங்களையுமுடைய 30 வருஷ  
 தோட்டம்

உரிமைக்காரர் கதுறடுவ, பாணநதுற வாசிகளான முதற்குட  
 ஆராசிகே குலசேன குணத்திலக்க, பாலசசனநிர் ஆராசிகே தொன்  
 அனிநோன ஹாமினி

விசாலம் ஏ 1, றா 1, ப 10 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது  
 முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக  
 1954 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சி மாதம் 7 ந்த தேதி காலை 9 மணிக் கு  
 நம்புக்கண சேக்கியூட பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும்  
 அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதகளின் தனமையையும் குறித்த  
 காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின்  
 விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அத்தொகை களிக்கப்பட்ட  
 விபரங்களையும் 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 30 ந்த தேதிக்கு  
 முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும்  
 இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

எம் ஜி வி பி. டபிள்யூ சமநிஹூ,  
 டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

கேகாலைக் கச்சேரி,  
 1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிபி 23 ந் உ.

### காணி மீட்டர் சட்டம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்  
7 ம் பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டர் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக நுவரெலியா கச்சேரியில், 1954 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 6 ந திகதியில் காலை 10 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 25 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

நுவரெலியா டிஸ்திரிக் உதவி ஏஜென்ற சிரில் ஜோசப் சேரநிஹ ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

ச ஜே சேரநிஹ,  
டிஸ்திரிக் உதவி அதிபர் .

நுவரெலியா கச்சேரி,  
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிபி 27 ந உ

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,085 கிராமம்—கரகறுயட்டதென

**துண்டு : 1.**

காணியின் பெயர் வில்லரகேதெனன் ஒட்டுன்கெட்டிய  
விபரம் 40 வருட தேயிலை

உரித்தாளியின் பெயர் ஆர் ஜி உக்குபண்டா, விஜயபாருகந்த, கொதமலை, ஸ்ரீமதி எச் எம் டிங்கிரி மஹாதமயா, எச் ஏ ரணதுங்க, இருவரும் மாததகம், பூண்டலோயாவைச்சோந்தவர்கள்

விசாலம் ஏ. 0. ரூ. 0 ப 05.

**துண்டு : 2.**

காணியின் பெயர் வில்லரகேதெனன் ஒட்டுன்கெட்டிய.

விபரம் 40 வருட தேயிலை

உரித்தாளியின் பெயர் ஆர் ஜி உக்குபண்டா, விஜயபாருகந்த, கொதமலை, ஸ்ரீமதி எச் எம் டிங்கிரி மஹாதமயா, எச் ஏ ரணதுங்க, இருவரும் மாததகம், பூண்டலோயாவைச்சோந்தவர்கள்

விசாலம் ஏ 0 ரூ 1. ப 05

**துண்டு : 3.**

காணியின் பெயர் வில்லரகேதெனன் ஒட்டுன்கெட்டிய

விபரம் 40 வருட தேயிலை

உரித்தாளியின் பெயர் ஆர் ஜி உக்குபண்டா, விஜயபாருகந்த, கொதமலை, ஸ்ரீமதி எச் எம் டிங்கிரி மஹாதமயா, எச் ஏ ரணதுங்க இருவரும் மாததகம், பூண்டலோயாவைச்சோந்தவர்கள்

விசாலம் ஏ 5 ரூ 2 ப 37

**துண்டு : 4.**

காணியின் பெயர் வில்லரகேதெனன்

விபரம் 40 வருட தேயிலை

உரித்தாளியின் பெயர் ஆர் ஜி உக்குபண்டா, விஜயபாருகந்த, கொதமலை, ஸ்ரீமதி எச் எம் டிங்கிரி மஹாதமயா, எச் ஏ ரணதுங்க இருவரும் மாததகம், பூண்டலோயாவைச்சோந்தவர்கள்

விசாலம் ஏ 0 ரூ 0 ப 29

**துண்டு : 5.**

காணியின் பெயர் வில்லரகேதெனன், ஒட்டுன்கெட்டிய

விபரம் 40 வருட தேயிலை

உரித்தாளியின் பெயர் ஆர் ஜி உக்குபண்டா, விஜயபாருகந்த, கொதமலை, ஸ்ரீமதி எச் எம் டிங்கிரி மஹாதமயா, எச் ஏ ரணதுங்க இருவரும் மாததகம், பூண்டலோயாவைச்சோந்தவர்கள்

விசாலம் ஏ. 0 ரூ 1. ப 38.

**துண்டு 6.**

காணியின் பெயர் வில்லரகேதெனன், மாததளயவெவேகாவஹென்  
விபரம் 40 வருட தேயிலை

உரித்தாளியின் பெயர் ஆர் ஜி உக்குபண்டா, விஜயபாருகந்த, கொதமலை, ஸ்ரீமதி எச் எம் டிங்கிரி மஹாதமயா, எச் ஏ ரணதுங்க இருவரும் மாததகம், பூண்டலோயாவைச்சோந்தவர்கள்

விசாலம் . ஏ 1 ரூ 1 ப 08